

கும்பானாள்



ஆசிரியர்
ர. சா. கிருஷ்ண மு. ச்ரீ



பில்லைனான்

காதல் சீத்திரம்

டி.கே.எஸ் & பிரதர்ஸ் &
சேலம் ஷண்முகா டிலிம்ஸ்.

... தயாரிப்பு ...

T.K.ஷண்முகம்·T.K.பகவதி·M.Tதீரளாயதி

...மற்றும் M.S.B.S. சபா நடிகர்கள் நடித்தது... .

மூர்க்கன்: K.V.சீனீவாசன் ♦ ஒழுஷ்யோ: சென்ப்ரஸ்

வாழ்க செந்தமிழ்!

தலைவரன்

(புகழேஞ்சி நாடகம்)

ஞ. சா. கிருஷ்ணராமரத்தி

எழுதியது

தலைவரன்
— புகழக்கோட்டை —

[பதிப்புறை]

1947

[விலை ரூ. 200]

முதற்பதிப்பு—மார்ச் 1948

1000 பிரதிகள்

ஸ்ரீவேந்தயப் புக்கரம்
திருவல்லிக்கேணி, சென்னை-ந்

அணிந்துடை

நாரணா-துரைக்கண்ணன்

(ஆசிரியர் : பிரசண்ட விக்டன்)

‘புகழேந்தி’ என்றதும், தமிழ் அறிஞர்களுக்கு அகும் பொருட் செறிவும், சொல்வளமும் பாநயமும் பொருங்திய “நீ வெண்பா” என்ற அழகிய காவியம்தான் சினைவில் முன் வங்குது சிற்கும். புகழேந்தி என்ற பெயரூடன் ஒரு பெரும் புலவர் இருந்திருக்கிறார் என்பதற்கு இச் சிறந்த சிறு காவிய மொன்றே சான்றாக விளவுகிறது.

சாதாரணமாக, நாற்சிரும் முச்சிரும் நடுவே தனிச்சிரும் கொண்ட வெண்பாவில் காவியம் இயற்றுவதென்பது சாமானியச் செயலன்று. நம் தமிழ் இலக்கியத்தைச் சிறப்பிக்கும் பெருங் காவியங்களும் சிறு காவியங்களும் அகவற் பாவி ஒம், விருத்தப்பாவி ஒமே பெரும்பாலும் இருக்கின்றன. வெண்பாவினாலான காவியம் நள வெண்பா ஒன்றுதான்.

இவ்விதம் மிகக் குறுகிய அடிகளையடைய வெண்பாவில் பொருள் வளம் பொதுன அழகிய காவியம் இயற்றிய வகையில் தமக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவாறு நுண்ணறி வில் சிறந்து விளங்கியமையால்தான் ‘வெண்பாவில் புகழேந்தி’ என்று புலவர்கள் சிறப்பித்துப் பேசுவாராயினர்.

இத்தகைய சிறந்த காவியத்தை இயற்றியவர் தாமா அல்லி அரசாணீ மாலை, பவழக்கொடி மாலை, புலங்திரன் களாவு மாலை முதலிய அம்மாளைப் பாடல்களைப் பாடியிருப்பார்? என்று பாவகைகளின் தராதரங்களை அறிந்தவர்கள் எவரும் ஜூறுவது இயற்கை. பெரும்புலவனு யுள்ளவன் ஒரு வன், தமிழாத்த புலவர் வியக்குமாறு உயர்ந்த இலக்கிய நடையிலும் நூல்கள் இயற்றமுடியும்; பாமர ரஞ்சகமாக வும் செம்பாக நடையில் நூல்கள் இயற்றக்கூடும் என்பது உண்மை; ஆனாலும் அப் புலவனுக்குரிய இதய பாவமும் கற்பனைகளும் சொற்பிரயோகங்களும் அவ்விரு வித நடையிலும் வீரவீக் காணப்படுமோ தலால் அப்பொது இயலை அல்லது தன்மையைக் கொண்டு இருவகைப்பட்ட நூல்களையும் ஒரு புலவனே இயற்றியிருக்கிறார்கள் என்று அறிஞர்கள் அறிந்து

கொள்ளக்கூடும். அப்படிப் பார்க்கும்போது, நள வெண்பாவுக்கும் அல்லி அரசாணீ மாஸீ போன்ற அம்மாளைப் பாடல்களுக்கும் பாநயத்திலோ, சொல் அமைப்பிலோ, பொருள் வளத்திலோ எவ்விதத்திலும் ஒற்றுமையிருப்பதாகத் தெரியவில்லை. ஆகவே, நள வெண்பாவை இயற்றியவரும் அம்மாளைப் பாட்டுக்களைப் பாடியவரும் ஒருவராயிருக்குமுடியாது. 'நள வெண்பா' பாடிய புகழேந்திப்புலவரின் பெயரால் பின் வந்த யாரோ ஒரு புலவன் அம்மாளைப் பாடல்களைப் பாடி உலவ விடடிருக்கிறான் என்ற முடிவுக்கே நாம் வரவேண்டியிருக்கிறது. ஏனென்றால், தமிழ் மொழியை வளம்படுக்கிய அகந்தியர்களும் பெரும் புலவரிலிங்குது ஓளவொயர் வரை 'Duplicate' புலவர்கள் பலர் இருந்து பிற்கால இலக்கியத்தில் சொல்லாட்டம் பல செய்திருக்கின்றனர் என்பது ஆராய்ச்சியநிலையத்தோர் அறிவர்.

'நள வெண்பா' இயற்றிய புகழேந்திப்புலவரின் பெயர்த்தன்மையைப் பார்க்கையில் இது இயற்றபெயரா யிருந்திருக்குமுடியாது; புகழுக்குரியவர் என்ற பொருளுடைய காரணப் பெயராய்த்தான் இருக்கவேண்டும் என்று தெரிகிறது. புகழேந்திப்புலவர் வாழ்ந்ததற்குரிய சரித்திரச் சான்றுகள் சரியாகக் கிடைக்கவில்லையாயினும் இரண்டாவது குலோத்துங்கச்சோழன் காலத்தில் அவர் வாழ்ந்திருக்கிறார் என்று தெரிகிறது. எப்படி 'யென்றால், குமார குலோத்துங்கச்சோழனின் ஆஸ்தானப் புலவரான ஒட்டக்கத்தழுக்கும் புகழேந்திப்புலவருக்கும் புலமைப்போர் நடங்திருக்கிறது என்ற வரலாற்றிலிருந்து இது அறியக்கிடக்கிறது. ஆனால், நம் நாட்டில் இவ்விரு பெரும் புலவர்களைக் குறித்து உலவும் கதைகளைப் பார்த்தால் இவ்வளவு பெரிய புலவர்களா பேதமையே உறவாகவுடைய சாதாரண மக்களைப் போல், பொருமையால் பூசல் விஜோத்திருப்பார்கள்? என்று என்னாத் தோன்றுகிறது. இக்காலத்திலிருந்த சாதாரணப் புலவர்கள் தங்கள்பால் குடிகொண்டிருந்த சிறுமைக்குணங்களை இப்பெரும் புலவர்கள் மேலேற்றிச் சித்திரித்திருக்கிறார்கள். பிற்காலப் புலவர்களுக்குத் தங்கள் கற்பனு சக்தியைக் கொண்டு இதுபோன்ற பொய்க்கதைகளைச் சிருஷ்டிப்பதில் ஒருவித உற்சாகமிட்டிருக்கிறது என்பது 'புலவர்புராணம்'; 'தமிழ் நாவலர் சரிதை', 'வினோதரசமஞ்சரி', 'போன்ற நூல்களைப் பார்க்கையில் தெரிகிறது. 'தக்கயாக பரஸி' போன்ற உயர்ந்த நூலை இயற்றிய ஒட்டக்கத்தரைச் சாதாரணப் பொருமைப் புலவ

ஞகச் சித்திரித்திருப்பது சிறிதும் அடாது என்பதே என் அபிப்பிராயம். எனவே, இது போன்ற பொய்க்கதைகளை மறங்குவிட்டுத்தான், மேற்குறித்த பெரும் புலவர்களின் அரும் பெரும் காவிய நூல்களை நாம் படித்து மகிழ்ந்து நல்லறிவு பெறவேண்டும்,

நண்பர் கு. சா. கிருஷ்ண ஸுர்த்தி புகழேந்திப் புலவரைக் குறித்துக் கர்ன பரம்பரையாக வழங்கிவரும் கதைகளைப் பெரிதும் தழுவியே இங் நாடகத்தை இயற்றியிருக்கிறார்; ஆயினும், சித்திர நாயகரான புகழேந்திப் புலவருடைய நற்குணப் பன்புகள் நாடகத்தில் நன்கு விளங்குவதற்காகக் கதைப்போக்கில் சிற்சில மாறுதல்களைப் பொருத்தமாகச் செய்திருக்கிறார். அத்துடன் ஒட்டகங்கூத்தரையும் நாடக முடிவில் உயர்ந்த குணச் சித்திரமாக்கியிருப்பது இங்கு குறிப்பிடத் தக்கது. நாடக உலகில் நீண்டகால அனுபவமுள்ள ஆசிரியர் கு. சா. கி. புகழேந்திப்புலவர் போன்ற ஒரு சாதாரணப் புலவருடையுக்கதையை நாடக அரங்குக்கு ஏற்ற முறையில் கவர்ச்சிகரமாக அமைத்திருப்பதில் ஆச்சரிய மில்லை. ஆனாலும் காட்சிகளின் அமைப்பையும் வசன அமைப்பையும் மிக அழகாக அமைத்திருக்கிறார் என்பதை இங்கு குறிப்பிட்டுப் பாராட்டாமலிருக்க முடியவில்லை.

தமிழில் நல்ல. நாடகங்கள் அதிகமாக இல்லை என்ற குறையை நண்பர் கு. சா. கி. இதுபோன்ற பல நல்ல நாடகங்களை எழுதி உதவுவதன் வாயிலாகப் போக்குவாராக.

முதலில் பாண்டி நாட்டு அரசவைப் புலவராகவும், பீன் சோழநாட்டு அரசவைப் புலவராகவும் விளங்கிய புகழேந்திப் புலவர் எங்கள் ஜரில் பிறந்தவர். களங்கதைப்பதிக்கு மட்டுமல்லாது. காஞ்சிக் கோட்டத்துக்கும், என்? தொண்டை மண்டலத்துக்கே கெபருமையளித்த புகழேந்திப் புலவர் வழிவழி வந்தவன் என்ற முறையிலேயே நண்பர் கு. சா. கி. தம் நாடகத்துக்கு அணிந்துரை எழுதித் தரவேண்டுமென்று கேட்டதும், நான் பெருமிழ்ச்சி யோடு இணங்கினேன். புகழேந்திப்புலவர், அந்தகக்கவி வீரராகவ முதலியார், அரசியல் ஞானி வீஜயராகவாச்சாரி யார் போன்ற மேதைகள் பிறந்த மண்ணின் விசேஷத்தால் தான் அடியேனும் தமிழில் ஒரளாவ புலமை பெற்றுத் தமிழ் வளர்ச்சிக்கு என்னுலான தொண்டைச் செய்துவருகிறேன் என்ற எவ்வனமுடையவரும்! இருப்பதால், அங்களினையே வெளிப்படுத்துவதற்கு, 'கலைவாணர்' நாடகத்துக்கு அணிந்துரை எழுதுவது வாயிலாக ஒரு வாய்ப்பு அளித்த நண்பர் கு. சா. கி. அவர்களை நான் என்றும் மறக்கமுடியாது.

நாடகக் கலைஞர்கள் இக் "கலைவாணர்" நாடகத்துக்கு நல்வரவேற்பு அளிப்பார்களாக.

என் னுரை

அரங்க மேடை வளர்ச்சிக்கு அரும்பணி ஆற்றி வந்து டி. கே. எஸ். சகோதரர்களின் பெருமுயற்சியால் எனது முதல் முயற்சியில் உருவான “அந்தமான் கைதி” நாடக உலகில் இடம் பெற்றது. ஆனால் இன்றைய சீர்திருத்த நாடக சகாப்தத்திற்கு “அந்தமான் கைதி”யும் ஒரு காரணம் என்ற புகழை உருவாக்கிய பெருமைக்கு முழுக்க முழுக்க உரியவர் நண்பர் திரு டி. கே. சண்முகம் அவர்களேயாகும்.

“கலைவாணி” எனது இரண்டாவது நாடகம் எனிலும், இதற்குப்பிறகு எழுதிய “என் காணிக்கை” நாடகம் தஞ்சையில் திரு கே. ஆர். ராமசாமி அவர்களின் கிருஷ்ணன் நாடக சுறப்பாரால் வெற்றிகரமாக நடிக்கப்பட்டதற்குப் பிறகு வெகுநாட்கழித்து இங் நாடகத்தை வெளியிடுவதற்குத் தக்க காரணம் உண்டு

சுமார் ஐந்றுண்டுகளுக்கு முன்பு ஒருநாள் உடுமலை திரு நாராயண கவி அவர்களின் யோசனை, நகைச்சுவை மன்னரின் விருப்பம், அரங்கமேடை அகத்தியர் திரு டி. பி. பொன்னுசாமி பிள்ளை அவர்களின் வேண்டுகோள் இவற்றின் விளைவாக என். எஸ். கே. நாடகக் குழுவினருக்காக இங் நாடகத்தை உருவாக்கினேன். ஆனால் நாடகம் உருவாக்கப் படுமுன் காலமும் கயவர்களின் பொருமைச் செயல்களும் செய்த சதியால் கலைமனிகள், கம்பீக் கதவுகளுக்குப்பின் காலற் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அன்று எந்தச் சட்டத்தின் பேரால் குற்றவாளிகளென்று நிருபித்து ஆயுள் தண்டலை விதித்துச் சிறைக்குள் தள்ளிச் சிரழிக்கப்பட்டதோ, அதே சட்டத்தின் பேரால் இன்று இரண்டாற ஆண்டுச் சிறைவாசத்திற்குப் பிறகு அவர்கள் ஸிரபராதிகளென்று தீர்ப்புக் கூறி விடுதலை செய்யப்பட்டது.

புலமைக் கதிரொளி புலர்க்கதது. பொருமைப் புகைப்பளி அழிக்கதது. புடம் போடப்பட்ட போன் மேலும் மாற்று உயர்வது இயற்கைதானே! ஆம்; சிறைக்குள் தள்ளப்பட்ட போது நகைச்சுவை மன்னாக மட்டும் மதிக்கப்பட்ட திரு என். எஸ். கிருஷ்ணன் அவர்கள் விடுதலை செய்யப்படும் போது கலைவாணராகத் திகழ்ந்தார்.

மக்களின் மனத்திலே மகிழ்ச்சி மடை திறந்துவிடப் பட்டது. கானுமிடமெல்லாம் மக்கள் கடவெனத் திரண்டு கருத்தையும் கண்களையும் நீட்டி வரவேற்றனர். தலைநகரிலே கலைஞர் அழைத்து அறிஞர்கள் பலர் உடுவே “கலைவாணர்” என்ற பட்டத்தைச் சூடினர். சிறைக்குப்பின் சிறப்பு. இங் நாடகத்தின் கருத்தும் இதுதான்.

புலவரென்ற காரணத்தால் பொருமை கொண்டு புகேழுந்தியாரைச் சிறையில்டுத் துன்புறுத்திச் சீரழித்த கவி ஒட்டக்கத்தாரே, பின்னொரு காலத்தில் அவருடைய புலமைத்திறத்தை வியங்கு போற்றினார்வலா! அதைப் போலவேதான் நன்பர் என். எஸ். கே. அவர்களின் வாழ்க்கையிலும் நிகழ்ந்தது. ஆகவே நிகழ்ச்சிப் பொருத்தத்தின் நினைவு காரணமாக இந் நாடகத்திற்குக் “கலைவாணன்” என்ற பெயரையே குட்டியிருக்கிறேன்.

புகமேந்திப் புலவரின் சரித்திரம் குறித்துப் பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. எனினும், உலகியல் அனுபவங்களுக்கு ஒத்த முறையில் இதைச் சித்திரித்திருக்கிறேன். “அந்தமான் கைதி,” “என் காணிக்கை” ஆகிய நாடகங்களுக்கு அளவற்ற ஆதரவளித்த தயியுமகம் “கலைவாணையீர்” யும் கண்டு களித்து ஊக்குவிக்குமென்ற நம்பிக்கை எனக்குண்டு.

“கலைவாணன்” புத்தக உருக்கொள்வதற்கு வேண்டிய அத்தனை முயற்சியிலும் பங்கு கொண்டு என் அன்புரைக் கிளசங்கு அணிக்குத்துரையும் வரைந்தளித்த அன்புத் தோழர் திரு நாரணை-துரைக்கண்ணன் (“ஜீவா”) அவர்களுக்கு என் ரெஞ்சும் என் நன்றி.

தமிழகம் }
புதுக்கோட்டை,
1-11-47 }

தமிழ் வாழ்க !

கு. சா. கிருஷ்ண புத்தி.

நாடக பாத்திரங்கள்

- புக்கேந்திப் புலவர் — பாண்டியனின் அபிமானப் புலவர்.
 (கதா நாயகர்)
- ஒட்டக சூத்தர் — குலோத்துங்கச் சோழனின் ஆஸ்தா
 னப் புலவர்.
- குலோத்துங்கன் — சோழநாட்டின் மன்னன்.
- குணவதி — குலோத்துங்கனின் பட்டமகிழி.
- குழுவதல்லி — குணவதியின் தோழி.
- வஜ்ஜிராங்கத பாண்டியன் — பாண்டியநாட்டு மன்னன் ;
 குணவதியின் தங்கை.
- புனிதவதி — குணவதியின் தாய் ; பாண்டியன்
 மனைவி.
- உதயனர் — சோழ நாட்டு அமைச்சர்.
- மதிவாணர் — பாண்டிய நாட்டு அமைச்சர்.
- சந்திரன் சுவர்க்கி — முரணை நகர் மன்னன்.
- தேவி — சூத்தரின் மனைவி.
- ஒளவையார் — தமிழ்ப் புலமை மிக்க முதாட்டி.
- விகட கவி — புக்கேந்தியின் நண்பர்.
- குணசீலர் — முரணைகர் அவைக்களப் புலவர்,
- குயவன், அம்பட்டன், கருமான், தட்டான், தச்சன், வேளாளன்,
 வண்ணுன் — ஒட்டக்சூத்தரால் சிறையிடப்பட்டிருந்த புலவர்
 களில் சிலர்.
- மற்றும்—புலவர்கள், பொதுமக்கள், பெண்கள், காவலாளர்கள்.
-

கதை நிகழ்மிடம்

- மதுரை — பாண்டியன் தலைநகர்.
- உறையூர் — சோழன் தலைநகர்.
- முரணை நகர் — தமிழ் நாட்டின் ஓர் சிற்றரசு.
-

காலம்:- கி. பி. 1118-முதல் சுமார் 1160-ஆண்டுகளுக்குள்
 என்பது சரித்திர ஆராய்ச்சியாளர்களின் முடிவு.

வாழிய செந்தமிழ் !

கலைவாணி

காட்சி—1.

இடம்:—முதுரையிலுள்ள ஒரு முக்கிய லீதி. காலம்:—மாலை.
 புலவர்களும் பொதுமக்களும், புகழேந்திப் புலவரின் வருகை
 . யைக் குறித்து மகிழ்ச்சியோடு பேசிக் கொன்றுகிறார்கள்.

1 வது: புலவர்:— என்னையா விடுயம்! எல்லோரும்
 ஏகக் குதூகலத்துடன் கிவம்பிவிட்டார் போவிருக்
 கிறதே!

2 „, புலவர்:— ஆமாம். குதூகலப்படவேண்டிய நாள்
 தான் இது. புகழேந்திப் புலவரைப் போன்ற
 ஒப்பற்ற பெரியார்களைத் தரிசிக்கும் நாள் நமக்
 கெல்லாம் திருநாள்லவா?

3 „, புலவர்:— தடையென்ன! இனி கம்பாடு வேட்டை
 தான். கொஞ்சநாளைக்கு இலக்கிய விருந்துக்குப்
 பஞ்சமே இல்லை.

1 „, புலவர்:— ஏனையா! இவர் எந்த ஊர், என்ன
 இனத்தைச் சேர்ந்தவர் என்ற விபரம் ஏதேனும்
 உங்களுக்குத் தெரியுமா?

- 2 „ புலவர்:—படித்தவர் எந்த இனத்தைச் சேர்ந்த வரா யிருந்தாலென்ன ஜயா? இங்கே கூடவா உமது சமய வாதத்தைக் கிடப்பு வேண்டும்.
- 1 „ புலவர்:—வாதம் ஒன்றும் இல்லை ஜயா, உண்மை யிலேயே எனக்கு அவரைப் பற்றிய விவரம் ஒன்றும் தெரியாது. அதனால்தான் கேட்டேன்.
- 2 „ புலவர்:—ஜயா! அவர் தொண்டைமண்டலத்திலே பொன்விளாந்த களத்தூரிலே து ஞ வேவளாளர் குலத்திலே பிறந்தவர். போதுமா?
- 3 „ புலவர்:—எல்லோரும் அவரைப்பற்றி இவ்வளவு பெருமைப் படுத்திப் பேசகிறீர்களே! அவர் கவி யிலே அப்படியென்ன தனி உயர்வு இருக்கிறது? குறிப்பிடத்தக்க நூல்கூட எதுவும் இயற்றி யிருப்பதாகத் தெரியவில்லையே?
- 3 „ புலவர்:—எதைக் கேட்டாலும் எதைப் பார்த்தாலும் சந்தேகம்தானு! ஏனையா, உமது வாழ்க்கையில் சந்தேகமில்லாமல் ஒரு பாட்டாவது எழுதிப் பூர்த்தி செய்ததுண்டா? சேச் சேச்! புலவனுக்கு இப்படி எடுத்ததற்கெல்லாம் சந்தேக முண்டானால் எப்படி முன்னுக்கு வரமுடியும்?
- 2 „ புலவர்:—ஜயா பாவம். அது அவர் பிறவிக் குணம். அது போகட்டும். நேரம் ஆகிவிட்டது: வாருங்கள்; போகலாம்; தமிழ்ச் சங்கத்திற்கு. (புறப்படுகிறார்கள். எதிரில் விகடகவி வருகிறார்.)

விகடகவி:—எங்கே! எங்கே தமிழ்ச் சங்கத்திற்கா?

எல்லோரும்:— ஆமாம்.

விகடகவி:— ஏன்? அங்கேண்ண விசேஷம்?

1,, புலவர்:—ஓகோ! உமக்கு விஷயம் தெரியாதோ?

விகடகவி:—தெரியாதே. சொன்னால்தானே தெரியும்.

2,, புலவர்:—அவருக்கா விஷயம் தெரியாமல் இருக்கும்? அரண்மணை விகடக்கவியல்லவா! அப்படியே கொஞ்சம் புரளி செய்து பார்க்கிறோர்.

விகடகவி:— சிவசிவா! அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.

உண்மையிலேயே “நீங்கள்” தமிழ்ச் சங்கத்திற்குப் போவது எனக்குப் புரியவே இல்லை.

3,, புலவர்:—இன்று தமிழ்ச் சங்கத்திற்குப் புகழேந்தி வருவது உமக்குத் தெரியாதா?

விநடகவி:—ஓஹோ! அங்கே வேடிக்கை பார்க்கப் போகிறீர்க்கோ! அதுதானே கானும் யோசித் தேன். தமிழ்ப் பள்ளிக்கூடத்திற்குப் போக வேண்டிய நீங்கள்கூட தமிழ்ச் சங்கத்திற்குப் போவதென்றால், ஆச்சரியப்படாமல் இருக்க முடியுமா? உம். அப்படியானால் கானும் வருகிறேன். வாருங்கள் போகலாம்.

(எல்லோரும் போகிறார்கள்.)

[திரை]

காட்சி—2.

இடம்:—மதுரைத் தயிழ்ச்சங்கம்.

காலம்—மாலை.

தமிழ்ச் சங்கத்தில், புலவர்களும் பெருமக்களும் திரளாகக் கூடி இருக்கின்றனர். புலவர்கள் மத்தியில் புகழேஷ்தி நடிகாயக மாய் அமர்ந்திருக்கிறார். அரசர் ஒருபுறம் அமர்ந்திருக்கின்றார். “வாழ்க! புகழேஷ்தி. வாழ்க புகழேஷ்தி” என்று எல்லோரும் ஆரவாரிக்கின்றனர். அமைச்சர் எழுங்கு கையமர்த்துகிறார்.

அமைச்சர்:—வாழ்க தமிழ் நாடு!

எல்லோரும்:— வாழ்க!

அமைச்சர்:— வாழ்க தமிழ் வேந்து!

எல்லோரும்:— வாழ்க!

அமைச்சர்:— வாழ்க செந்தமிழ்ப் புலவர்கள்!

எல்லோரும்:— வரழ்க! (அமைச்சர் அமருகிறார்.)

பாண்டியன்:— புலவர் சிகாமணியே! வருக! வருக! செந்தமிழ்ப் புலவராகிய தம் வருகையில் யானும் எங்காட்டு மக்களும் அவாவற்ற மகிழ்ச்சியடைந்தோம். தம்போன்ற ஒப்பற்ற புலவர்களின் ஒத்துழைப்பினாலேயே இத்தமிழ்ச் சங்கமும் என் ஆட்சியும் வளம் பொருந்திய இன்பம் ஸிறைந்த தாக இன்னும் திகழ்கிறது. இன்னும் எண்ணற்ற புலவர்கள் தோன்றவும் தமிழ் வளமும் தமிழ்ச் சங்கவளமும் பெருகவும் இத்தகைய அரும் புலவர்கள் பலர் தோன்றித் தமிழ்க் கலை விளக்கைத் தூண்டா மணி விளக்காய்ச் செய்ய வேண்டு

மென்பதே என் பேரவா. என் ஆசை நிறைவேறு புலவர் மணி அரிய தொச்சைகள் பலவும் சொல்வ தோடு ஆக்கவேலைகளிலும் பெரும்புங்கெடுத் துக்க கொள்வாரென நினைக்கின்றேன்.

(அமைச்சர் மலர்மாலையை அரசரிடம் கொடிக்கிறார். அரசர் அதைப் புகழேந்திக்குச் சூட்டுகிறார். புகழேந்தி வணக்கத் துடன் மாலையைப் பெற்றுச் சூடு வணக்குகிறார்.)

புகழேழுந்தி:- தமிழ்த் தாய்க்கும், தமிழ்ப் புலவர்களுக்கும், தமிழ் மன்னருக்கும் தமிழர்களாகிய உங்கள் அனைவருக்கும் என் வணக்கம். தமிழ் மன்னரின் வேண்டுகோளாத் தமிழ்த் தாய்ன் கட்டளையாக ஏற்றுக் கொண்டேன். பண்டைப் பெருமையிக்க இத் தமிழ்ச் சங்கத்தைத் தரி சிக்கும் பாக்கியம் கிடைத்த இந்தகாளை என் வாழ்நாளில் கிடைத்தற்காிய திருநாளாக நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்.

அகத்தியரும், முருகவெநும், முடிஞாக ராயரும், கதியின் கிழவனாருமாகிய 549 பேர் களால் கூட்டப்பெற்று, காய்ச்சின வழுதிமுதல் கடுங்கோன் வரை 89 மன்னர்களால் 4440 ஆண்டுகள் ஆதரித்து வளர்க்கப்பெற்று, பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய அருமையான பாடல்களை இயற்றிப் பொலியுங் கால், கடல்கொண்ட முதற் சங்கமும், பின்பு,

அகத்தியர், தொல்காப்பியர், திரையன் மாற்றன், கீரந்தையார் முதலிய 59 அறிஞர்கள்

போற்ற 3700 புலவர்கள் பாட வெண்டேர்ச் செழியன் முதல், முடத்திருமாறன் வரை 59 அரசர்களால் 3700 ஆண்டுகள் தாங்கப் பெற்று, அகத்தியம், தொல்காப்பியம், இசை நுனுக்கம் முதலீய அரும்பெரும் நூல்களால் பெருமையுடன் கபாடபுரத்திற் பொலிந்து மீண்டும் கடலால் விழுங்கப்பட்ட இடைச் சங்கமும் பின்பு,

இளங்திருமாறன், சிறுமேதாவியார், பெருங்குன்றார் கிழார், புரணர், நக்கீரர் முதலீய 49 புலவர்களால் தோற்றுவிக்கப்பெற்று முடத்திருமாறன் முதல் உக்கிரப்பெருவழுதி வரை 49 மன்னர்களால் 1950 ஆண்டுகள் பராமரிக்கப் பெற்று, நெடுங்தொகை 400, நற்றிணை 400, ஜங்குறுநாறு 100, பதிற்றுப்பத்து 150, பரிபாடல் 70, கூத்துவரி, பேரிசை, சிற்றிசை முதலீய பன்னாற்களைக் குவீத்துப் பழம் புகழ் பெற்றது இத்தமிழ்ச் சங்கமே ஆகும்.

ஆஹா! தமிழனங்கின் அணிகலன்களாக விளங்கிய நூல்கள் எத்தனைக் காலம் கரையானுக்கு இரையாயின. எத்தனை மன்னர்கள் கவியரங்கேற்றினர். நாடகத் தமிழ்தான் எத்தனை நூல்களாகப் பாடப் பெற்றன. குணநூல், கூத்துநூல், சயந்தம், பரதம், முறுவல் முதலீய நாடக நூல்கள் எங்கே? அகத்தியம், குண்டலகேசி, வளையாபதி முதலீய அரிய தமிழ்ச் சுரங்கங்கள் எங்கே? எல்லாம் காலச் சூருவளியிற் கரைந்து விட்டன.

எனினும் தமிழ்க்குமரி இன்றும் இளமையும் எழிலும் நிறைறந்தவாகவே திகழுகிறார். உலகத் தின் முதன்மொழி தமிழேயாகும். தமிழ் சுமார் 11000 ஆண்டுகளுக்கு முன்பே என்னெழுத்து கருடன் பொலிந்தன. காலப் போக்கில் உங்கள் கவனக்குறைவால் தமிழனங்கு சிறிது பொலிவி முந்து காண்டதைக் கண்டு நாம் நாணமடைய வேண்டும்.

தமிழர்களே, விழிப்புற்றெழுங்கள். உலகெலாம் ஒப்பும் உயர்திருக்குறைனை வள்ளுவர் நமக்கென வழங்கி யிருக்கிறார். இனங்கோவின் சிலம்புச் செல்வமிருக்கிறது. மற்றும் மணிமேகலை, சிந்தாமணி போன்ற எண்ணற்ற நூல்கள் பலவும் அழியாத செல்வங்களாக இருக்கின்றன. மற்றும்,

“முருகுபொருநாறு, பாணிரண்டு, முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி—மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து”

என்னும் பத்துப் பாட்டின் இன் சுலையை என்றும் நாம் மறக்க முடியுமா? இவற்றுள் முருகன் பெருமையும், தமிழ் நாட்டின் வளமையும், தமிழ் மன்னர்களின் வீரமும், கொடையும், பேகன், பாரி, காரி; ஓரி, ஆய், அதிகமான் முதலீய வள்ளல்களின் வண்மைச்சிறப்பும் என்றென்றும் தமிழர் பெருமைக்கு எடுத்துக் காட்டாய்ச் சித்திரிக்கப் பெற்றுள்ளன!

மற்றும் இற்றைத்து நம்மிடையே தோன்றி யள்ள கவிச்சக்ரவர்த்தி கம்படையும், தமிழ் ஸுதாட்டி ஒள்ளையையும், கபிலர் போன்ற பேரிசைப் புலவர்களையும், நீங்கள் உன்கறிவிரகள். இது தமிழுக்கு வரப்போகும் நல்ல முன்னேற்றத்தின் சாயை. இவர்களால் தமிழ் இலக்ஷ்யம் புதுமையையில் பெறப் போகின்றது. மேலும், தமிழ்ச்சங்கப் பராமரிப்பில் பெரும்பங்கு கொண்டு பணியாற்றும் பாண்டிய மரபிற் ரேஞ்சிய உங்கள் காவலர் சிறந்த கலையுறிவும், கலைவாரர்ச்சியில் அவற்றை ஆர்வமும் கொண்டவர். அவர் ஆட்சியில் எங்கும் கலைமணை மும் அருள் ஒருமும் சிலவகுக்காண்கின் தேந். ஆகையால் இவர் தமிழுக்கு நல்ல யோக மென்றே சிறைக்கின்றேன். இத்தமிழ் மன்ற முன்னேற்றம் கருதி என்னேற்கட்டும் பணியாற்ற என்றும் கடப்பாடுடையேன். அவரது ஆக்க வேலைகளிலெல்லாம், புலவர்களும், போது மக்களாகிய கீங்களும் பங்கு கொண்டு தமிழ் நாடும் தமிழ் வேங்கும் சிறந்து, தமிழரின் கலைமணம் உலகுள்ளவரை வீசப் பாடுபாடல் வேண்டும். தமிழரின் ரீரம், அறம், அருள், அண்பு, புதம், அரைத்தும் என்றும் இளங்கதிர் போல் ஒளியடன் திகழு வேண்டு மென்பதே என் ஆச. மற்றும் என்கை வர வேவற்றுப் பெருமை படுத்திய மன்னருக்கும் புலவர்களுக்கும் பொதுமக்களாகிய உங்களுக்கும் என் வணக்கம். வாழ்க தமிழ்ச் சங்கம்! வாழிய செந்தமிழ்!

(வணக்கி அமருகிறோம்; மக்கள் மிழுஷ்சியில் ஆரவாரிக் கின்றனர்.)

பாண்டின்:-அன்புள்ள குடிமக்களே! இத்தனை நேரம் புலவர் மஹியின் இலக்கிய இன்பப் போழிவில் நம்மையே மறந்திருந்தோம்.

“கேட்டாலு மீண்பம் கிடைக்கும் கண்ணர் கொண்ட கிர்த்தி யொடு பாட்டாலுயர்ந்த புகழேந்தி சொன்னபடி”

என்று ஒரு சமயம் படிக்காசப் புலவரால் புகழப்பட்ட அவரது புலமைத் திறனையும், இலக்கியப் பண்பையும் அவரது பெயரே நமக்கு அறுவறுத்துகின்றது. அவரைக் காணவும், அவர் அரிய சொற்பொழிவைக் கேட்கவும் நேர்ந்த இன்னால் நமக்கு ஒரு நன்னாளாகும். தமிழ்ப் பெரியாரின் ஆலோசனையின்படி யான் செய்யும் தமிழ்ப் பணி யாவற்றிலும் அவர் துணையும் மற்றும் உங்கள் அனைவருடைய ஒத்துழைப்பும் அவசியம் தேவை. இத்துடன், புலவர்மணி நமது அரண்மனை விருந்தினராய்ப் பல நாள் தங்கியிருந்து எனக்கும் இன்னட்டு மக்களுக்கும் சிறிது கலையறிவை ஊட்டி மகிழ்விக்க வேண்டு மென்று கேட்டுக் கொண்டு என் சிற்றுரையை முடித்துக் கொள்ளுகிறேன்.

(அரசன் வணங்கி அமருகிறஞ். யாவரும் ஆரவாரத் துடன் வணங்குகின்றனர்.)

[திரை]

காட்சி—3.

இடம்—பாண்டியன் அந்தப்புரம்.

காலம்—மாசூல்.

(பாண்டியனும் குணவதியும் உரையாடிக் கொண்டிருக்கின்றனர்.)

பாண்டியன்:- குணவதி! நீ கேற்றிரவு நிலாமுற்றத்தில் வீணையில் இசைத்துப் பாடிக் கொண்டிருந்தா யல்லவா! அது என்ன பாடல்?

குணவதி:- அருவா அப்பா! அது பரதநாட்டியத்திற் காக இயற்றப்பட்டது.

பாண்டியன்:- அப்படியா! மிகவும் நன்றாய் அமைக் கிருந்தது. அதன் போருள்?

குணவதி:- சிவபெருமான் மீது காதல் கொண்ட ஒரு யுவதி தன் காதலனை ஒரு திறையில் சித்திரித்துக் கண்டு மகிழ்ச்சியலைகிறுள். இதைக் கண்ட யுவதியின் தாய் தன் மக்கையும் சின்து சிவனையும் இழித்துக் கூறுகிறார்.

பாண்டியன்:- பேஷ். நல்ல கற்பனை. — ஆமாம். பாணர் உனக்குப் பரதநாட்டியப் பாடல்கள் கூடவா பயிற்றுவிக்கிறோ?

குணவதி:- பாடல் மட்டுமா? நாட்டியம்கூடப் பயிற்றுவிக்கிறோ?

பாண்டியன்:- அப்படியா! — அந்தப்பாடலும் அவர் இயற்றியது; தானே?

குணவதி:- இல்லை.

பாண்டியன்:- வேறு யார் இயற்றியது?

குணவதி:- (நாணாத் துட.ன்) நான்தான்-இயற்றினேன்.

பாண்டியன்:- என்ன நீயா! நீயா பாடல்கள் இயற்றுகிறோம்?

குணவதி:- ஆம் இன்னும் எத்தனையோ பாடல்கள் இயற்றி சிருக்கிறோர்கள்.

பாண்டியன்:- உண்மையாகவா? பாடல்கள் இயற்ற நன்னால் முதலிய இலக்கண நூல்களெல்லாம் கற்க வேண்டாமா?

குணவதி:- ஆம்; அவாகவெல்லாம் புலவர் தான் பயிற்றுவிக்கிறார்.

பாண்டியன்:- குணவதி! இன்றே நான் உன்னைப் பெற்றதின் பயனைப் பெற்றேன்.

“செய்யாமற் செய்த கன்றிக்கு வையகமும் வானகமும் மாற்றலாது”

என்ற வள்ளுவரின் வாக்கை மெய்ப்பிக்கும் உத்தமார்களில் நம் புகழேந்தி புலவரும் ஒருவர். ஆஹா! என்னே! அவரது கல்வியின் அடக்கம் விறைந்த பேராற்றல்! இத்தனை குறுகிய காலத் துக்குள் எனக்கும் தெரியாமல் உனக்குக் கவி பாடும் திறமையை உண்டாக்கிவைத்த அவரின் போதனைத்திறன்தான் என்னே! ஆஹா! புலவர் மணியின் நட்பைப் பெற்ற நானே பாக்கியவான். நானே பாக்கியவான். குணவதி! நீ பாடல்களும்.

இயற்றுவாயென்பது எனக்கு இதுவரை தெரியாதே! எங்கே வீணையை மீட்டி அந்தப் பாடலைப் பாடு.....இல்லை.....அவள்..... உன் ரேதாழி வீணையை மீட்டட்டட்டும். நீ பரத பாவத்துடன் பாடு.

(தொழி வீணையை மீட்ட குணவதி பாடிக்கொண்டே ஆகிறாள்.)

இராகம்-கல்யாளி

தா ரம்-ஆதி

பல்லவி

இவளையோ நீ மனமாலையிட எண்ணினை
சுதாத செயலே என் மகளே

(இ)

அனுபல்லவி

புவனமெல்லாம் சுற்றிப் பிச்சையு மெடுப்பான்
புலையன் எச்சிலையுண்பான் உதைபட்டும் களிப்பான்

(இ)

சரணம்

சவமெரிக்கிடும் சுகிகாட்டிடை வசிப்பான்
சாம்பலைப் பூசவான் பாம்பணி புனைவான்
தவங்லை தவரூத யோகி போல் கடிப்பான்
தலையிடை இருபெண்கள் தரும்இன்பம் குடிப்பான்

(இ)

அலியோணாகுலத்து அணங்கையும் மனந்தான்
அடியவர்க்கருள் செய்யும் அறத்தொழில் மறந்தான்
புவியுரி புனைவதல்லா வெதிந் சிறந்தான்
புவியில் இவனுனக்கெல் வகையிலும் பொருந்தான்

(இ)

(நாட்டியம் முடியும்தருணத்தில் புகழேந்தி வருகிறார்.)

(குணவதி காணத்தடன் ஓடித் தக்ளையிடம் நின்று கொள்ளுகிறோன்.)

பாண்டியன்:- வாருங்கள்! வாருங்கள்! புலவரே, இவ்வாசனத்தில் அமருங்கள்.

புகழேந்தி:- (அமருகிறோர்.) அரசே! நீங்க ஒத்து அமருங்கள்.

(அரசரும் அமருகிறோர்.)

என்ன! குணவதியின் இசை நிகழ்ச் சிக்கும் நடனத்திற்கும் என் வருகை இடையூருகி விட்டதோ?

பாண்டியன்:- இல்லை, இல்லை. குணவதி என்ற மலருக்கு,- ஏன்? இந்த நாட்டுக்கே மணமும் எழிலும் தங்கள் வருகையால்தானே உண்டா வது. தங்கள் வருகை எப்படி இடையூருக் கிருக்க முடியும்?

புகழேந்தி:- இல்லை, இல்லை. மலர்களுக்குப் பிறரை வசீகரிக்கும் மணமும் எழிலும் இயற்றையில் அமைந்திருக்கிறது.

குணவதி:- ஏன்? காட்டில்-காண்பர்றறுப் பூத்து கருகிவீழும் மலர்களை மாந்தர்கள் பரிந்தெடுத்துத் தொடுத்துச் சூடுவதால் அம்மலர்கள் புதிய சோபையும் எழிலும் அடைகின்றன வென்றால் பொருந்தாவோ?

1) குழந்தீ:- ஆம்; குணவதி! நன்றாகச் சொன்னாய் கீ, விழுவும் விடையும் உன் பேச்சிலேயே தொனிக் கின்றது.

பாஸ்டியன் :- குணவதி என்ன சொன்னார்? நீங்கள் சொல்வதோன்றும் விளங்கவில்லையே!

2) குழந்தீ :- இன்னுமா விளங்கவில்லை? நான் வேண்டுமா இல் விவரமாகச் சொல்லட்டுமா?

பாஸ்டியன்:- சொல்லுங்களேன்.

3) குழந்தீ:- நீங்கள் மட்டும் சொன்னால் போதுமா? குணவதியும் சம்பந்ததால்.....

(குணவதியைப் பார்த்து கேலியாய்க் கிரிக்கிரூர்.)

4) குணவதி:- தெரியாத விஷயத்தை விளக்கிச் சொல்வதில் தவறேஞ்றும்ல்லையே.

5) குழந்தீ:- தவறேஞ்றுமில்லையே! அப்படியானால் சொல்லுகிறேன். கானகத்தில் பூத்துக் கமழும் மலர்களை மனிதர்கள் பரிந்தெடுத்துத் தொடுத்துச் சூடிக்கொள்வதால் மலரின் ஏழிலும் மணமும் அதிகப்படுகின்ற தென்பதுதானே குணவதியின் வாதம்?

பாஸ்டியன்:- ஆமாம்.

6) குழந்தீ:- அந்த மலர் எது? மலரை அழுகுபெறத் தொடுத்தவன் யார்? அதைச் சூடிக்கொள்வோன் யார்? இதுதான் இப்போது முடிவு செய்ய வேண்டிய விஷயம்.

பாண்டியன்:- உம்.... மலர், அதைத் தொடுத்தோர்,
இரண்டும் இப்போது தெரிகிறது. ஆனால்!....
அதைச் சூடிக்கொள்ள.....வோ...ர்....?

புகழேந்தி:- மலரையும் தொடுத்தவரையும் சொல்லுப். பிறகு சூடிக்கொள்வோரைப்பற்றி சொல்லி போம்.

பாண்டியன்:- அந்த மலர்தான் குணவதி.

குணவதி:- மலரை அழகுபெறத் தொடுத்தவர்?

பாண்டியன்:- நமது புலவர்மனிதான்.

புகழேந்தி:- சரி; மனமும் எழிலும் உள்ள மலரை
அழகு பெறத் தொடுத்தாகிவிட்டது. இவர்
அதைச் சூடிக்கொள்ளத் தகுஞ்ச ஒரு வீர
வாலிபன்தான் தேவை, ஏன் நான் சொல்ல ந
சரிதானே?

குணவதி:- போங்கள் ஸ்வாமி! இதற்குத்தான்
இவ்வளவு பீடிகை போட்டார்களா?

புகழேந்தி:- பார்த்தாயா! கோபித்துக் கொள்ளு
கிறேயே. இதற்காகத்தான் முதலிலேயே உன்
சம்மதம் பெற்று இதைச் சொன்னேன்.

குணவதி:- எப்பொழுதும் பிறரைத் தீட்டுக்க
வைப்பதுதானே கவிஞர்களின் கற்பனை.

புகழேந்தி:- நான் உண்மையைத்தானே சொன்னேன்.
இதில் திகைப்பென்ன இருக்கிறது. குணவதி,

உன் பெருமை உனக்குத் தெரியாது. உன்னை அடையப் போகும் மனுளனே இவ்வுலகில் மிகவும் பாக்கியவான்.

பாண்டியன்:- தங்கள் வாக்குப் பலித்து என் கனவும் நனவாக வேண்டும். இதுதான் என் ஆசை.

புகழேந்தி:- எல்லாம் மங்களமாக முடியும். சரி. நேரமாகிவிட்டது. நான் ஆலயத்திற்குப் போக வேண்டும். போய்வரட்டுமா?

பாண்டின்:- இன்று ஆலயத்திற்கு நானும் வருகிறேன் நாம் இருவருமே போகலாம். பாரங்கே!

(ஒரு சேவகன் வந்து வணக்கிறார்கள்.)

ரதம் சித்தமாகட்டும்.

சேவகன்:- உத்திரவு.

(வணக்கிச் செல்லுகிறார்கள்.)

பாண்டியன்:- குணவதி! புலவரின் சொற்படி கல்வி யைக் கருத்தாய் பயின்றுவா. புலவரின் ஆசியால் உனக்கு எல்லா நலங்களும் உண்டாகும்.

குணவதி:- (வணங்கி) அப்படியே ஆகட்டுமெப்பா.

பாண்டியன்:- புலவரே! நாம் புறப்படலாமா?

புகழேந்தி:- ஆஹா! போகலாம். குணவதி! நான் போய் வரட்டுமா?

குணவதி:- (வணங்கி) போய் வாங்குகள்.

(பாண்டியதூஷம் புலவரும் போகிறான்கள்.)

[திரை.]

காட்சி-4.

இடம்-உறைழூர் குலோத்துப்பக்சாறான் அரண்மனை. காலம்—பகல்

(ஆஸ்தானப் புலவர் ஒட்டக்கூத்தரும், அமைச்சர் உதய ணரும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.)

கூத்தர்:- அரசர் சில நாட்களாக ஏதே தானிம்மதியற்றவராய்க் காணப்படுகிறார். காரணமும் தெரியவில்லை.

உதயணர்:- தெரியாமலென்ன? எவ்வாம் தெரியும். அவராக ஒன்றையும் சொல்லாமலிருக்கும் போது நாமென்ன செய்ய முடியும்?

கூத்தர்:- மகாராஜா விக்ரமசிங்கரின் மறைவுதான் அவர் வருத்தத்திற்குக் காரணமா யிருக்கலாமோ?

உதயணர்:- இருக்கலாம். ஆனாலும் அதைவிட முக்கிய மான வேறொரு காரணமும் இருக்கலாமல்லவா?

கூத்தர்:- அப்படி வேறெந்தக் காரணமும் இருப்பதாகத் தெரியவில்லைபே! உங்களுக்கு அதைப்பற்றி ஏதேனும் தெரியுமோ?

உதயணர்:- எனக்கு மட்டும் என்ன! எவ்லோருக்குமே தெரிந்த விஷயம்தானே! தக்க பருவம் வாய்ந்த வாலிபர்களுக்குக் காலாகாலத்தில் சிகழக்கூடிய நினைவுகளே அவர் சோர்வுக்கும் நிம்மதிக் குறைவுக்கும் காரணமா யிருக்கலாம்.

கூத்தர்:- காதல் நினைவுகளா? உதயணரே! நீங்க என்ன விளையாட்டாகச் சொல்லுகிறீர்களா, அல்லது.....

உதயணர்:- விளையாட்டு ஒன்றுமில்லை. உண்மையாகத் தான் சொல்லுகிறேன்,

கூத்தர்:- அரசரின் வாழ்க்கையில் இதுவரை அத்த கைய சந்தர்ப்பமே நிகழ்ந்ததில்லையே!

உதயணர்:- எத்தகைய சந்தர்ப்பம் நிகழ்ந்ததில்லை என்று சொல்லுகிறீர்கள்?

கூத்தர்:- வேறு எந்த நாட்டு அரசுகுமாரிகளையும் பார்த்ததும் இல்லை; பழகியதும் இல்லையே என்றேன்.

உதயணர்:- அரசகுமாரிகளைப் பார்த்தும் பழகியும் இல்லாவிட்டால் அரசகுமாரர்களுக்குக் காதலே உண்டாகாதென்று அர்த்தமா, என்ன?

கூத்தர்:- கானுத கண்ணியின் மீதா காதல்?

உதயணர்:- கண்ணியைத் தான் கானுவிடினும் நம்பத் தகுந்தவர்களால் கண்ணியின் எழில், குணம் முதலிய பெருமைகளைக் கேட்டும் காதல் கொண்டிருக்கலா மல்லவா?

உத்தரி:- ஒடுஹா! அப்படியானால் அவராகவே
தமக்கு மணமகளைத் தேர்ந்தெடுத்து விட்டா
ரென்று சொல்லுங்கள்.

உதயணர்:- ஆமாம்; பெரிய பகீரதப் பிரசந்தனத்
திற்குப் பிறகுதான் நானே இதை அவரிடமிருந்து
தெரிந்துகொள்ள முடிந்தது.

உத்தரி:- உம்! அப்படியர்! உந்தப் பெண் யார்?

உதயணர்:- மறுவரை கருணகர பாண்டிய மன்னரின்
ஒதுவ்வி குணவதியாம். அழகில் திருமகளையும்
உள்ளில் கலைமகளையும் சிகார்த்தவளாம். அவளை
யன்றி வேறு யானரயுமே மனப்பதில்லை யென்று
தீர்மானமாம்.

உத்தரி:- இதைப்பற்றி உங்களிடம் நேரிலேயே
சொன்னாரா?

உதயணர்:- ஆம்; நேற்றுதான் சொன்னார்.....

(அரசர் குலோத்துங்கன் வருகிறான்.)

அதோ அரசரே! வருகிறார்.

இருவரும்:- அரசே வணக்கம்.

குலோத்து:- வணக்கம்.

(எல்லோரும் அமருகிறார்கள்.)

நீங்கள் வந்து அதிக நேரமாகி விட்டதோ?

உதயணர்:- இல்லை. நாங்கள் இப்பொழுதுதான்
வந்தோம், தாங்கள் சீக்கிரம் வந்து வீடுவீச்கள்

என்று எதிர்பார்த்தே நாங்கள் வந்ததைத் தெரியப்படுத்த ஏற்பாடு செய்யவில்லை.

குலோத்து :- கானும் இத்தனை நாயிகைவரை இங்கொன் இருந்தேன். மனம்னிம்மதியில்லை; போமு நும் போகவில்லை; உங்களையும் காணவில்லை, பிறகு தான் அப்படி கொஞ்சம் ழங்காவைச் சுற்றிவிட்டு வருகிறேன்.

கூத்தர் :- உங்கள் மனமிம்மதிக்கு மருந்து கொடுக்கத் தான் உதயனர் பூரண பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறோர் போவிருக்கிறதே!

குலோத்து :- பலவரே! தாங்கள் சொல்வதொன்றும் எனக்கு விளங்கவில்லையே!

கூத்தர் :- விளங்கவில்லையா! தேற்று உதயனாரிடம் என்ன சொன்னீர்த்தார்?

குலோத்து :- அதை உங்களிடமும் சொல்லி விட்டாரா?

கூத்தர் :- அரசே! இது முன்னேயே தங்கள் தந்தையாரால் தெரிந்தெடுக்கப்பட்ட மணமகளே ஆகும். அவர் இருக்கும்போதே தங்கள் திருமணத்தை முடிக்க முடியாமற் போனது துர்ப்பாக்கியும், என்றாலும், அவர் விருப்பப்படி எப்படியும் தங்களுக்குப் பாண்டிய மன்னன் புதல்வியை மணம் புரிவிக்க வேண்டுமென்பது தான் எங்கள் எண்ணம். ஆகையால் நாளையே உதயனாரை அனுப்பினால்.....

தயணர் :- இல்லை. தாங்கள்தான் இக்காரியத்தை முடிக்கமுடியும் அரசே! பலவரையே அனுப்புகின்றன. அவர் சிச்சயம் வெற்றியுடன் திரும்புவார்.

குலோத்து :-ஆம்; இது உங்களால்தான் முடிய வேண்டும். நீங்கள்தான் போகவேண்டும். காரியத்தையும் முடித்துக்கொண்டு வரவேண்டும்.

கூத்தர் :- அப்படியே ஆகட்டும். நானும் மதுரைக்குப் போகவேண்டும் மேன்றுதான் இருக்கேதன். இத்துடன் அந்த வேலையும் முடியும்.

குலோத்து :- அதென்ன வேலையென்பதை நாங்கள் அறிந்து கொள்ளலாமோ!

கூத்தர் :- இதை உலகமே அறியவேண்டியது தானே! அங்கே புகழேந்தி என்றெரு புலவர் இருக்கின்றார். அவரை உங்களுக்குத் தெரியுமா?

குலோத்து :-ஆம்; அவரைப்பற்றி முதாட்டி ஒளவையார் கூட ஒரு சமயம் புகழ்ந்து பேசக்கேட்டிருக்கிறேன்.

கூத்தர் :- உம்; அந்தக் கிழவி யாரைத்தான் புகழ்ந்து பேசவில்லை? இருக்கட்டும். இம்முறை மதுரையில் அவர் பெருமை எவ்வளவென்பதை வெட்ட வெளிச்ச மாக்காமலா வரப்போகிறேன்? புகழேந்தியாம். பெயரைப் பார்!

குலோத்து :- அதையும் பார்க்க வேண்டியதுதான் ஆனால்! அங்கு தாங்கள் போன வேலை மறந்து கலைப்போரில் இறங்கிவிட்டால்! பிறகு

கூத்தர் :- இல்லை. இல்லை. எக்குத் தெரியாதா என்ன? எப்படியும் உங்களுக்குக் காரியம்தானே?

குலோத்து :- ஆமாம். எப்படியும் காரியத்தை வெற்றி யுடன் மூடித்தால் சரிதான்.

(அமைச்சரிடம்) அமைச்சரே! காலைப் புலவர் மதுரை புறப்பட எல்லா ஏற்று மாடுகிறோம் செய்து கொடுக்கவு.

நடியாண :- கத்திரவு.

குலோத்து :- நான் மதுரை புறப்படும் முன், மீண்டும் தங்கள் சந்திக்கேன்றேன்.

(அசர் செல்லுகிறார்.)

[திரை.]

—
—
—

காட்சிக்:

இடம்—பரண்டியன் கொலூமன்டபம். சீரலம்—மாலை

(சங்கு, தாரை, மூசு முதலிய இனச முழுங்க கருணைகப் பாண்டியன் கொலை மண்ட பத்தில் வந்தமருகிறுன். புக மேங்கி, அமைச்சர், முதலிய யாவரும் வண்பகத் தாலும் வண்பகி அமரும்படி கையமர்த்தித்தர்னும் அமருகிறுன். நாட்டிய மாதர்கள் வந்து கடனமாடுகின்றனர். காவலன் வருகிறுன்.)

காவலன் :- அரசே! உறையூர் குலோத்துங்கச் சோழ
மன்னரின் சமஸ்தான வித்வான் ஒட்டக்கூத்தர்
தங்கள் சேவை காண வந்திருக்கிறோர்.

பாண்டியன் :- அப்படியா! அமைச்சரே, அவரைத்
தக்க மரியாதைகளுடன் அழைத்து வாருங்கள்.

அமைச்சர் :- உத்திரவு.

(வணக்கிச் செல்லுகிறோர். கூத்தர் வருகிறார்.)

கூத்தர் :- பாண்டிப்பதியே, வாழ்க!

எல்லோரும் :- வரவேண்டும்! வரவேண்டும்!

(அரசர்முதல் யாவரும் எழுந்து வணக்குகின்றனர்.)

புகழேந்தி :- தங்கள் வரவு கல் வரவாகுக!

பாண்டியன் :- புலவர் பெரும! இவ்வாசனத்தில்
அமருங்கள்.

(கூத்தர் ஓர் ஆசனத்தில் அமருகிறார்)

தாங்களும் தங்கள் நாட்டு மக்களும் மன்னரும்
சௌக்கியங்தானே?

கூத்தர் :- ஆம்; இங்கும் அப்படியே எல்லோரும்!.....

பாண்டியன் :- ஆம்; தங்களைப் போன்ற பெரியோர்
களின் ஆசியால் எல்லோரும் சௌக்கியமே.

கூத்தர் :- இப்பொது தங்கள் சமஸ்தானப் புலவர்
தலைமைப் பதவியை.....?

பாண்டியன் :- இதோ! இவர்தான். இவரைப்பற்றி
நிங்கள் சென்விப்பட்டிருக்கலாமே!

கூத்தர் :- (சற்று யோசித்து) உம் பெயரென்ன?

புகழேந்தி :- என்னைப் புகழேந்தி யென்று சொல்லு
வார்கள்.

மதிவாணர் :- என்ன ! இவரைத் தெரியாதவர்கள்
தமிழ் நாட்டிலேயே இருக்கமுடியாதே !

கூத்தர் :- உம். ஆமாம்; எப்போழுதோ எங்கோ
யாரேர சொல்லக் கேட்டதாகத்தான் ஞாபகம்,
மறந்து விட்டன். உம்; அதிருக்கட்டும். நான்
வந்த காரியம் வேறு.

பாண்டியன் :- பலவரே ! தாங்கள் வந்த காரியத்தைச்
சொன்னால், என்னால் முடிந்ததைச் செய்யத்
தடை யில்லை.

கூத்தர் :- முடிந்ததைச் செய்வதென்ன! காரியத்திற்குப்
டிரண பொறுப்பான்றே தாங்கள் தானே !

மதிவாணர் :- விஷயம் இன்ன தேன்று சொன்னால்
தானே புரியும்.

பாண்டியன் :- பலவரே ! என்ன யோசனை?

பாண்டியன் சொன்ன சொல் தவற மாட்டான்.
தயக்க மின்றிச் சொல்லுங்கள்.

கூத்தர் :- எங்கள் அரசர் குலோத்துங்கச் சோழ
மன்னருக்குத் தங்கள் புதல்வி குணவதியைத்
திருமணம் செய்விக்க வேண்டுமென்பது எங்கள்

விருப்பம். இதற்குத் தங்கள் விருப்பத்தையும் சம்மத்தையும் பெற்று வரவே அரசர் எம்மை அனுப்பியுள்ளார். தங்கள் அபிப்பிராயம் என்ன வேண்டதை.....!

பாண்டியன் :- புலவரே! மிக்க மகிழ்ச்சி. ஆயினும், இதில் என் அபிப்பிராயத்தைத் தெரிந்து கொள்ளுமுன் மணமகளின் அபிப்பிராயத் தையும், மணமகளது தாயின் விருப்பத்தையும் தெரிந்துகொள்ள வேண்டாமா?

கூத்தர் :- அரசே! இதற்கெல்லாம் பெண் களின் அபிப்பிராயங்களைக் கூட்டே நடந்து கொள்ள வேண்டுமென்றால் முடியுமா? மேலும் வெளி யுலகம் இன்னதென்றறியாது உண்டுக் கிளிபோல் அந்தப்பாரத்திலேயே கட்டுண்டு கிடக்கும் அரிவையர்களுக்கு, சோழ நாட்டின் வளம், சோழரின் வீரம், அவன் ஆட்சித்திறம், மற்றைய பெருமைகளைனத்தையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் ஏது?

பாண்டியன் :- புலவரே! பெண்களைக் கண்டுக்கிளி போல் அடைத்து வைத்து வெளியுலகம் தெரியாத விலங்கிலாங்களைப் போல் நடத்துவது எங்கள் நாட்டு வழக்கமல்ல. பாண்டிய நாட்டுப் பெண்மனிகள் சமயம் நேரும்போது வாழும் வில்லும் எடுத்து வீரப் போரியற்றி வல்லரசு களையும் வெல்லும் திறம்படைத்த வீராங்களை கள் என்பது நினைவில் இருக்கட்டும். அது மட்டுமல்ல! கலைத்திறவிலும் பொது உலக

ஆராய்ச்சி அறிவிலும் இவர்கள் மற்றைய நாட்டு
மாங்கையர்களுக்கு இனித்தவர்கள் இல்லை
யென்பதும் நினைவில் இருக்கட்டும்.

குத்தர் :- மிகவும் கல்லதாயிற்று. அத்தகைய
அணங்கை அடைய வேண்டு மென்பதுதான்
எங்கள் அரசவிள் ஆசை.

பாண்டியன் :- ஆசை மட்டும் இருந்தால் போதுமா?
உம் அரசர் எம் புதல்வியை மணக்கத் தகுந்த
யோக்கியதை உள்ளவரா என்பது கிந்திக்கத்
தகுந்த முக்கிய விஷயமல்லவா?

குத்தர் :- சோழ நாட்டின் பெருமையையும்
சோழவின் புகழையும் சொல்லியா தெரிந்து
கொள்ள வேண்டும்?

(பாட்டு)

கோத்துக்கொப்பீர் கனவட்டம் அம்மானே !
கூறுவதும் காவிரிக்கு வைக்கியோ அம்மானே !

இருக்கு வேம்புக்கரையோ அம்மானே !
ஆதித்தனுக்கிச்சர் அம்புவியோ அம்மானே !

ஏர்க்குள் ஏர்களுக்கு மீனமோ அம்மானே !
வெந்றிப் புலிக்கொடிக்கு மீனமோ அம்மானே !

ஊருக்கு உறங்கை சிகர் கொற்கையோ அம்மானே !
ஒக்குமோ சோன்டுடுக்குப் பாண்டிய நாடும்மானே !

பாண்டியன் :- (சிற்றத்துடன்) குத்தரே ! நன்று
நன்று ; உமது கூற்று. பேச்சிற் பெருமையடை
யும் பின்னொளின் பிதற்றலைப் போல் இருக்கிறது

தங்களின் தற்புக்குச் சி. என் வினாவிற்கு இது தான் விடையோ?

ஏதுமேந்தி:- அரசே! சிவம் வேண்டாம். சற்று பொறுங்கள். தங்கள் வினாவிற்கு அவர் விடையளிக்கத் தவறிவிட்டா ரென்பது உண்மையே என்றாலும் அதே தவறை நாலும் செய்ய வேண்டாம். அவர் வினாவுக்கு நான் பதிலளிக்கிறேன்.

(கூத்தரை சோக்கிப் பாடுகிறார்.)

(பாட்டு)

ஒரு முனிவன் சேரிலோ உரை தெளித்த தம்மானே!

ஒப்பரிய திருவிளையாட் தெர்த்தையிலோ அம்மானே!

திருநெடுமால் அவதாரம் சிறு புலியோ அம்மானே!

சிவன் முடியில் ஏறுவதும் செங்கதிரோ அம்மானே!

கரைஷ்டிர் எடேறியதும் காலிரியோ அம்மானே!

கடிபசைக்குத் தாதகிற் கண்ணியோ அம்மானே!

பரவைபணிக் ததும் சோழன் பதச்தனையோ அம்மானே!

பாண்டியனுர் பராக்கிரமம் பகர்வெளிதோ அம்மானே.

பாண்டியன்:- கூத்தரே! என் கேள்விக்குப் பதில் தாங்கள் பாடிய பாட்டல்ல. அவை உமது கவி பாடுஞ் திறமையைக் காட்டும் சோக்கத்துடன் உள்ளிக் கொட்டிய சொற்குப்பைகளே ஆகும். போகட்டும். இப்போதாவது எமது பிலவர் சிகாமனியின் கேள்விக்குத் தக்க பதிலளியும். இல்லையேல் எல்லோர் முன்னிலையிலும் இச்சபையில் உமது தோல்வியைப் பகிரங்கமாய் ஓய்க் கொள்ளும்.

புகழீந்தி:-அரசே! பெண் கேட்கும் தாதுவராக வந்த இவரிடத்தில் நாம் கல்விப் போட்டி யிடுவதோ; அல்லது அவர் புலமயை அளவிடுவதோ நமக் கழகல்ல. மேலும் புலவர்களென்று சொல்லிக் கொள்ளும் பெரும்பாலோரிடம் இத்தகைய அகங்கார குணம் இருப்பது இயற்கை. ஆகையால் நாம் இப்பொது சிந்திக்க வேண்டியது இவரைப் பற்றியன்று. விக்ரம சோழ மன்னர் மகா நீதிமான். சிறந்த வீரர். ஏழை களின் தொழர். பெரியோர்களையும், புலவர்களையும், மதித்து நடத்தும் உத்தமர். அவரது புதல்வராகிய குலோத்துங்க மன்னரும் எவ்வகை யிலும் தந்தைக்குப் புறம்பானவர் அங்கே றன்பதே கற்ற, ஸிறந்த யாவர் முடிவும். ஆகையால் கல்வியறி வும் கலைவளர்ச்சியில் மிக்க ஆர்வமும் கொண்ட நமது குணவதிக்கு குலோத்துங்கன் எவ்வகை யிலும் பொருத்தமுடைய நாயகன் என்பதே என்கருத்து. ஆகையால் புலவரைச் சிலநாள் நமது கெளரவ விருந்தின்ராய் வைத்திருந்து அரசி, இளவரசி முதலியோரின் அபிப்பிராயத்தையும் தெரிந்து தக்க முறையில் சுபச் செய்தியுடன் அவரை வழியனுப்புவதே நலம்.

மதிவாணர் :-ஆம்; அரசே! எனக்கும் புலவர் சொல்வதுதான் நலமென்று தோன்றுகிறது.

பாண்டியன் :-புலவர் சொல்லுக்குப் புறம்பாக கான் என்றும் நடந்ததில்லை. என்றாலும்.....! இவ்விஷயத்தில் மட்டும் இச்சபையி ஒள்ளோர்களின்

அபிப்பிராயத்தை ஒட்டியே தீர்மானிக்க உத்தேசிக்கின்றேன்.

எல்லோரும் :- புலவர் சொல்வதே சரி. புலவர் சொல்வதே சரி.

பாண்டியன் :- புலவரே! இன்றைய நிகழ்ச்சியில் வெற்றி தங்களுக்குத்தான்,

புகழேந்தி :- அரசே! வெற்றி எனக்குமல்ல; தங்களுக்கு மல்ல. உண்ணயையில் வெற்றியடைந்தவர் கூத்தர் தான்.

மதிவாணர் :- அவ்வெற்றிக்கும் காரணம் கீங்கள்தான்.

புகழேந்தி :- வெற்றி யாருடையதாயினும் சரி! வெற்றி யின் பயனை அடையப் போகிறவர்கள் குலோத் துங்கனும் குணவதியுமாகத்தான் இருக்க வேண்டும்.

மதிவாணர் :- ஏன் அந்த மகிழ்ச்சியில் நம் அனைவருக்கும் பங்குண்டல்லவா?

புகழேந்தி :- கூத்தரே! இன்றைய நிகழ்ச்சியை இன்றே மறந்து விடுவோம். இன்று கீங்கள் எங்கள் விருந்திவர்; நாளை உறவினர். நிச்சயம் சுப்ரசெய்தியுடன் சொழு நாடு போகலாம். சரி தானே?

கூத்தர் :- சரிதான்.

பாண்டியன் :- அமைச்சரே! கூத்தர் நமது அரசாங்க விருந்தினர். அவருக்கு வேண்டிய சௌகரியங்

கள் யாவும் செய்து கொடுக்கத் தக்க ஏற்பாடு கள் செய்யுங்கள்.

மதிவாணர் :-அப்படியே ஆகட்டும். அரசே !

பாண்டியன் :- (ஒக்லோந்தியைப் பார்த்து) புலவரே, வாருங்கள். அந்தப்பாரம் செல்வோம்.

(புலவரும் அரசரும் செல்லுகிறார்கள்.)

[திரை.]

காட்சி-6.

இடம் :— சோழாட்டின் ஒரு முக்கிய த்தி. காலம் :— பகல்.
(கைகெங்கும் அலங்கரிக்கப் பெற்றிருக்கிறது. குடி மக்கள் குத்தகலத்துடன் கூட்டம் கூட்டமாய்ச் செல் லுகின்றனர். விஷயமறியாத சில வேற்றுர் வாசிகள் விழிக்கின்றனர்.)

ஒருவன் :— அண்ணே ! இங்கே என்னு விசேஷம் ? எங்கே பார்த்தாலும் தோரணங்களும் வாழைமரங்களும் கட்டியிருக்கு! ஆனையுங் குதிரையும் ரதங்களும் சனங்களும் கூட்டங்கூட்டமாகக் கும்மாளம் போட்டுக்கிட்டு போவது. விசயம் என்னுன்னு ஒன்னும் புரியலையே !

மற்றவன் :— நாங்களும் ஒன்னேட வந்தவங்கதானே ! ஒனக்குத் தெரியாத விசயம் எங்களுக்கு மட்டும் எப்படித் தெரியும் ?

3-வது ஆள் :-யாறையாச்சுங் கேட்டாத் தேரிஞ்சுக் கலா முன்னாலும் மனுசன் யாரும் நின்னாக்ட பதில் சொல்ல மாட்டாங்க போலேருக்கே !

மற்றவன் :- என்னுண்ணே! இருக்கல்லாம் தோசனை பண்ணினு முடியுமா? சம்மாக் கொண்ணே.

இருவன் :- வன்? ரீதாங் கேள்வன்.

மற்றவன் :- உம்; கேக்கட்டுமா? உம். இதூ கேக் கிதறன் பாரு!

3 வது ஆள் :- ஆமா! நீங்க கேக்கறத்துக் குள்ளே, கெனுக்கு வெஞ்சுத்துப் போவும் போங்க, அட இப்புடிப் போண்ணே! மகா தயிரியக்காரப் புலிங்கதான்.

(இருவன் கையைப் பிடித்தியுத்து விட்டு வேக மாய்ப் போகும் இருவரிடம் போய்) ஏண்ணே, அண்ணே! இந்தாண்ணே! அட ஒன்னெத்தான்!

4- ஆள் :- அட! யாரப்பா நு! ஒனக்கு அறிவு கிறிவு இருக்கா இல்லையா? மனுவே, அவசரமாப் போ ருனேன்னு இல்லாமே..... ஆண் ப் பாரு!.... (முறைத்துப் பார்த்துக் கொண்டே போகிறுன்)

(இதைக் கண்ட மற்ற இருவரும் சிரிக்கின்றனர்.)

இருவன் :- பார்த்தியாண்ணே! பார்த்துக்கோ... நான் அப்பவே சொன்னேனு இல்லையா?

3 வது ஆள் :- (எரிச்சலாக) என்ன த்தேச் சொன்னே? சொரக்காய்க்கு உப்பில்லேன்னு?... சொன்னும்.

மற்றவன் :- அவைம் போராண்ணே! நீ வேறு யாரு கிட்டபாச்சங் கேள்ளேன்.

3 வது ஆள் :- கேக்கத்தாம் போரேன். இதைக் கேட்டுத் தெரிஞ்சுக்க வேண்டு அப்பறம் என்ன ஆம்பவே?

(வேகமாய்ப் போகும் மற்றெலூரு ஆளிடம் போய்)

அண்ணே! அண்ணே! அட ஒன்றைத்தாண்ணே! இங்கே.....

ஷ்டி ஆள் :- அடச்சே போ. சமய சந்தர்ப்பம் தெரி யாமே.

(அவனும் போய் விடகிறான். வெற்றெலூருவனை ஏஞ்சுங்கி)

3 வது :- ஏழ்யா, எல்லாரும் இப்புடிக் கூட்டங்கூட்ட மாப் போருங்களே, இங்கே என்ன விசேசம்?

ஷ்டி ஆள் :- அட! இது தெரியாதா ஒனக்கு! நல்ல ஆளையா நீ.

3 வது ஆள் :- நாங்க இந்த ஊருக்கே டிருசி. இப்பத்தாம் மொத் மொத இந்த ஊருக்கே வர்ரோம். அதுனுலேதான் ஒங்களே.....

ஷ்டி ஆள் :- சரி சரி, சொல்லேங் கேள். காளைக்கி இந்த ஊரு மகாராஜாவுக்குக் கண்ணும். அதுக்காகத்

தான் இந்த அலக்காரன்களைவிடாம். அரண்மனையிலே யார் போன்றும் மூக்கைப் பிடிக்க சாப்பாடும், பணமுங் காசும், துவரியும் மணியும், நைகயும் கட்டுமா ஏராளமா வாரி வாரி இறைக்கிறாங்க. தெரிஞ்சுதா விழியம். உம். நிங்க போன்றும் சிவாடக்கும். போங்க போங்க; சிக்கிரம் போங்க!

(போகிறுன்.)

3-வது ஆன் : -பாத்திகளாண்னே! நமக்கு இன்னைக்கு நல்ல வேட்டைதான்.

மற்றவன் : -ஆமாமா ; இன்னைக்கி நம்ம நரி மோகத் திலே முழிச்சிகிருப்போம் போலேகுக்கு. வாங்க வாங்க ; சிக்கிரம் போவோம்.

3-வது ஆன் : -(திரும்பிப் பார்த்து ஷ்டாக்கானுது திகைத்து)அடடே, அந்தஆனை விட்டுட்டோமே! (சற்றிப்பார்த்து) அதோ போராரு. உம் வாங்க ; சிக்கிரம் வாங்க. அந்த ஆன்கூடவே அரமனைக் குப் போயிடலாம். அண்ணே! அண்ணே! நில் லுண்ணே; நாங்களும் வர்க்கேறும். அண்ணே ஒன் னைத்தாண்ணே (சத்தம் போட்டுக் கொண்டே ஓடுகிறார்கள்.)

[திவர.]

காட்சி-7.

இடம் :—குலோத்துங்கன் அரண்மனை.

காலம் :—பகல்

(அரண்மனை தேவலோகமாகத் திகழுகிறது அரசு குடும் பத்தினர்களும் புலவர்களும் பொதுமக்களும் விறைச் திருக்கின்றனர். நகரா, துஞ்சுபி முதலிய வாத்தியங்கள் முழுங்க யாவரும் வாழ்த் துரைக்க குலோத்துங்கச் சோழனுக்கும் குணவதிக்கும் திருமணம் நடைபெறுகிறது.)

[திரை.]

காட்சி-8.

இடம் :—பாண்டியன் அந்தப்புரம்.

காலம் :—பகல்.

(வலாளர்கள் பெட்டிகள் மற்றும் விலையர்க்கத் தொகைக்குக் கொண்டு செல்லுகின்றனர். அமைச்சர் முதலியோர் வலாளர்களைத் துரிதப்படுத்துகின்றனர். அரசரும் புலவரும் அங்கு வர மற்றவர்கள் வணங்குகிறார்கள்.)

பாண்டியன் :—என்ன அமைச்சரே ! பிரயாணத்திற்கு வேண்டிய காரியங்கள் எல்லாம் சித்தமாகி விட்டதல்லவா ?

மதிவாணர் :—ஆம் ; அநேகமாகச் சித்தமாகிவிட்டத து.

பாண்டியன் :—சுரி ; சீக்கிரம் ஆகட்டும். யாரங்கே ?

(ஒரு வலலா
 சுக்து வணங்குகிறார்கள்.)

குணவதி முதலியோர் பிரயாணத்துக்குத் தயாராகிவிட்டார்களா வென்று பார்த்து வா !

ஏவளாள் :- உத்திரவு.

(போகிறுன்.)

பாண்டியன் :- அமைச்சரே ! குறிப்பிட்ட நேரம் நெருங்கி விட்டது. நீங்கள் முன்னதாகப் போய் யானை, குதிரை, ஒட்டடை, ரதம், சிவிங்கிகள் முதலியவைகளை அணிவகுத்துத் திட்டம் செய்யுங்கள். இதோ நானும் புலவரும், குணவதி முதலிய எல்லோரையும் அழைத்து வருகிறோம்.

மதிவாணர் :- அப்படியே ஆகட்டும்.

(போகிறார்.)

(குணவதியின் தோழி குழுதம் வருகிறார்.)

பாண்டியன் :- என்ன குழுதா ! அங்கே எல்லோரும் புறப்படத் தயார்தானே ?

குழுதா :- ஆம் ; எல்லாம் தயார்தான்.....ஆனால் !

பாண்டியன் :- ஆனாலென்ன குழுதா ?

குழுதா :- இன்று காலையிலிருந்தே மகாராணியும் இளவரசியும் அழுதுகொண்டே இருக்கிறார்கள். நாங் எவ்வளவு தேற்றியும்.....

பாண்டியன் :- என்ன ! அழுகிறார்களா ! ஏன் அழுவேண்டும் ?.....உம் !சரி ; நீ போய் அவர்களை இங்கே அழைத்து வா.

குழுதா :- உத்தரவு.

(குழுதம் போகிறான்.)

பாண்டியன் :- பேதைகள் இந்தப் பெண்களின் குணமே இப்படித்தான். எப்போது துக்கப்படவேண்டும்; எப்போது மகிழ்ச்சியடையா வேண்டும் என்ற வித்தியாசம்கூடத் தெரியவில்லை.

புகழேந்தி :- ஆம்; இது இயற்கைதான். ஸ்வர்க்கபோதத்தில் திகழும் மனுவரை அடையப் பெற்றாலும் கூட, பெற்றேர விட்டு நீங்கும்போது பெண்கள் வருந்தாமல் இருப்பதில்லை. காரணம், பெண்கள் அன்பின் அவதாரங்கள் அல்லவா?

(கண்ணாருடன் குணவதி குழுதத்தின் கையைப்பற்றிய படி வருகிறான். ராஜி புனிதத்தியும் அழுதுகொண்டே வருகிறான்.)

பாண்டியன் :- (அங்புடன் குணவதியின் சிரத்தை வருடி) குணவதி! இது என்ன பேதமை! கலையறிவு மிக்க கீரா இப்படிக் கவலை கொள்வது? பெண்கள் என்றைக்காவது ஒருங்களைக்குப் பெற்றேர்களைப் பிரிந்து கணவன் வீடு செல்லவேண்டியவர்கள்தானே? இதற்காகவா இப்படி சிறு குழுந்தைபோல் அழுவது?.....அழாதெ அம்மா! குணவதி அழாதே.

குணவதி :- இஜைம முதல் பிரிந்தறியாத நான் உங்கள் எல்லோரையும் பிரிந்து எப்படித் தவிரையிலிருப்பேன் அழுா?

பாண்டியன் :- குணவதி ! நீ தனிமையிற் போக வேண்டாம். உனக்கு இவ்வப்பட்ட தொழிகளையும், பணியாளர்களையும் அழைத்துக் கொள்ளலாம்.

புகழெந்தி :- (ராணியை நோக்கி) மகாராணி நீங்களே இப்படி ஒக்கப்பட்டால் குணவதியைத் தேற்றுவதுதான் யார் ?

புளிதவதி :- தருகணமும் பிரிந்தறியாத என் இன்பக் கிளியை நான் எப்படி ஸ்வாமி பிரிந்திருப்பேன் ?

(மகாராணியும் குணவதியும் அழுவதைக் கண்டு மன்ன னும் கண்கலங்குகிறார்.)

பாண்டியன் :- கண்மலை; வி னே வருந்தாதே ! உனக்கு வாய்த்திருக்கும் மனூஸர் மா உத்தமர் ! உனக்கு ஒரு குறையும் கேராது. மனதைத் தேற்றிக் கொள். அதோ பார் ! நீ வருந்துவதைக் கண்டு உன் தாயும் வருந்துகிறான்.

புகழெந்தி :- குணவதி ! பெண்களுக்குக் கணவரிலும் சிறந்த துணைவருண்டோ ? உலகில் இவ்வமையிற் பெற்றேர் ஆதரவிலும், கருத்தறிந்தபின் கணவன் ஆதரவிலும், முதுமையில் மக்களின் ஆதரவிலும் இருக்கவேண்டியது தானே பெண்களின் கடமை! மேலும் இல்வாழ்க்கையென்னும் இன்ப வாழ்வதைத் தொடங்கப் போகும் நீ முதன் முதலில் புறப்படும் போது இப்படி அழலாமா ?

குணவதி :- நீங்களெல்லாம் எப்பொழுதப்பா வருவீர கள் ?

பாண்டியன் :- நீ எப்போது விரும்பினாலும் வருகி கிழமே. சோழ நாடு அவ்வளவு தூரமல்லவே! நீ விரும்பும்போது ஒரு தூதுவாணை அனுப்பினால் மறுநாளே நான் அங்கு வந்து சேரமாட்டேனா? கண்ணே! இதோ உன் உயிர் தோழி இருக்கிறார். இன்னும் உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள்; நான் தருகிறேன்.

குணவதி :- உண்மையில் நான் எது கேட்டாலும் தருவீர்கள்லவா, அப்பா?

பாண்டியன் :- கண்மணி! நீ இந்த சாட்டின் இவரசியாயிற்றே! நீ கேட்பதைக் கொடுக்காமல் வேறு யாருக்குக் கொடுக்கப் போகிறேன்? குணவதி!

குணவதி :- அப்படியானால் பலவர் பெருமானையும் என்னுடன் அழைத்துக் கொண்டு போகட்டுமா, அப்பா?

பாண்டியன் :- கண்மணி! நீயும் புலவரும் எனக்கு இரு கண்களுக்குச் சமானமல்லவா! நீங்கள் இருவரும் ஏக காலத்தில் என்னை விட்டுப் பிரிந்துவிட்டால்!...என் வாழ்க்கை இன்பமே நசிந்து விட்டதைப் போல்லவா இருக்கும்?

குணவதி :- என் உயிருக்கும் உள்ளத்துக்கும் இன்பமளிப்பது கலையமுதமல்லவா, அப்பா? புலவரைப் பிரிந்தால் என் இதயத்தில் ஏரியும் இல்க்கிய தீபம் ஒளி குன்றி விடாதா?

பாண்டியர் : - புலவரே ! இதென்ன பிடிவாத குணம் மார்த்திர்களா ! தங்களையும் பிரிந்து ஈன் எப்படித் தவித்திருக்க முடியும் ?

புகழேந்தி : - அரசே ! இரு தலைக் கொள்ளியிடை ஏறும்பேன இருக்கின்றது என் சிலை. ரலீக் சிகா மஹியாகிய நாங்களோ அன்புத் தெய்வம். குண வதியோ எனது இலக்கியச் சுடர். இங்கிலையில் கான் யாரைத் தொடர்வது ? யாரைத் துறப்ப தென்பது தூரியாமல் தவிக்கிறேன். ஆகையால் தங்கள் துறையே துவோ அதன்படி நடப்பதே என் கடன்.

பாண்டியன் : - (சற்று நெரம் மொனமாகச் சிந்தனை யிலாழ்ந்து பின்தனக்குள்) ஆம.....! இலக்கியம் மன்றைல் புலபையில்லை, புலமையின்றைல் இலக்கியமில்லை. இவை இரண்டும் ஒன்று சேர்ந்த உள்ளத்திலிருந்து தானே உலகம் வியப்படையும் உயர்ந்த கற்பனு சிருஷ்டியாகிய கவிதைகளும் காவியங்களும் தோன்றுகின்றன! (சற்று மொனம்) ஆம்; குணவதியிடத்தில் என்னைக்காணலாம். ஆனாலும்!...என்விடத்தில் குணவதி யைக் காணமுடியாதல்லவா? (மீண்டும் சற்று மொனம்) குணவதி! உன் விருப்பப்படியே ஆகட்டும். ஆனால், என்னைப் பித்தனுக்கிவிடாதே! புலவரின் நிரந்தரப் பிரிவை என்னால் சகிக்க முடியா தென்பதையும் நீ மறந்து விடாதே.

(எல்லோரும் மென்னத்தி விருக்கிறார்கள். குலோத்துங்களும் மதிவாணரும் வருகின்றன.)

குலோத்:- அரசே வணக்கம்.

(யாவரும் தாக்கத்திலிருக்குத் து விழித்தப்பார்களைப் போல் திடுக்கிட்டு உணர்வு வரப்பெறுகின்றனர். குலோத்துக் கணைக் கண்ட குணவதி மாண்புமிகு யைப் போல் சாண்ட் தோடு ஒத்த மறைகிறோன். மகாராணியும் சென்ற விடுகிறோன்.)

பாண்டியன் :- வாருங்கள்! வாருங்கள்! ஆம். அதிகத் தூரமதுமாகி விட்ட தோ?

குலோத்:- இல்லை; தருணம்தான்.

பாண்டியன் :- இதோ புறப்பட வேண்டியது தான். ஆம். குழுதம்! கீக்கிரம் போய் குணவதியைப் பிரயாணத்துக்குச் சித்தப்பாடுத்திவிட்டு இங்கு அழைத்து வா.

குமுதம் :- உத்திரவு.

(குமுதம் போகிறோன்.)

பாண்டியன் :- மதிவாணாரே, மற்ற ஏற்பாடுகள் எல்லாம் ருதிந்துவிட்டனவல்லவா?

மதிவாணர் :- ஆம். எல்லா ஏற்பாடுகளும் முடிந்தன. புறப்பட வேண்டியதுதான்.

(குமுதம் குணவதியை அழைத்து வருகிறோன். மகாராணியும் வருகிறோன்.)

புகமேந்தி :- குணவதி! அப்பா, அம்மா, மற்றுமுள்ள பெரியோர்கள் யாவரையும் வணங்கிக்கொள்.

(குணவற்றி குழுத்தின் தலை கொண்டு யாவரையும் வணக்கி ஆசி பெறகிறார்கள். குலோத்துங்கலும் வணக்கி ஆசி பெறகிறார்கள்.)

பாண்டியன் :-- சோழர் குலத்தின் சட.ர் மணி விளக்கே! கண்டிப்பாடும் கட்டுப்பாடும் கவளையும் இன்ன தென்றே தெரியாமல் வளர்ந்த என் அருந்தவைப் புதல்வி இன்று முதல் தங்கள் அடைக்கலம். அறிவிலும் அனுபவத்திலும் வயதிலும் சிறிய வளாகிய குணவதியின்பால் குற்றம் காண்பினும், மன்னித்து மாசு கீக்கி இல்வாழ்க்கை யென்னும் இன்பத்துறைக்குத் தோன்றுத் துணைபாயிருந்து மகிழ்ச்சியுடன் அறிவுரை புகட்டி ஆதரிப்பது இல்லை உங்கள் கடன். குணவதியின் விருப்பப் படியே எமது சமஸ்தானப் புலவரை ரயும் கொரவச் சிதமாக அனுப்புகிறேன். பேருமை மிக்க அவரைக் கொரவிக்க வேண்டியதும் தங்கள் பொறுப்பேயாகும்.

குலோத் :- மாட்சிமை தங்கிய மன்னரே! சோழர் குலத் திருவிளக்கைத் துண்டுவீக்கப் போகும் திருமகனும் கலைமகனும் தங்கள் திருமகளே என்பதுதான் எங்கள் முடிவு. புலவர் பேரு மானின் வருகை எங்கள் மகிழ்ச்சியை அதிகப் படுத்துவதுடன் சோழ மண்டலமே புனிதமும் புளகமும் அடையுமென்னிக்கிறேன்.

பாண்டியன் : - இந்த மகிழ்ச்சியும் அன்பும் என்றும் நம் இரு நாட்டினரிடையேயும் நிலவ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக!

[திரை.]

காட்டு-9.

இடம் :—மதுரைமா ஈகரில் ஒரு முக்கிய வீதி. காலம் :—மாலை,

(பீனக் கொடிகளும் புளிக் கொடிகளும் தாங்கிய வீரர்களும் வாள், வேல் முதலிய ஆயுதங்கள் தாங்கிய குதிரை வீரர்களும் அணிவகுத்துச் செல்லுகின்றனர். பேரிகை, சங்கு, தாரை முதலிய வாத்தியங்கள் முழங்க குலேராத் துங்கன். குஸவதி, பாண்டியன், புகழேந்தி முதலிய யாவரும் பல்லக்குகளில் அமர்ந்து செல்லுகின்றனர். எங்கும் நிறைந்து நின்று காட்சியைக் காணும் மக்கள் மகிழ்ச்சிப் பெருக்கால் ‘மன்னர் கீழே வாழ்க! இளவரசி வாழ்க! சோழ மன்னர் வாழ்க!’ என்று பலவாறு ஆரவாரிக்கின்றனர் மன்னரும் இளவரசியும் புன்முறுவலோடு மக்களுக்கு விலையுயர்ந்த பொருள்களையும் பொற்காசுகளையும் வழியனைத்தும் வாரியிறைத்துக் கொண்டே செல்லுகின்றனர்.)

[திரை.]

காட்சி-10.

இடம்—மலர் வனம்.

காலம்—மாலை.

(குணவதி குழுத்துடன் உலாவகிருள்.)

குணவதி :- ஆஹா! என்ன அற்புதம்! எவ்வளவு அழகான காட்சியடி! குழுதம், அதோபார்! அந்த மாலைக் கதிரவவரின் ஆனந்தமயக் காட்சியைக் காணக் காண எவ்வளவு குதுகலம் உண்டா? கீன்றது; பார்த்தாயா?

குழுதம் :- குணவதி! உன்னுடன் எப்போதும் இந்தத் தொல்லைதான். மலர்வனத்துக்கு வந்தால் கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தோம்; ஆடி னேம்; பாடி னேம்; போனே மென்றிருப்பதே இல்லை. சதா.....அதைப் பார்; இதைப் பார்; அங்கே பார்; இங்கே பார் என்று தொல்லை: செய்து கொண்டே இருந்தால் நான் எதை என்றுதான் பார்ப்பது?

குணவதி :- கண்ணுக்கும் புலனுக்கும் களி ப்பை யுண்டாக்கும் இன்பக் காட்சிகளைக் காண்பதா உனக்குத் தொல்லையா யிருக்கிறது! நீ ஒரு அதிசயப் பிரகிருதியடி, குழுதா!

குழுதம் :- மின்னே? என்ன, எப்போதும்தான் பார்த்துப் பார்த்துச் சலித்துப்போய் இருக்கிறோமே! இதில் பார்க்காத அதிசயம் புதிதாக என்ன இருக்கிறதாம் பார்ப்பதற்கு?

குணவதி :- என்ன! இறைவவரின் எல்லையற்ற இயற்கை அழகெல்லாம் பார்த்துப் பார்த்து

சலித்து விட்டதா உனக்கு! அடாடா என்ன
ரசிகமலியடி நீ!

குழுதம் :- இஸ்லீ; உணர்ச்சியற்ற ரசிக உள்ளமற்ற
வெறும் கட்டட யென்றுதான் வைத்துக்
கொள்ளோன்.

குணவதி :- வைத்துக் கொள்வதென்ன? அதில்
இன்னுமா உனக்குச் சந்தேகம்! கட்டடயேதான்
நீ. இஸ்லாவிட்டால் மாலைக் காட்சியின் வனப்
பைக் காணபதில் சலிப்பட்டாகுமா உனக்கு?

குழுதம் :- ஆமாம். சொல்லமாட்டாயா என்ன?
கட்டட யென்றும் சொல்லுவாய். இவியேல்
கருங்கல்லென்றுகூடச் சொல்லுவாய், நீயா
சொல்லுகிறோய்? உன் ஜீப் பிடித்திருக்கிற
தல்ல பா, கவிதை பைத்தியம். அதுவல்லவா
உன்னோ இப்படியெல்லாம் பேசர் சொல்லுகிறது.

குணவதி :- யார்? நானு பைத்தியம்! உம்!—ஆம்.
இயற்கை எழிலைக் கண்டு ரசிப்பது, மனித சக்திக்
கும் கற்பனைக்கும் எட்டாத வரண பேத நிகழ்ச்
சிக் கொக் காட்டும் மாலைவனப்பைக் கண்டு வியப்
ப்பது, ஜிவசிருஷ்டிகளின் வினோதச் செயல்
களைக் கண்டும் பறவைகளின் இன் விசையைக்
கேட்டும் உவப்பது, மணமும், மணத்தைக் கவ
ரும் எழிலும் நிறைந்த மலர்களைக் கண்டு களிப்
பது, இலக்கிய இன்பத்திலும் கவிதை இன்பத்தி
லும் லயித்து தன்னை மறந்த பரவச நிலையை
அடைவது; இவையெல்லாம் பைத்தியங்களின்
செய்க்கதானே?

குழுதம் :-இல்லை; அதற்குத்தான் உங்கள் கவைஞர் கூட்டத்தினர் ரச்சோ என்கிறார்களே மாறு பெயரும் வைத்திருக்கிறார்களோ! அப்படியும் சொல்லவா மஸ்லவா?

குணவதி :-ஆமாம்; குழுதா! நீ சொல்வதும் ஒருவகை யில் உண்மைதான். கவிஞர்களும் ரசிகர்களும் சில சமயங்களில் உண்மையிலேயே பையித்திப்பாகத் தான் ஆகிவிடுகிறார்கள். காரணம். அவர்கள் எந்தப் பொருளைக் கண்டாலும் அப்பொருளின் உட்பொருளைக் காண முயற்சிக்கின்றனர். அப் பொழுதுதான் அவர்கள் சித்திரத்தில் ஜீவனையும், கற்சிக்கையில் காவியத்தையும், இயற்கை எழிலில் இறைவனின் சக்தியையும் கானுகின்றனர். கவிஞர்கள் முன்பு கற்பணியிற் கண்ட அற்புதங்கள்லவா இன்று ஒப்பற்ற காவியங்களாகவும் கவிதைகளாகவும் தீர்முகின்றன. ஆஹா! வசந்தம் பூத்துக் குலுங்கும் புது மலர் மனத்தை வாரி யிடைத்துப் புளக்கும்போன்டாக்கும் இவ்வின்பு வேலையில்.....

குழுதம் :- (இலடமறித்து) மகாராஜாவும் உன்னுடன் இருந்தால் உனக்கு இன்னும் குதூகலமாகத் தான் இருக்கும்.

குணவதி :-ஓ! போடி; இதுதான் உளக்குத் தெரியும். சந்தர்ப்பம் தெரியாமல் இப்படி யெல்லாம் பேசினால் எனக்குக் கோடு வரும்.

குழுதம் :- வரும்; வரும்; உன்னதைச் சொன் னால்
கோடம் வராதா பின்னே?

குணவதி :- பின்னே என்னடியது? நானென்று சொன்
அல் நீ யொன்று சொல்கிறோ!

குழுதம் :- நீ என்ன சொன்னாய்?

குணவதி :- இந்த இன்பக் காட்சிகளை யெல்லாம்
ஒத்துப் பாட இப்போது நம்முடன் புலவர் இல்
லூயே என்று.....

குழுதம் :- ஆஹா ஹா ஹா! சோழ நாட்டின் மகாரா
வீக்குப் புலவரைப் பற்றிய ஞாபகம்கூட இருக்
கிறதே! ஆச்சரியம்தான்.....!

குணவதி :- குழுதா! நீ என்னடி சொல்லுகிறோய்?

குழுதம் :- ஆமாம்; நீ மும் நாட்டில் இருந்தபோதெல்
வாம் புலவரை ஒரு நாளாவது பார்க்காமல்
இருப்பாயா? மன்னரின் காதல் வலையில் வீழ்ந்
தாலும் வீழ்ந்தாய்ப்! உலகையே மறந்து விட்டாய்ப்!
உங்கள் காதல் விளையாடல்களுக்கு இடையூரு
யிருக்க வேண்டாமென்று தானே என்னவோ!
புலவரும் பல நாட்களாக நம் அந்தப்பாரம் பக்க
க்கோ வருவதில்லை.

குணவதி :- உண்மைதான். நானும் அவரைப் பார்த்து
வெகு காட்களாகி விட்டன. ஆனால் கற்பனை
உலகில் திரியும் கவிஞர்களின் மனம் எப்போதும்
ஒரே இடத்தில் விட்டிருக்க முடியாதல்லவா?

குழுதம் :- கல்வ கற்பனை உலகமம்மா இது ! இப்ப படியே அவர் கற்பனை உலகிலும் நீ காதல் உலகி ஒம் சஞ்சரித் தூக் கொண்டிருந்தால் ஆன் எந்த உலகில் சஞ்சரிப்பதென்பதுதான் எனக்குப் புரிய வில்லை. நீ சொல்வதுபோல் புலவர் கற்பனை உலகிலோ சொப்பன உலகிலோ இருப்பதாகத் தெரியவில்லை. சதா கவலை உலகில்தான் இருக்கிறோ.

குணவதி :- என்ன ! கவலையா ? புலவருக்கா ?

குழுதம் :- ஆயாம்; அவர் யாரிடமும் ஏதையும் சொல் இவதில்லை. பல முறை வருந்தி அழைத்தும் கூட அவர் அந்தப்பாரத்திற்கு ஏ ன வருவதில்லை. நீயும் அவர் விஷயத்தில்.....!

குணவதி :- அவர் கவலைக்குக் காரணம் ?

குழுதம் :- கூத்தர்தான்.

குணவதி :- கூத்தரா !

குழுதம் :- ஆயாம். கூத்தரின் பெருமைக்குப் பலியான புலவர்கள் கணக்கற்றவர்களாம். இன்னும் இன்றும் கூடச் சிறையில் சித்திரவதைப்படும் புலவர்கள் எத்தனையோ பேராம். இவ்விஷயத்தில் மகாராஜாவும் கூத்தரின் கைப்பாவையா யிருக்கிறாம். நம்முடையவரின் கவுசிக்கும் அதிருப்திக்கும் இதுதான் காரணம்.

குணவதி :- சரி; அதோ மகாராஜாவும் வருகிறார். இதைப்பற்றி கான் அவரிடமே கேட்கிறேன். நீ சற்று மறைவாயிரு.

குழுதம் :- அப்படியே.

(குழுதம் போகிறார். குலோத்துங்கன் வருகிறான். குலோத்துங்கனைப் பார்த்தும் மாராதவளைப் போவிருக்கிறார் குணவதி.)

குலோத :- குணவதி! நீ தனியாகவா இங்கு வந்தாய்? குழுதம் வரவில்லையா உன்னுடன்?

குணவதி :- வந்தாள்.

குலோத :- ஆனால் எங்கே?

குணவதி :- எங்காவது போயிருப்பாள்.

குலோத :- உனக்குத் தெரியாமலா? குணவதி! உன், முகம் ஏன் வாடியிருக்கிறது? (முகத்தைக் கையால் திருப்பி) ஹா! அழுதுகூட இருக்கிறேயே! காரணம்?

குணவதி :- காரணம்; சோழ நாட்டின் மகாராணியானதுதான்.

குலோத :- குணவதி! நீ சொல்வதோன்றும்.....

குணவதி :- ஆமாம்; குத்தரின் கைப்பாவையாக இருக்கும் தங்களுக்கு யார் எதைச் சொன்னாலும் பிரியா துதான்.

குலோத் :- குணவதி! இது அவசியமில்லாத வார்த்தை. மேலும் கூத்தரை என்றுள்ள யாரும் அவமதிக்கச் சகியென். கூத்தர் என் கலைக்கண்களைத் திறந்தவர். வாழ்க்கைப்பாதையை வகுத்துக் காட்டியவர். அவர் விருப்பத்திற்கு மாறுக இங்காட்டில் எதுவும் நடவாரு. அதுதான் அவர் அன்புக்கு நான் செய்யும் கைம்மாறு.

குணவதி :- அவர் விருப்பம் அக்டீரமத்தையும் அரீதீயையும் விளைப்பதாயின்?

குலோத் :- அவர் முடிவு எதுவும் சியாயமானதாயிருக்கும் என்பதுதான் என் கம்பிக்கை.

குணவதி :- என்ன சியாயம்? கற்றறித்த பலவர்களையும் கவிஞர்களையும் அவமதித்துச் சிறையில் வைத்துச் சித்திரவதை செய்வது; இருவர் தலையை ஒன்றும்ப் பிணைத்துத் தேவியின் பெயரால் பலியிடுவது. இதுதான் சியாஸமோ?

குலோத் :- ஆம்; இலக்கிய மணமறிபாதவர்களும், கவிதா ஞானமே இல்லாதவர்களும், இலக்கணத்தைப் பற்றிக் கேள்விகூட இல்லாத கயவர் களும் புலவர்களென்று ஏன் வெளியே வரவேண்டும்? இத்தகைய அறைவாயர்களை யெல்லாம் அவ்வப்போது தக்கபடி தண்டித்து அடக்காவிட்டால்; உண்மைப் புலவர்களுக்கு இழிவுண்டாவதுடன் தமிழ்வளர்ச்சிக்கு இடையூறல்லவா?

குணவதி :- ஆஹாஹா! தாங்கள் தமிழை வளர்க்கக் கையாறும் முறை வே ~~வே~~ வினோதமாயிருக்கி

தது. கலையார்வ மிகுதியால் தமிழ்த் தொண்டு செய்ய வரும் ஆரம்பப் புலவர்களையும் கவிஞர் கலையும் ஆதரித்து அவர்களிடமுள்ள குறை களை அன்படன் எடுத்துச் சொல்லித் திருத்தி முன் னேற்றத்திற்குக் கொண்டு வருவதை விட்டு. ஆரம்பத்திலேயே அவர்கள் முயற்சிக்கு முட்டுக் கட்டைபோட்டு சிறையும் சித்திரவதையும் சிரச் சேதமும் செய்வது தான் தமிழை வளர்க்கும் முறை யென்று சொல்வதைவிட தமிழை அழிக் கும் முறையென்று சொல்வதே பொருந்தும்.

குலோத் :-குணவதி ! இது அரசியல் விஷயம். இதில் நீ தலையிடுதல் முறையால்ல.

குணவதி :-நானும் ஒரு ராஜகுமாரிதான். மேலும் ராஜ மகிழியாக வேறு இருக்கிறேன். நானும் அரசியல் கலைகள் பயின்றிருக்கிறேன். என்னால் இத்தகைய கெர்டுமைகளைப் பொறுத்திருக்க முடியாது. அபுமட்டுமல்ல; கூத்தரின் கொடுஞ் செயலால் என் தந்தையின் அபிமானப் புலவரும் என் ஆசிரியருமாகிய புகழேந்திப்புலவரும் வருந்து வதாகத் தெரிகிறது.

குலோத் :-திறமையிருந்தால் அரச சபையிற் கூத்த தரின் கெள்விகளுக்குப் பதிலளித்துச் சமத்துவம் பெறலாம். இன்றேல் தோல்விக்கு வருந்த வேண்டியது நியாயம்தானே ?

குணவதி :-தோல்வி யாருக்கென்பதைக் கூத்தரையே கேட்டால் செந்துவாரே ! தங்களுக்குப் பெண்

பேச வந்த போது யாண்டிய நாட்டரசனவுமில் சந்தர்ப்பமறியாது பேசி எங்கள் புலவரால் தோல் வீயடைந்து யாவராலும் அவமதிக்கப்பட்டு வெட்கி நின்ற கூத்தர்தானே தாங்கள் இப்போது புகழ்ந்து பேசும் கூத்தர்?

குலோத்:-குணவதி! எல்லாம் எனக்குத் தெரியும். கூத்தர் என்ற மதயாளையைப் பகைத்த எந்தப் புலவனும் மீண்டதில்லை. ஆனால்.....உன் பொருட்டு...! புகழேந்தி இன்னும் அவர் கோபத்திற்குத் தப்பி யிருக்கிறோர். ஞாபகமிருக்கட்டும்.

குணவதி:-இல்லை; எனக்காலவுமில்லை, தங்களுக்காகவுமில்லை. கூத்தர் என்ற மதயாளை புகழேந்தி என்ற சிங்கத்தைக் கண்டு மருண்டு ஒதுங்கியிருக்கிறது.

குலோத்:-குணவதி! விளையை விலைகொடுத்து வாங்க முயற்சிக்கிறோம்.

குணவதி:-இல்லை. சியாயத்திற்குத்தான் வாதாடு கிடேறன்.

குலோத்:-நியாயம் எனக்குத் தெரியும். இனி எப்பொழுதும் நம்மிடையே இத்தகைய வாதம் ஒகழுக்கூடாதென்பது ஞாபகமிருக்கட்டும். நான் வருகிடேறன்.

(கோபத்துடன் செல்லுகிறேன்.)

[திரை.]

காட்சி-11.

இடம்—வசங்த மண்டபம்.

காலம்—மாலை.

(குலோத்துங்கலும், உதயன்ரும் வருகின்றனர்.)

குலோத்:-மதிவாணன்றே! புகழேந்தியைக் காண்பது கூடக் கடினமாயிருக்கிறதே! சில நாட்களாக அரசவைக்குக்கூட வருவதில்லையே! காரணமென்ன?

மதிவாணர்:-ஆம்; அரசவைக்கு மாத்திரமல்ல, அரண் மண்ப்பக்கமேவருவதில்லை. கூத்தர் புலவர்களைச் சிறையிட்டு வருத்துவதில் அவருக்கு அதிருப்தி அதிகம்.

குலோத்:-இது தங்களுக்கு எப்படி தெரியும்?

மதிவாணர்:-என்னிடமே நேரில் இதைப்பற்றிப் பல முறை சொல்லி வருத்தப்பட்டுக்கொண்டார்.

குலோத்:-அரசியல் விஷயங்களில் பிறர் தலையிடுவது குற்றமல்லவா? மேலும் இவரால் பொதுஜன அமைதிக்கும் பங்கம் விடாயும் போலல்லவா தெரிகிறது?

மதிவாணர்:-ஆம்; ஆனால் இதைப்பற்றி அவர்வேறு யாரிடத்திலும் பிரஸ்தாபித்ததாகத் தெரிய வில்லை.

(கூத்தர் வருகிறார்.)

குலோத் :-புலவரே! வாருங்கள். இப்படி அமருங்கள். என் ஏதோ பதட்டத்துடன் இருப்பதுபோல் தோன்றுவிறதே! காரணம் என்ன?

க.த்தர் :-காரணம் புகழேழுந்திதான். நான் அகம்பாவம் பிடித்து அலைகிறேனும். பொறுமையால் புலவர் களைச் சிலறயிட்டு வதைக்கிறேனும். ஹர் முழு தும் தூற்றுவதோடு இன்று சேரிலும் என்னை அவமதித்துப் பேசிவிட்டான். மேலும் அவன் து பாண்டிய நாட்டுத் தோழனும் ஒரு கோமாளி. பெயர் விகடகவியாம். அவன் வேறு எவ்வளவு அவமதிப்பாகப் பேசிவிட்டான் தெரியுமா?

குலோத் :-அமைச்சரே! கேட்டார்களா விவரத்தை ! புகழேழுந்தியின் விஷமம் அளவுக்கு மஞ்சிவிட்டது. உடனே தக்க பாடம் கற்பிக்கவேண்டும்.

க.த்தர் :-முன்பே அவன் பாண்டியனின் அவையில் உங்களையும் என்னையும் அவமதித்த குற்றத் திற்குத் தக்க. தண்டனையளியா அ மன்வித்து விட்டதால்லவா இன்று இப்படிப் பேசுகிறேன். எந்தப் புலவர்களுக்காக அவன் பரிந்து பேசுகிறானே அந்தப் புலவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலேயே அவனையும் போட்டு வதைத்தால் அவன் இப்படியெல்லாம் பேச வானா?

குலோத் :-ஆம்; தாங்கள் சொல்வதுதான் சரி; உடனே செல்லுங்கள். புகழேழுந்தி எங்கிருங் தாலும் தேடிப் பிடித்து சிறையிடச் செய்யுங்

கள். அவருடன் இருக்கும் அந்தக் கோமாளி யையும் சிறையிடுங்கள். அமைச்சரே! இதை முதலில் செய்தபிறகுதான் வேறு வேலை பாக்க வேண்டும்.

உதயனர்:-அரசே! எதற்கும் புகழேந்திப் புலவரை
கோவில் அழைத்துத் தாங்களே விசாரித்துப்
பார்த்து.....

குலோத்:- உதயனரே ! கொக்கின் தலையில் வெண்ணெயை வைத்துப் பிடிக்க முயற்சிப்பது போல் இருக்கிறது தங்கள் யோசனை. நான் விசாரிக்க வேண்டிய அவசியமே இல்லை. நான் சொன்னபடி இன்றிரவுக்குள் புகழேந்தியையும் விகடகல்வியையும் சிறையிட வேண்டும். இது என் கட்டளை. புலவரே ! வாருங்கள் ; அரண் மனைக்குப் போகலாம்.

(அப்சனும் கூத்தரும் செல்கின்றனர்.)

[கிரை.]

காட்டி - 12.

இடம்—உறையுரில் ஒரு வீதி காலம்—பகல்.
(பொதுமக்கள் கூடிப் பேசிக்கொண்டிருக்கின்றனர்.)

முதல் ஆள் :- என்ன அக்ரமம் பாத்திங்களா அண்ணே! ஒட்டக்குத்தருடைய கொட்டம் எப்பத்தான் அடங்குமோ செலிலையே!

2 வது ஆள் :- ஏம்பா ! என்ன விடுயம்?

முதல் ஆள் :- விடுயம் ஒனக்குத் தெரியாதா? பாண்டிய நாட்டிலேருந்து நம் மகாராணிகூட வந்திருந்தாருல்லே புகழேந்தி புலவரய்யா! அவரையும் புடிச்சி சிறையிலே போட்டுட்டாராம் கூத்தர்!

2 வது ஆள் :- உம்.....! நெசமாவா ! அடாடாடா, அவரு ரொம்ப நல்லவருல்லே! இந்த சமாச்சாரம் மகா ராணிக்குத் தெரிஞ்சா!.....

முதல் ஆள் :- உம்; தெரியாமேதான் இருக்குமோ, மகா ராஜாவே கூத்தர் சொல்றபடி யெல்லாம் ஆடும்போது மகா ராணி என்ன செய்யமுடியும்?

2 வது ஆள் :- ஜீயோ பாவம். இவரையும் வழக்கப்படி இந்த வருவாம் தேவி பூசையிலே பவி கொடுத்து கொனே இந்தப் பாவி.

முதல் ஆள் :- ஊறுமாம், அதுமட்டும் நடக்காதன்னே, நடக்காது.

2 வது ஆள் :- ஏன் நடக்காது?

முதல் ஆள் :- புகழேந்திப் புலவரும் படிப்புலே ரொம் பக் கெட்டிக்காரராம். அதுஞ்சலே, கூத்தர் என்னுக் கேளுவியக் கேட்டாலும் சொல்லிப் படுவாருன்னு எல்லாருமே பேசிக்கிறங்க.

2 வது ஆள் என்ன மோப்பா. இந்தக் கூத்தர் செய்யறது எக்குப் புடிக்கவே இல்லை.

2 வது ஆள்:- ஒனக்கு மட்டுமா புடிக்கலே. எல்லாருக் குந்தா புடிக்கல்லே. மகாராஜாவே அவருக்கு ஒடங்கதயா இருக்கும்போது யாருதான் என்ன செய்யறது.

முதல் ஆள்:- ஆமாம்பா. இது அரமணை விஷயம். நாம் இதைப்பற்றி பேசறதே யாராவது கேட்டா நம்ம உசிருக்கே ஆவத்தா முடியும். பெரிய எடத்துப் பொல்லாப்பெல்லாம் நமக்கு எதுக்கு? உம், வா வா; பொளைக்கிற வழியைப் பாப் போம்.

(போகிற்கள்.)

[தினார.]

காட்சி—13.

இடம்—சிறைச்சாலை.

காலம்—பகல்.

(புகழேங்கி, விகடகவி; மற்றும் புலவர்கள்.)

விகடகவி:- பழைய நட்பை எண்ணிப் பார்த்து விட்டுப் போகலாமென்று வந்ததற்கு நல்ல வெகு மதி கிடைத்தத்தையா,

புகழேங்கி:- வெகுமதிக் கென்ன குறை? கவீகஞக்கு வேண்டியதென்ன? ஒன்று நிம்மதியான தனி இடம், இரண்டு, வயிற்றுக்குச் சிறிது உணவு; இவ்வளவுதானே! இரண்டும் நமக்குக் கிடைத் திருக்கிறது. மூடுதல்லாம் ஓய்விருக்கிறது,

அதோ பாரும்! அகண்ட வாஸத்திடை நிகழும் வர்ணபேத விசித்திரங்களையும், கதி ரோ னி ன் ஜோவிப்பையும், பறவைகளின் இவிய ஒசை வையும், நதியின் எழிலையும், மகளிர் கூட்டம் தோகை மயில்களின் கூட்டத்தைப் போல் ஓய்யாரமாய் நடந்து சென்று தண்ணீரெடுத்துப் போகும் காட்சியையும் கண்டு களி த்து எத்தனைபோ கவிதைகளையும், காவியங்களையும் எழுதலாமே! சிறைச்சாலையைக் கண்டு நடுங்க நாமென்ன கோழைகளா?

விகடகவி:- சரி; சரி. இதுவும் இன்பமா? சல்ல இன்ப மையா இது! கல்லையும் மண்ணையும் காற்றை யும் ஊற்றையும் பாடிப் பொழுதைக் கழிக்க, உங்களைப் போல் எனக்கவ்வளவு பொறுமையில்லை. என்னி இன்னும் இருபது நாளைக்குள் இந்த இருட்டறையில் இந்தக் கூழைக் துடித்துக் கொண்டிருந்தால் சிச்சயம் யமலோக யாத்திரை தான். சரிதான், சரிதான். தெரியாமலா உம்மைப் பொம்மை மாதிரி சிதனப் பொருள்களுடன் சேர்த்துக் கொடுத்தார் பாண்டிய மன்னர்?

புகழேந்தி:- கொடுத்திலென்ன? இப்போது முக்குலோத்துங்க மன்னன் என்னைப் பொம்மைப் போலத்தான் நடத்துகிறோர்.

விகடகவி:- இல்லை; கூத்தர் என்ற குரங்கின் கையில் சிக்கிய பூமாலையாகி விட்டார்கள்.

புகழேந்தி:- அது என் தவறால் போ!

விகடகவி :- தவறு யாருடையதாக வேறும் இருக்கட்டும். அதன் பலனுக விளைந்த தண்டனையில் எனக்கும் பங்கு கிடைத்ததை சினைக்க நினைக்கத் தான் என் வயிறு எரிகிறது. அடகடவுளே.....! வீட்டை. வீட்டு, வாசலை விட்டு, ஊரை விட்டு மனைவி மக்களை விட்டு இதற்குத்தானு நான் இங்கே வந்து சேர்ந்தேன்? இதுவும் என் தலையெழுத்தா!

(மற்ற புலவர்கள் வருகிறார்கள்.)

வேளாளன் :- ஜூபா! உங்களுக்கு மட்டுமா தலையெழுத்து! எல்லோருக்குமேதான். நல்லபுலமையையும் பைசாசாக் குணத்தையும் பட்டத்த இந்தக் கூத்தன், நம்மைப்போல் இன்னும் எத்தனை புலவர்கள் இந்தத் துர்க்கைக்குப் பலியிடப் போகிறானே! யார் கண்டார்கள்?

விகடகவி :- என்ன!.....பலியா? துர்க்கைக்கா.....! புலவர்கள் எல்லோரையுமா?.....ஜனயபோ!...

தட்டான் :- நாங்களும் அதை நினைந்துதான் வருந்திக்கொண்டிருந்தோம்.

புகழேந்தி :- அப்படியானால் நீங்கள் யாவரும் புலவர்கள்தானு?

குயவன் ; -இல்லை. ஏதோ கொஞ்சம் படித்திருக்கின்றோம். வறுமையின் கொடுமை நீங்க ஏதேனும் சிறிது பொருள் பெறலாமென்று வந்த எங்களை இப்படிச் சிறையிட்டனர் குலோத்துங்கனும், குஞம்.

புகழேந் :-பரிசில் பெற வந்த உங்களைச் சிறையிடக் காரணம்?

தச்சன் :-அதுதான் இந்தக் கூத்தரின் வழக்கமாம். புலவரென்று வருபவரை யெல்லாம் சிறையிட்டு வதைத்து முடிவில் விஜயதசமியர்று தூர்க்கையின் சங்கிதியில், தன் கேள்விக்குத் தக்க வீடையளிக்காத புலவர்களை யெல்லாம், இருவர் இருவர் தலையை ஒன்றுயிப்பினைத்துப் பலியிட்டு விடுவாராம்.

விகடகவி :-ஐயையோ...! கேட்கும்போதே பயமாய் இருக்கிறதே! எனக்கும் இக்கதிதானு! நான் ஏன் இந்தச் சங்கடத்தில் மாட்டிக்கொண்டேன்? உம்...ஐயா! புலவர் மனியே! உமக்குக் கோடி நமஸ்காரம். எனக்கு இந்த வேதனைகளை யெல்லாம் பொறுக்க முடியாது. எப்படியாவது என்கை மட்டும் தப்பிவிக்க வழி செய்யும். அடுத்த நாளே உம்மைத் தப்பிவிக்கிறேன்.

புகழேந்தி :-உம்மை நான் தப்பிவிப்ப திருக்கட்டும். உம்மால் என்கை எப்படித் தப்பிவிக்க முடியும்?

விகடகவி :-நேரே பாண்டிய மன்னரிடம் போய் புகழேந்தியைக் கூத்தர் சிறையிட்டிருக்கிறார் என்று ஒரு வார்த்தை சொன்னால்....!

(எல்லோரும் ஆச்சரியப்படுகின்றனர்.)

எல்லோரும் :-ஹா! தாங்கள் யார்? புகழேந்திப் புலவரா?

விகடகவி :- ஆமாம்; அவரேதான். இந்தப் புகழேஷ் திப் புலவருடன் சேர்ந்ததினால்தான், என் உயிருக்கும் ஆபத்து வந்தது.

புகழேஷ்தி :- உம் உயிருக்காக மட்டும் இவ்வளவு வருத்தப்படுகிறே! இந்தச் சிறையிலுள்ள மற்றவர்கள் உயிரைவிட உம் உயிர் மட்டும் உயர்ந்ததா என்ன?

விகடகவி :- உமக்கென்ன தெரியும் என் உடிரின் பெருமை! எனக்கல்லவா தெரியும் (தனக்குள்) தலைதப்புவதே தம்பிரான் புண்ணியமா யிருக்கும் போது தாராள சிந்தனை வேறு வேண்டும்?

குயவன் :- புலவர் சிகாமணியே! தங்களைக் காண வேண்டுமென்றிருந்த எங்கள் நெடுநாளைய ஆவல் இன்று சிறைவெறியாது. நாங்கள் சிறையிடப் பெற்றதும் நன்மைக்கென்றே ஸ்ரீனிக்கிண்றேம்.

தட்டான் :- புலவர் தலைவ! இந்த ஒட்டக்கஸத்தனின் கொட்டம் அடங்கத் தாங்கள்தான் ஒரு வழி செய்யவேண்டும். குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக்காம்புரோல் இவன் புலவரின்த்தையே அழித்துவிடுவான் போவிருக்கிறது. சோழ காட்டில்.

விகடகவி :- (தனக்குள்) ஆமாம்! கல் கோட்டையிலிருந்து, மனக்கோட்டை கட்டவேண்டியது தான்.

புகழேஷ்தி :- புலவர்களே! மரணத்தைக் கண்டு மருள்ள தீர்கள். தொ~~ஞ~~தை இமக்காதீர்கள். மனிதன்

இறப்பது ஒரே முறைதான். விஜயதசமி விழா இன்னும் எத்தனைநாள் இருக்கின்றது?

கருமான்:-இன்னும் 3 மாதங்கள் இருக்கின்றது.

புகழேந்தி:-ஆமாம். அதுவே போதும். அதற்குள் உங்கள் எல்லோரையும் யார் எத்தகைய கேள்வி கள் கேட்டாலும் தயக்கமின்றித் தொயித்துடன் பதில் சொல்லும் பாண்டித்த்ரமுடையவர்களாகச் செய்து விடுகிறேன். இவ்வாண்டு நவராத்திரி விழாவில் எல்லோர் முன்னிலையிலும், சூத்துர் உங்களால் அவமானமலைவார். அத்துடன் அவர் கொட்டமும் அடங்கிவிடும். என்ன சொல்கிறீர்கள்?

குயவன்:-குருடன் வேண்டுவது கண்ணைத்தானே! எப்படியும் சூத்தரின் செருக்கு அடங்கினால் சரிதான். மேலும் தங்கள் மாணுக்கர்களாய் இருக்க சாங்கள் பூர்வ புண்ணியம் செய்திருக்க வேண்டாமா?

விகடகவி:-ஊறூம்; எனக்கு நம்பிக்கையில்லை. கொக்கின் தலையில் வெண்ணெயை வைத்துப் பிடிக்க நினைப்பது போல் இருக்கிறது இந்த யோசனை.

புகழேந்தி:-பயப்படாதீர். நீர் இறந்துவிடமாட்டீர்!

விகடகவி:-நான் இறந்தால்! நீங்கள் மட்டும் என்ன வாம்?

புகழேந்தி :- நீங்கள் யாவரும் நாளையிலிருந்து இலக்கணம் தொல்காப்பியம் முதலிய பாடங்களைச் சரிவர பயிலவேண்டும்.

எல்லோரும் :- தங்கள் உத்திரவுப்படியே ஆகட்டும்.

விகடகவி :- சிறைச் சாலையைப் பள்ளிக்கூடமாகச் செய்துவிடப் போகிறீர்களா? நல்ல யோசனை தான். நீங்கள் ஆசிரியர்; அவர்கள் மாணவர்கள். எப்படியோ உங்கள் பொழுது கழிந்துவிடும். நானென்ன செய்வது? நான் சும்மா இருந்தாலும் என் வயிறு சும்மாயிராதே!

புகழேந்தி :- செவிக்குணவில்லாதபோது சிறிது வயிற்றிற்கும் ஈயப்படும் என்றபடி, பகற்பொழுதல்லாம். இலக்கியப் பயிற்சியிற் கழித்து மாலையில் வழக்கப்படி சிறைக் காவலர்களால் கொடுக்கப்படும் சிறிது கூழையருந்திப் பொழுதைக் கழிக்கவேண்டியதுதான்.

விகடகவி :- நல்ல வேலையாய்ப் போச்சு. இந்த வாய்ப் பேச்சு வேதாந்தங்கள் நமக்குப் பிடிக்காதையா; பிடிக்காது. நான் ஒன்றுக்கு ஆழாக்குக் கூழைக்குடித்துக்கொண்டு மனிதன் எத்தனை நாளைக்கையா இருக்க முடியும்?

புகழேந்தி :- நாம் மாத்திரமா இருக்கிறோம். நம்மைப் போல் இன்னும் எத்தனை புலவர்கள் இந்தச் சிறையில் கஷ்டப்படுகிறார்கள். அவர்களும் நம்மைப்போல் டூதீர்கள்தானே?

விகடகவி :- ஜயா புலவரே ! நான் போஜனப் பிரியன் என்பது உமக்குத் தெரியும். இந்தச் சமாதான மெல்லாம் எனக்கு வேண்டாம். அண்டம் புரண்டாலும் சரி, சூரிய சந்திரர் திசை மாறினாலும் சரி, எனக்குக் கவலையில்லை. எனக்கு வேண்டியது வேளா வேளைக்குத் திருப்தியாய் குறைவில்லாமல் ரூசியான் சாப்பாடுதான். அதற்கும் வழியில்லையென்றால், ஒருநாளைக்குக்கூட என்னால் இந்த இருட்டறையிலிருந்து. காலம் தள்ள முடியாது. இதோ பார்த்தீரா ! இந்தத் துணியை முறுக்கிக் கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்டு சிவசிவரவென்று தொங்கிவிடுவேன்.

புகழேந்தி :- அட்டா ! — இதேநு ! உம்மோடு பெரிய தொல்லையாகவல்லவா இருக்கிறது! ஏனையா, சிறைச்சாலையில் உமக்கு மட்டும் வேளா வேளைக்குத் திருப்தியாய்க் குறைவில்லாமல் ரூசியான் சாப்பாடு வேண்டுமென்றால் என்ன செய்வது?

விகடகவி :- என்ன செய்வீர்களோ ! எனக்குத் தெரியாது. எனக்கு வேண்டியது திருப்தியான் சாப்பாடுதான்.

புகழேந் :-(சற்று யோசித்து) சரி, நான் ஒரு யோசனை சொல்லுகிறேன். அதன்படி செய்வீரா ?

விகடகவி :- செய்தால் சாப்பாடு கிடைக்குமல்லவா?

புகழேந்தி :- ஆஹா ! உமக்கு மட்டுமல்ல; எல்லோ ருக்குமே கிடைக்கும்.

விகடகவி :- உம்!... உண்மையாகவா! அதென்ன யோசனை?

புகழேந்தி :- அதோ பார்த்தீரா?

விகடகவி :- (எட்டிப் பார்த்துவிட்டு) எதை! தண்ணீரெடுக்கப்போகும் பெண்களையா?

புகழேந்:- ஆம்; காலையிலும், மாலையிலும் நகரப் பெண்கள் அனைவரும் தண்ணீர் எடுக்க ஆற்றுக்கு இந்த வழியாகத்தான் போகிறார்கள். ஆகையால் அவர்கள் விரும்பிக் கேட்கும் முறையில் எளிய நடையில் ஈரடிப் பாக்களாக சில கற்பணக்கதைகளை ஒழிந்த நேரங்களில் சொல்லுகிறேன். அவைகளை ஓலைச் சுவடியில் எழுதிக்கொண்டு, அவர்கள் இந்த வழியில் போகும்பொழுதெல்லாம் பாடி னால் உமது இனிய இசையில் மயங்கி உமக்கு வேண்டிய உணவுப்பொருள்க் கௌல்லாம் கொண்டுவந்து கொடுப்பார்கள் என்று...?

விகடகவி :- ஆஹா ஹாஹா! அருமையான யோசனை. இனி எனக்குக் கவலையே இல்லை! அருமையான யோசனை. இனிமேல் இந்தச் சிறையே எனக்குச் சொர்க்கம். இதோ ஓலையும் எழுத்தாணியும் தயார். எங்கே! ஏதாவது ஒரு கதை சொல்லுங்கள்.

புகழேந்தி :- சொல்லுகிறேன். எழுதுங்கள்.

[திரை.]

காட்சி-14.

இடம்—ஆற்றங்கரை.

காலம் :—பகல்.

(நகரப் பெண்கள் பலர் குளிப்பதும் தன்னீரெடுத்துப் போவதுமாக இருக்கின்றனர்.)

கமலம் :— ஏன்ற ! சாவித்திரி, கீங்கள்ளாம் வெகு கேரத்துக்கு முன்னேயே வந்திங்களே ! இந் கேரம் என்ன பண்ணீங்க ! காவேரி விடமாட்ட டேங்கறதா என்ன !

சாவித்ரி : இங்நேரம் சிறையிலே கதை கேட்டுட் டு இப்பத்தானே வந்தோம்.

கமலம் :— அதென்னடி சிறைச்சாலையிலே கதை ! கதையின்னு எங்கேயாது கோவில்லே, மடத் துலே நடக்கும்னு பேரு ! நீங்க என்னமன்னு ! சிறையிலே கதை கேட்டோங்குறிங்களே !

கோமளம் :— அால் சாவித்திரி, அவருக்கு விஷயம் தெரியாது போவிருக்கு. முன்னடியே சொல்லியிருந்தா அவரும் வந்திருப்பாள்.

அலமேலு :— சரிதான். வேறே வேலொயே வேண்டாம். சும்மா இருக்கும்போதே அவமர்மியார், ஆயிரம் குத்தப் பத்திரிக்கை வாசிப்பாள். இன்னும் அவகதை வேறே கேக்க வந்துட்டான்னு...! போதும்.

சாவித்ரி :— அதிலேயும் நம்மோடு சேர்ந்து வந்தான் னு தெரிஞ்சா.....?

கோமளம் :- இன்னம் ரொம்ப நல்லாருக்கும். வெறும் வாயை மெல்றவங்கு ஒரு பிடி அவலுங்கிடைச்ச மாதிரிதான்.

கடலம் :- அடியம்மா ! கோமளம். நீ ரொம்ப பெரிய மனுஷி. நீ ரொம்பப் பேசுவே. நான் ஒன்னை ஒன்னுங் கேக்கல்லே ! சும்மா இரு.

அலமேலு :- பாத்தியாட ! மாமியாறரப்பத்திச் சொன் னவுடனே அவளுக்கு கோவத்தை.

சாவித்திரி :- பின்னை என்னுடி ? அவளுக்கு எதுக்கவே அவ மாமியாளைக் கேவி பண்ணினு அவளுக்குக் கோபம் வராமெ இருக்குமா ?

கடலம் :- அதுக்கில்லேடி ! என்ன மோ கதை கேட்டோன்னிங்களே ! என்ன கதை ? எப்படி இருந்துனு கேட்டா..... ! விழுயத்தைச் சொல்லாமல், மாமியாள் கோவிச்சிக்கிடுவாள் ; மருமகள் கோவிச்சிக்கிடுவான்னு !.....

அலமேலு :- ஒகோ ! அதைக் கேக்கிறியா ? சொல்லேன் கேளு. நம்ம மகாராணிகூட பாண்டிய தேசத்திலேருந்து ஒரு புலவர் வந்திருந்தாரில்லே. அவரு இப்போ சிறையிலே இருக்கிறாரு. அவரு சிறையிலேயே என்னன்னமோ கதையெல்லாம் எழுத்துரூராம். அதையெல்லாம் அவருகூட சிறையிலே இருக்கிற இன்னென்று புலவர் ராகத் தோட படிச்சிச் சொல்லுகிறாரு பாரு ! ஆகா ! இன்னைக்கெல்லாக்கேக்கலாம் போலிருக்கு.

கமலம் : - உம்; அப்படியா! அடைடே! சொல்லியிருந்தா
கானுங்கூட வந்திருப்பேனேமே!...இப்ப என்ன
கதை நடக்குது?

அலமேஹு : - பத்து நாளா, அல்லி அரசாணி மாலைன் னு
இரு கதை நடந்தது. நாளையிலிருந்து புலந்திரன்
களவுமாலைன் னு ஒரு புதுக்கதை தொடங்கப்
போரூங்களாம். நாளைக்கு வாரியா?

கமலம் : - ஒ! கண்டிப்பா வர்ரேண்; நீங்கமட்டும் போற
போது மறந்துடாமே என்னையும் ஒரு சத்தம்
கூப்பிடுங்கோ.

சாவித்திரி : - சும்மா வரக்கூடாதடியம்மா. சும்மா
வரக்கூடாது. வரும்போது திண்பண்டம், பழம்,
அரிசி ஏதாவது கொண்டு போகனும். ஏன்னு
அவங்க சிறையிலே இருக்கிறவங்க தானே.
அங்கே ஒழுக்குக் கூழைத் தவிர என்ன
கிடைக்கும்?

கமலம் : - ஏதாவது கையிலே கெடைச்சதே கொண்டு
போன்ற போவது.

சாவித்திரி : - சரி; நாமியாகிவிட்டது. வாங்கடி
போகலாம்.

(போகிறார்கள்.)

[திரை.]

காட்சி—15.

இடம்:—முக்கிய வீதி.

தாலம்:—பகல்.

(நகரெங்கும் அலங்கரித்திருக்கிறது. புலிக்கொடிகள், திரி வட்டம், பூசக்கரக் குடை முதலியவற்றைத் தூக்கியபடி கணக்கற் ற ஏவலாளர்களும் பொது மக்களும் மன்னனையும் நாட்டையும் வாழ்த்திக் கோஷ மிடுகின்றனர். வாரும், வேஷும், வீல்லும் தரித்த ஆயிரக்கணக்கான வீரர்கள் புரவிகளின் மீதும் யானைகளின் மீதும் முன்னும் பின்னும் தொடர்ந்துவர, அரசன் குலோத்துங்கன் பவனி வருவதை ஆங்கு சிறைக்கூடத்திலிருந்த புகழேந்தி முதலிய புலவர்களும் கானுகின்றனர். புகழேந்தியைச் கண்ட அரசன் விசனிக்கிறான்.)

குலோத்:-குத்தரே! இன்று கு தூ க வத் துடன் பவனி வரும் நம்மைக் கண்டு, நாளை தூர்க்கையின் பஸிபீடத்தில் உயிர்விடப்போகும் புலவர்களின் மனம் எவ்வளவு வேதனை அடையும்?

குத்தர்:-ஆம்; ஆம்; இவர்கள் மன வேதனைப்பட வேண்டியதுதான். புலவரென்ற பெயரைத் தங்களுக்குத் தாங்களே குட்டிக்கொண்டு பல்லை ஏமாற்றிப் பிழைக்கும் இ வர்கள் மனம் வேதனையடைய வேண்டியது நியாயம்தானே!

குலோத்:-என்ன இருந்தாலும் புலவர்கள் விழுப்பத்தில் நாம் அதிகக் கொடுமையாகத்தான் நடந்து கொள்கிறோம். தமிழார்வத்தால் புலவரென்று வெளிவரும் பூர்களையெல்லாம் வருத்திக்

கொல்வதைவிட அவர்களின் ஆர்வம் வீணாகாத படி தக்க பயிற்சியளித்தால் தமிழ்நாட்டில் எத்தனை உயர்ந்த புலவர்களைக் காணலாம். இதனால் தமிழ்க் கலையும் முன்னேற்றம் அடைய மல்லவா!

குத்தர் : -அரசே ! தாங்கள் நினைப்பது தவறு. நாம் வாலை ஸிமிர்த்தாலும் ஸிமிர்த்தலாம். இவர்களைத் திருத்துவது முடியாது. இவர்கள் அனைவரும் மடையர்கள். இவர்களால் புலவன் என்ற சொல்லுக்கே இழிவண்டாகவிடும், இவர்களிடம் கருணை காட்டவே கூடாது. வழக்கப்படி இவர்களைத் தலையோடு தலையாகப் பிணைத்து இரட்டைக் கடாக்களாகப் பலியிட வேண்டியதுதான் அவசியம்.

குலோத் : -என்ன ! எல்லோரையுமா அப்படிச் சொல்லுகிறீர்கள் ? புகழேந்தி மகாகவியல்லா? நம் ஸிருதியின்படி புகழேந்தியையும் கொன்று விட்டால், நமக்கும் நாட்டிற்கும், தமிழுக்கும் பெரிய நஷ்டமல்லவா ! மேலும் ஒரு ஒப்பற்ற தமிழ்ப் புலவரை குலோத்துங்கன் கொன்றுன் என்ற பழிச்சொல் என்றும் நீங்காதல்லவா !

குத்தர் : -அரசே ! நீங்கள் யாரை மகாகவி யென்று சொல்லுகிறீர்கள் ? எலக்கு முன் ஏற்கவும் தகுதி யற்ற இவ்வற்பனையா?

(பாட்டு)

“மாண்ணிற்குமோ இந்தவாரிவேங்கக்குமுன் உற்றிச் செத்த கான்ணிற்குமோ இவ்வெரியுஞ்சு முன் கணக்டவின்

மீன்னிற்குமோ இந்தவெங்கட்சரவழும் வீசபனி
தான்னிற்குமோ இக்கதிரோனுதயத்திற் ரூர்மன்னனே ”

(இப் பாடலைக் கேட்ட புகழேந்தி அலட்சியமும்
ரெந்திரமும் தொனிக்க எகைக்கிறார்.)

புகழேந்தி :-அரசே ! இப்பாடலை வெட்டிப் பாடவோ ?
அல்லது ஓட்டிப் பாடவோ ?

குலோத்து :-ஏன் ?...ஓட்டியே பாடுங்கள். பார்ப்போம்.

புகழேந்தி :-பாடுகிறேன்.

(பாட④)

“ மானவன் நான்த வாளிவேங்கையும் வற்றிச்செத்த
கானவன் நானவ் வெரியுந்தழலுங் கைநகடவின்
மீனவன் நான்த வெங்கட்சரவழும் வீசபனி
தானவன் நான்தக் கதிரோனுதயமுக் தார்மன்னனே ”

(சிறையிலுள்ள மற்ற புலவர்களும் நகர்வலக் கூட்டத்
தினரும் கைக்கொட்டி எகைக்கின்றனர். குத்தர் வெட்ட
கித் தலை குனிகிறார்.)

குத்தர் :-அரசே ! பார்த்தீர்களா ! அவன் செருக்கை.
இன்னும் அவன் ஆணவம் குறைந்தபாடில்லையே

குலோத்து :-ஆமாம்; அணையப்போகும் தீபம் சுடர் விட்
டெரிவது இயல்வதானே ! துள்ளிய மாடு சிச்
சயம் பொதி சுமக்கும்.

உதயணர் :-தாங்கள் பாடிய பாடலுக்குத்தானே
அவர் பதில் சொன்னார். இதில் தவறேற்று
மில்லையே ;

கூத்தர் : - பதில் சொன்னது சரிதான். ஆனால் அந்தப் பதிலால் என் கோபத்தையும் கிளறித் தன் முடிவையும் விச்சயித்துக்கொண்டான்.

உதயணர் : - பிறர் முடிவை விச்சயிக்கும் சக்தி நம் சக்திக்கு அப்பாற்பட்டதல்லவா?

குலோத் : - ஆம். உதயணர் சொல்லுவதும் உண்மை தான்.

கூத்தர் : - சாதாரண மனிதரைப் பொறுத்தவரை உதயணர் சொல்வது உண்மைதான். ஆனால் நான் இங்காட்டின் மன்னரின் அன்பீற்கும் ஆதர விற்கும் உரிய ஆஸ்தான வித்வான். மன்னர் என் விருப்பத்தை என்றும் புறக்கணித்ததில்லை. இவியும் புறக்கணிக்கமாட்டார் என்ற நம்பிக்கை எனக்குண்டு. ஆகையால் இது ஒரு பெரிய காரியமா! எனக்கு.

[திரை.]

கட்சி-16.

இடம் : - குணவதியின் அந்தப்புரம்.

காலம் : - பகல்.

(குணவதி குழுதவல்லியுடன் வருகிறார்கள்.)

குணவதி : - குழுதம்! எங்கே இன்னும் உதயணரைக் காணவில்லை! ஒருக்கால் அவர் வராமல் இருந்து விட்டால்? பிறகு...!

குமுதம் : - இல்லை. 'அவசியம் இன்று பதினேழு நாழி கைக்குள் வந்து விடுகிறேன். நீ முன்னால் போய் மகாராணியிடம் சொல்லு' என்று சொன்னார்.

குணவதி :- பொழுது சாய்ந்து விட்டதே! இப்போது பதினெட்டு நாழிகைக்கு மேல் இருக்கும் போவிருக்கிறதே! விழா ஆர்ப்பாட்டத்தில் உள்ளிடம் சொன்னதை மறந்து வராமல் இருந்து விட்டால்? பிறகு புலவரின் கதி! ஐயோ! குழுதா, அதை சினைக்கும்போதே என் உடல் பதறுகிறதே!

குமுதம் : - உதயனர் சொன்ன சொல்தவறமாட்டார். எப்படியும் இன்னும் சற்று நேரத்திற்குள் வந்து விடுவார். ஆனால் அவர் இங்கு வருவது வேறு யாருக்கும் தெரியக்கூடாது. அதற்காகவே அவர் தக்க சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பாரென்று சினைக்கிறேன்.

குணவதி :- இது கோழைத்தனம். காரியம் மிஞ்சம் பொழுது உயிர் என்ன வெல்லமா? வருவது வரட்டுமே. புலவரின் உயிரைசிட நம் உயிர் என்ன அவ்வளவு உயர்வு?

குமுதம் : - சீங்கள் ஏன் இப்படி அதையிப்படுகிறார்கள்? நான் எவ்வளவோ அவருடன் வாதாடி அவர் உள்ளத்தைக் கிளாறிப் பார்த்தேன். தாங்கள் குடும்பத்தைப்படுவதைப்போல் ஒன்றும் புலவருக்கு நேர்ந்திடாதென்று உறுதியாகச்

சொல்லுகிறூர். அதோ! அதோ பாருங்கள். அவரும் வந்துவிட்டார்.

(உதயணர் வேகமாக வருகிறார். குணவதி ஓர் திரைக்குப் பின்னே மறைவாக நின்றுகொள்கிறார்.)

குமுதம் : -நல்ல வேகையாக வந்தீர்கள். நீங்கள் வராமல் இருங்குவிடுவீர்களோ வென்று மகாராணி துடியாய்த் துடித்தார்கள்.

உதயணர் : -ஆம்; ஒருவது கஷ்டமாகத்தான் போய் விட்டது. இப்போதும் அதிக நேரம் தாமதிக்கு முடியாது. மகாராணியார் எங்கே?

குணவதி : -என்ன! உதயணரே! மகாராணியைக் காண இன்று வந்ததைவிட புகழேந்திப் புலவரின் தலையைத் துர்க்காதேவிக்கப் பலியிட்ட பின் மன்னருடன் மகிழ்ச்சியாக நாளை வந்தால் மகாராணியின் உயிரற்ற உடலையும் கண்டு மகிழ்ந்திருக்கலாமே! ஏன்? அதற்குள் விஷய மெல்லாம் அந்தப்பாரதத்திற்குத் தெரிந்துவிட்டதே என்று யோசிக்கிறீர்களா?

உதயணன் : - (காதைப் பொத்தி) சிலைவா! மகாராணி மன்னிக்க வேண்டும். என் ஜவரு எதுவு மில்லை. கூத்தரின் சூழ்ச்சி வலையில் வீழ்ந்து மீள முடியாது தவிக்கின்றூர் மன்னர். ஒரு சமயம் புகழேந்திப் புலவரைச் சிறையிட்டதே துவக்கப்பட்டது சினைக்கிறூர். ஆனால் கூத்தரைக் கண்ட மறுகணமே அவ்வும்பேரேந்திஸ்யும் மாறி

விடுகிறது. மன்னரின் செய்கையைத் தடுக்க யாராலாகும். அவர் குணம் தாங்கள் அறியாததா?

குணவதி:- உதயணரே! வெகுநன்றுயிருக்கிறது உமது பேர்ச். கூத்தரின் குழ்ச்சி வலையிற்பட்டு அரசர் ஆடுகிறார். அரசரின் ஆட்டத்துக்கு நிங்கள் தாளம் போடுகிறீர். உம்...அப்படித்தானே! பசுங்கன்றைத் தேர்காவிற் கொன்ற குற்றத்திற் காகத் தனது பாலகன் என்பதையும் மதியாது கொன்று மனுநீதி கண்ட சோழன். என்ற மாசிலாப் புகழ்ப்படைத்த சோழ பரம்பரையில் வந்த உங்கள் மன்னரின் ஆட்சியில் இன்று அதீதி தாண்டவாடுகிறது. அறிஞர்களையும், கவிஞர்களையும் போற்றிப் புகழ்ந்து அவர்கள் கற்பணையில் கூண்டு உருவகப்படுத்தியனிக்கும் அழியாக் கலைப் பண்புகள் நிறைந்த காவியங்களையும், கவிதைகளையும் கண்டு களித்து அவை களின் மேன்மைகளை எண்ணி எண்ணிப் பூரித்துப் பிறருக்கும் எடுத்துக்காட்டி மகிழ்ச்சியடைய வேண்டிய சுபதினமாகிய விஜயதசமித் திருவிழா வன்று, கவிஞர்களையும் புலவர்களையும் தேவியின் பெயரால் பலியிட்டு அழியாப் பெரும் பழியைத் தேடிச்கொள்ளும் உங்கள் மன்னவரின் போக்கு வெகுநன்றுயிருக்கிறது.

உதயணரே! அரசர் தவறு செய்தால் அதை எடுத்துக்காட்டி திருத்தவேண்டியது அமைச்சரின் கட்டுப்பையல்லா?

ஏன் மொளவம் சாதிக்கிறீர்? வெளியுலகம் தெரியாது அந்தப்புரத்தில் அடைப்பட்டிருக்கும் ஒரு பெண். நமது அரசரையும், ஆஸ்தானப் புலவரையும், நம்மையும் இப்படி அவமதித்துப் பேசுகிறாரே! என்று யோசிக்கிறீரா? நான் பெண்தான். என்றாலும் கோழையல்ல. குற்ற வாளி யென்று கொலை செய்விக்கப்பெற்ற கோவலன் ஸிரபராதி என்ற உண்மை தெரிந்த அக்கணமே தன் உயிரைப் போக்கிக்கொண்ட பாண்டியன் கொடுஞ்செழியனும், கணவன் இறந்த உடல் தன் உயிரையும் போக்கிக் கொண்ட கோப்பெருந்தேவியும், சந்தேகத்தால் ஒரு அந்தனன் வீட்டுக்கூத்தவையிடித்த குற்றத் திற்காகத் தன் கையைத் தானே வெட்டிக் கொண்ட பொற்கைப் பாண்டியனும் தோன்றிய மரபில்தான் நானும் தோன்றினேன். உயிரினும் நீதியே எனக்குச் சிறந்தது. இதை இன்று அரசரிடமே கேளில் சொல்லவேண்டுமென்றிருந்தேன். முடியவில்லை. புகழேங்கியைக் கூத்தார் புலமையில் வெல்ல முடியாதென்பதை நானரி வேண். என்றாலும் கூத்தாரின் சொல்லுக்குக் கூக்கபடி கூத்தாடும் மன்னர் சரியான நியாயம் வழங்குவாரென்று நினைப்பதற்கில்லை. அரசரின் அநீதத் தீர்ப்பால் பெருந் தமிழ்ப்பாலவருக்கு ஏதேனும் விபரீதம் கேர்ந்தால் அக்கணமே இங்காட்டு அரசியையும் இழந்துவிட்டுரென்று உமது அரசரிடம் தெரிவித்துவிடும். இதைச் சொல்லவே உம்மை இங்கு அழைத்துவரச் சொன்னேன். இனி நீங்கூடு போகலாம்.

உதயணர் :- தேவி ! இதென்ன விபரீத முடிவு. அரசர் கூத்தரின் கைப்பாவையாக இருப்பது, உன் மையே ! ஆனாலும் சிறந்த கலர் ரஸிகரும் அறி ஞருமாகிய அவர் புகழேந்திப் புலவரின் உயிருக்கு எவ்விதத் தீங்கும் இழைக்கத் துணியார். தாங் கள் அவசரப்பட்டுத் தவறான காரியம் எதுவும் செய்துவிடாதீர்கள். இன்று காலையில்கூட மன்னர் புகழேந்திக்குப் பரிந்து கூத்தரிடம் நெடு நேரம் விவாதித்தார்.

குணவதி :- ஆமரம். புகழேந்தியை இத்தனை நாளாகச் சிறையிட்டிருப்பதிலிருந்தே தெரியவில்லையா அரசரின் அனுதாபம். உதயணரே ! அதிக ஸேரமாகிவிட்டது. வீர கால தாமதமும் போலி சமாதானமும் வேண்டாம். இது என் கட்டளையென்று மன்னரிடம் சொல்லுங்கள். காரியம் மிஞ்சுவதற்குள் உமது கடமையை சிறை வேற்றும். இன்னும் சற்று நேரம் ஸீர வரா திருந்திருந்தால் தூர்க்கையின் ஆலயத்திற்கு நானே கேளில் மாறு வேடத்துடன் வர இருந்தேன். ஆனால்.....?

உதயணர் :- தேவி ! வேண்டாம் வேண்டாம். தாங்கள் ஸினைப்பதைப்போல் புலவருக்கு ஒன்றும் நேரங்கு விடாது. இன்றிரவுக்குள் நான் தங்களுக்கு நல்ல சேதியைக் குழுத்தத்திடம் சொல்லி அனுப்புகிறேன். தங்கள் கட்டளையையும் அரசரிடம் தெரிவிக்கிறேன். நான் போய்வருகிறேன்.

(வணக்கிச் செல்லுகிறார்.)

[திரை.]

காட்சி—17.

இடம் :—சிறைச்சாலை.

காலம்—மாலை.

(புகழேந்தி மற்றப் புலவர்கள் உரையாடிக்கொண்டிருக்கிறார்.)

விகடகவி :—எனக்கு அப்பொழுதே தெரியும். தெரிந்தும் தெரியாத்தனமாய்வான்து இந்தச் சங்கடத்தில் மாட்டிக்கொண்டேன். அடகடவுளே! உனக்குக் கண் இல்லையா? இன்னும் கொஞ்ச நேரத்தில் அந்தக் கூத்தனின் ஆட்கள் வந்து இழுத்துக் கொண்டுபோய். ஆட்டுக்கடாவை வெட்டி எறி வதைப்போல் வெட்டி எறிந்துவிடுவார்களே! கடைசியில் எனக்கு இந்துக்குதியா வரவேண்டும்.

புகழேந்தி :—விகடகவி! நீர் மகா கோழை. இவர்களேல்லோரையும் பார்த்தீர்களா! எவ்வளவு ஹதரியமா யிருக்கிறார்கள்.

தட்டான் :—இன்று காலை பட்ட அவமானம் போதாதா கூத்தருக்கு. இவிமேலும், அவர் தங்களுடன் கலை விவாதத்திற்கு வரப் பயித்தியமா என்ன?

குரவன் :—ஆம். இனி தங்கள் பெயரைக் கேட்டாலும் நடுங்குவார். மேலும் அரசர்கூடத்தங்களுக்காக அதிகம் பரிந்து பேசினாரே!.....

விகடகவி :—அரசன்! புகழேந்திப் புலவருக்காகத்தானே பரிந்து பேசினார். நம் கதி?

புகழேந்தி :—விகடகவியாரே! அப்படி ஒன்றும் நேர்ந்து விடாது. பயப்படாதீர். சன் எல்லோரையும்

விட என் உயிர்பட்டும் உயர்ந்ததா என்ன? ஒருபோதுமில்லை. மாண்டால் யாவரும் மான் வோம். மீண்டால் யாவரும் மீள்வோம். போதுமா?

கருமான்:-வேண்டாம்; வேண்டாம். நாங்கள் யாவரும் மடிந்தாலும் கவலையில்லை. எப்படியும் நீங்கள் தப்பித்து இன்னும் நெடுங்காலம் தமிழை வளர்க்கவேண்டும். இதுதான் எங்கள் ஆசை.

புகழேந்தி:-நான் சொன்னபடி சிறிதும் அதைரிய மின்றி ஓவ்வொருவரும் கூத்தர் கேட்கும் கேள்வி கருக்குத் தயக்கமின்றி விடையளித்தால், நாம் அணிவருமே மீட்டியடைவோம்.

கண்ணுன்:-புலவர் பெரும! தங்களைக் கள்ட அன்றே கோழைத்தனழும் பயமுப் எங்களைவிட்டு நீங்கி விட்டது. இன்கூத்தரின் கேள்விக்கோ அல்லது கொலைஞர்கள் கூர்வாளுக்கோ அஞ்சோம். இது சத்தியம்.

புகழேந்தி:-அப்படியாயின் வெற்றி நிச்சயம். என்ன விகடகவியாரே! உமது முடிவு என்ன?

விகடகவி:-அதே முடிவுதான்! நான் மட்டும் கோழையா என்ன?

புகழேந்தி:-சபாஷி விகடகவியாரே! அப்படிச் சொல் லும்... உம். நான் சொன்னதெல்லாம் எல்லோ ருக்கும் ஞாபகம் இருக்கிறதல்லவா?

எல்லோரும்:-ஆம். பூபக்மிருக்கிறது.

புகழேந்தி : - கூத்தரின் கேள்விக்கு உங்கள் பதில் எப்படி இருக்கவேண்டும் ?

விகடகவி : - கூத்தரை வெட்கித் தலைகுறியச் செய்யக் கூடியதாயிருக்க வேண்டும் ?

எல்லோரும் : - சபாஷ் ! பேஷ் ! ஆமாம் ; ஆமாம் . (எல்லோரும் ஆரவாரம் செய்கின்றனர். இரு காவலர்கள் வருகின்றனர்.)

காவலன் : - (அதிகாரத்துடன் அதட்டி) உஸ்ஸு..... என்ன இங்கேத்தம் ? எல்லோரும் வாருங்கள் இங்கே.

விகடகவி : - எங்கே !

காவலன் : - துர்க்கை ஆலயத்திற்கு. உம் ; புறப் படுங்கள் !

விகடகவி : - எங்களை அங்கே கூட்டிக்கொண்டு போய் என்னப்பா செய்யப்போகிறீர்கள் !

காவலன் : - எங்கப் புலவர் கேக்கும் கேள்விக்குப் பதில் சொன்னு விட்டுடுவோம். சொல்லாவிட்டா தலையை மட்டும் தனியா எடுத்துடுவோம்.

விகடகவி : - உம் ! அப்படியா ! கேள்விக்குச் சரியான பதில் சொல்லிவிட்டால் உங்கள் புலவரின் தலையை வெட்டி விடுவீர்களோ ?

காவலன் : - எங்கள் புலவர் தலையை வெட்டுவதா ! சரிதான். ஆனாப் பாரு ! ... எங்கப் புலவரு

துலையே இவரு வெட்டிப்புடுவாராம், இவரு !
உம்...உம். சரிதான்வாந்கையா.

(எல்லோர்ரும் போகிறார்கள்.)

[திரை.]

காட்சி—18.

இடம் :—தூர்க்கையின் ஆலயம்.

காலம் :—மாலை.

(குலோத்துங்கன், கூத்தர், உதயணர், புலவர்கள்,
பூசாரி, கொலை எளிகள், ஏவலாளர்கள் மற்றும் பிர
பலஸ்தர்கள் பிரசன்னமாயிருக்கின்றனர்.)

கூத்தர் :—மற்ற ஆண்டுகளைவிட இவ்வாண்டு தூர்க்கை
யின் பூஜை மனத்திற்கு அதிக மகிழ்ச்சியை
அளிக்கும். அல்லவா?

குலோத்து :—காரணம்?

கூத்தர் :—பலியிடப்போகும் புலவர்களின் எண்ணிக்கை
ஏர்க்குறையா நூற்றுக்கு மேலிருக்கும். விழாவின்
சிறப்புக்கு இதைவிட வேறேறன்ன வேண்டும்?

குலோத்து :—(மேளன்மாரக இருக்கிறான்.)

(கர்வலர் இருவர் வந்து வணக்குகின்றனர்.)

கூத்தர் :—எங்கே சிறையிலுள்ள புலவர்களையெல்லாம்
அழைத்து வந்து டிட்டார்களா? எங்கே அவர்கள்?

காவலன் :- எல்லோரும் தக்க பாதுகாப்புடன் வெளியே நிற்கின்றனர்.

சுத்தர் :- அவர்கள் எல்லோரையும் சீக்கிரம் இங்கு கொண்டுவந்து வரிசையாய் சிறுத்துங்கள்.

(காவலர் வணக்கிச் சென்று எல்லோரையும் கொண்டு நிறுத்துகிறார்கள்.)

சுத்தர் :- (தூர்க்கா தேவியை நோக்கி கைகூப்பிய வாறு)

“ஆகைகடைமணி நாவகையாம வகிலமெல்லாம் நீடுக்குறையிற்றாரித்தபிரான் என்றும்.....

குலோ :- (இடை-மறித்து)

—நிதாவம் பாடும்புலவர்பணிகொண்ட—

சுத்தன் யதாம்புயுத்துதச்
குடுங்குலோத்துங்க சோழனென்கே
ஏனைச் செப்புவரே.

(என்று பாட்டைப் பூர்த்தி செய்து சுத்தருக்கு வணக்கஞ் செய்கிறான்.)

சுத்தர் :-

(செருக்குடன் எதிரே நிற்கும் புலவர்களெயல்லாம் நேக்கிவிட்டுப் பின், முதலில் நிற்கும் குயவனைக் கேள்வி கேட்கத் தொடங்குகிறார்.)

சுத்தர் :- (குயவனை நோக்கி)

“மேராஜை முத்தமிழ் மும்மதாஸ் பொழி
யானை முன்வங் தெதிர்த்த பாரடா?”

குயவன் :-

“ குனையுங் குடமுக் குண்டு சட்டியும்
பாளையும்பண்ணு மங்குசப்பயல் நான்டா ”

(அரசன் வியப்பைக்கிறான். புலவர்கள் நகைக் கின்றனர். கூத்தரும் திகைக்கிறார்.)

கூத்தர் :- உம்... இவன் ஒரு அகம்பாவி ! இருக்கட்டும்;
நீ இப்படிப் போய் நில். (அடுத்தவரை நோக்கி)

“ விண்பட்ட கெரக்குவல் ஹாறுகண்டென்ன விலவிலக்கப்
புண்பட்ட செஞ்சொடு மிங்கு நின்றூய்ப் பொட்டையா !
புகல்வாய் ”

எங்கே ! இதற்குப் பதில் சொல்வாய். உன் கவித
திறத்தையும் பார்ப்போம் !

அம்பட்டன் :-

“ கண் பொட்டையாயினும் அம்பட்டன்கான் கவிவாணர்முன்னே
பண்பட்ட செங்சமிழ் நியுக் திடுக்கிடப் பாடுவனே ”

(மறுபடியும் புலவர்கள் நகைக்கின்றனர். அரசன்
கூத்தரைப் பார்க்கிறான்.)

கூத்தர் :- வாயாடி, கண்ணற்ற குருடனுக்குத் திமிலைப் பார் ! யாரங்கே ? இவனையும் அப்படி
இழுத்து நிறுத்து.

(காவலன் அவளையும் இழுத்து நிறுத்துகிறான்.)

கூத்தர் :- (மூன்றாவது நின்றவரை நோக்கி) உம்.
என்ன ! நீயும் புலவன்தானே ?

கொல்லன் :-

“ செல்வன் புதல்வன் திருவேங்கடவன் செகத்குருவாம்
கிகால்லன் கவிகள் ரைசொன்னபேரைக் குறிடுகொண்டு

பல்லைப் பிடிக்கிப் பருந்தாட்டமாடிப் பகைவர் முன்னே
அல்லும் பகலும் அடிப்பேன் கவியிருப்பாணி கொண்டே ”

(மறுபடியும் யாவரும் சிரிக்கின்றனர்.)

கூத்தர் :-(சினத்துடன்) சே ! மடையன், யாரென்று
கேட்டால் ஜாதித் தொழிலைக் காட்டுகிறோன்.
போ இப்படி,

(கொல்லனை இழுத்துத் தள்ளச் செய்கிறோர்.)

கூத்தர் :-(வண்ணுலை கோக்கி) நீ யார் ?

வண்ணுன் :-(மேறும் கேள்வி கேட்கவிடாமல்
விரைந்து பதிலளிக்கிறோன்.)

சேலேய் விழிமடவாரித் செங்கா
லன்னஞ் சேர்பழனப் :

பாலேய் மனவயிற் கூத்த ! சின்
போலீயர்ப் பாப்புஜைந்த .

ஊலேய் துகளறத் தூய்தாக்கு
நோன்றம் நுகல்வ தல்லால்

மேலேய் தமிழ்ப்புலவோ ரென்னை
யென்ன வீளம்புவரே !

கூத்தர் :-(அவமானத்தை வெளிக்குக் காட்டாமல்)
அட ! வண்ணுனின் கிண்ணுரப் பேச்சைப்
பாருங்களேன் ! (அடுத்தவளைப் பார்க்கிறோர்.)

துச்சன் : -என்னை யாரென்றுதானே கேட்கிறீர் ?
சொல்கிறேன் கேளும்.

சொன்ன சந்தக்கவி யாவருஞ்
 சொல்லுவார் சொற்களைசேர்
 இன்ன சந்தக்கவி யேதென்ற போதி
 வெதிர்த்தவரை
 வன்ன சந்தங்கெட வாயைக்
 திழித்திந்த வாச்சியினால்
 கன்ன சந்தங்களினிற் கவியாப்பைச்
 கடாவுவனே.

குத்தர் :-(மிகுஞ்த கோபங்கொண்டு) மூடர்கள், குரிய
 னுக்கு முன் மின்மிளிகளைப்போல் புலவரென்று
 வெட்கமில்லாமல் வெளியே வந்துவிடுகிறார்கள்.

(அடுத்து ஒன்ற வேளாளன் செருக்குடன் முன் வருகிறான்.)

வேளாளன் : - குத்தரே ! வெட்கம். யாருக்கு என்
 பழை யோசித்துச் சொல்லும். காங்கள் எதிர்
 பார்ப்பது வெற்றி அல்லது வீர சொர்க்கம்.

“ கோக்கள்டு மன்னர் குறைகடற்புக்கிளர் கோகனாகப்
 பூக்கண்டு கொட்டியும் பூவாதொழிந்தில் பூதலமேழ்
 காச்சின்ற மன்ன கவியொட்டக் குத்தங்கள் கட்டுரையாம்
 பாக்கண்டெர்விப்பரோ தமிழ்ப்பாடிய பாவலரே !”

குத்தரே ! உம் கூற்று வினோதத்திலும் வினோதம்
 கிளைறந்தது. தமிழ்ரிந்த புலவர்களை யெல்லாம்
 அழிக்கும் நீர்தான் தமிழை வளர்க்கும் புலவரோ !
 நீர் புலவர்களையா அழிக்கிறீர் ? இல்லை ; தமி
 ழையே அழிக்கிறீர். கசடறக் கற்றவனே புலவ
 னென்னும் பெயர் வகிக்கத் தகுத்தவன் என்பது
 உமது வாதமென்றால் கணக்கற்ற பிழைகள்
 கிளைறந்த பா கலால் ஏட்டை நிரப்பும் நீர்

மட்டும் புலவரென்று சொல்லிக்கொள்ள என்ன உரிமை இருக்கிறது?

கூத்தர்:-ஆ! என்ன சொன்னாய்? என் பாட்டில் குற்றம் கண்டாயா! நாவைத் துண்டித்து விடுவேன். ஜாக்கிரதை!

வேளாளன்:-கூத்தரே! வீண் மிரட்டல் வேண்டாம். தலையையே துண்டிக்கத் தயாராய்க் காத்திருக் கும் உமது கொலைஞர்களைக் கண்டும் அஞ்சாத நாங்கள் சாவைத் துண்டிப்பதற்காகப் பயந்து விடமாட்டோம். கெற்றிக் கண்களைக் காட்டி ஒம் குற்றம் குற்றமே என்று கூறிய நக்கிரன் போன்ற வீரப்புவெர்கள் என்றும் தமிழ்காட்டில் இருப்பார்கள் என்பதை மறந்துவிடவேண்டாம்.

கூத்தர்:-தற்புகழ்ச்சி வேண்டாம். என் பாட்டில் கண்ட குற்றத்தை எடுத்துரையும். இல்லையேல் இறப்பதற்குச் சித்தமாகு.

வேளாளன்:-அரசே! பேசுங் தெய்வங்களாகிய பிலவர்களே! அவையினர்களே! எல்லோரும் கேளுங்கள். முன்பொரு சமயம் இவர் விக்ரம சோழ மகாராஜாவின் மேற்பாடிய அண்டத்துப் பரணி என்னும் நூலில்,

“கரத்துஞ்சிரத்துங் களிக்குங்
களிற்றுடைக்கண்டன் வந்தான்
இரத்துங் கபாடமினித்திறப்
பாய்ப்பாண்டியனனங்கே!
உரத்துஞ் சிரத்துங் கபாடதிறங்
திட்ட துண்டிலங்கு”

புரத்துங் கபாடபுரத்துங் கல்யாண
புரத்தினுமே ”

என்று பாடி இருக்கின்றார். பாட்டின் பொருளை நன்றாகக் கவனியுங்கள். இந்தப் பிரம் மாண்டமே நகரமாம். பூமியைச் சுற்றிலும் சக்ரவாளகிரியே மதில்களாம். அதற்கு உட்புறம் உள்ள சப்தச் சமுத்திரங்களும் அகழி களாம். மகாமேருதான் கோட்டையீன் கொடிக் கம்பமாம். எப்படி? கோட்டைக்கும் மதிலுக்கும் பாதுகாப்பாக உள்ள அகழி மதிலுக்குள் அமைந்திருக்கப் பார்த்தீர்களா யாரேனும்?

எல்லோ :-இல்லை ; இல்லை.

வேளாளன் :-கேள்விப்பட்டதாவது உண்டா?

எல்லோ :-இல்லை ; எங்கும் கேட்டதில்லை.

வேளாளன் :-மதிலுக்குள் அகழியைக் கற்பித்துப் பாடியது குற்றமல்லவா? அதத்திலுள்ள அகழுவை கோட்டைக்கு என்ன பயன்? இராமா யணத்தில்கூட கவிச்சக்கரவர்த்தி கம்பர் நகரச் சிறப்பைச் சொல்லும்போது,

“ கேவிமால் வரைமதிலாக நீள்புறப்
பாமமாகடல் கிடங்காகப் பன்மணி
வாமமாளிகை மலையாக மன்னர்க்குப்
பூமியும் அயோத்தியுமா நகரம்போலுமே ”

என்று அண்டத்திலுள்ள பெரும்புறக்கடலையல்வவா அகடிருப்பது அழகாகச் சொல்லியிருக்கிறோம்.

கிருர். இதை நீர் கேட்டதுகூட இல்லையா?... உம். இப்பேர்ப்பட்ட நீர்தானு எங்களைத் தண்டிக்கப்போகிறீர்? வெட்கம்; வெட்கம். இது எங்கும் காணுதே நீதி.

விகடகவி:-நீதியா! அப்படியும் ஒன்று இங்கே இருக்கிறது? இதோ நிற்கிறுரே சாட்சாத் நீதியின் பிரதிபிம்பம்.

(கூத்தரைச் காட்டி இப்படிச் சொல்ல புலவர்கள் சிரிக்கின்றனர்.)

குலோத்:-சட! வாயரடிகளே! நாவைத் துண்டித்து விடுவேன்.

கூத்தர்:-அரசே! எய்தவனிருக்க அம்பை நோவதில் பயன்னன? இவர்களைக் கடிந்துகொள்வதில் பயன்னன்றுமில்லை. இவ்வளவும் நம்மை அவமானம் செய்யும் நோக்கத்துடன் சிறையிலேயே புகழேந்தி செய்த சூழ்சியே ஆகும். ஆகையால் இவர்கள் இழைத்த குற்றத்தின் தண்டனையனைத்தையும் புகழேந்தியே அடையவேண்டும்.

குயவன்:-இல்லை; இல்லை. நீர் கேட்ட கேள்விகளுக்கு நாங்கள் பதில் அளித்தது குற்றமானால், அதற்கு நாங்களே பொறுப்பாளிகள். புகழேந்திப் புலவர் எங்களைனவருக்கும் ஆசிரியராகையால் எங்களுக்கு விடுதலை யென்றால் அவரும் விடுதலையிட விடையாவேண்டும், இல்லையேல் எங்களையும் தண்டிக்க வேண்டும்.

கூத்தர் :-பார்த்திர்களா! இத்தனையும் அவன் செய்த குழ்ச்சியே என்பது இப்பொழுதாவது தெரி திறதா?

குலோத் :-ஆம்; இத்தனைக்கும் காரணம் புகழேந்திப் புலவர்தான். ஆனால்.....இவர்களையெல்லாம்...?

கூத்தர் :-இவர்களையெல்லாம் விடுதலை செய்துவிட்டு! புகழேந்தியை மட்டும் கைவானுக்கு!.....?

உதயணர் :-அரசே! இது கொஞ்சமும் நீதியற்ற செயலாகும் யாருக்கும் எத்தனையை தீங்கும் செய் தறியாத புகழேந்தியைக் கொன்றால் அப்பழி இவ்வுலகுள்ளவரை அகலாது.

குலோத் :-ஆமாம்! உதயணரே! அதைப்பற்றி பிறகு சாவகாசமாக யோசிக்கலாம். இப்போது எல் லோரையும் விடுதலை செய்துவிட்டு புகழேந்திப் புலவரை மட்டும் சிறையிலேயே வையுங்கள்— உம், காலதாமதமாகிவிட்டது பூசை நடை பெற்றும்.

(தூர்க்கைக்குப் பூஜை நடைபெறுகிறது.)

[திரை.]

காட்சி-19.

இடம் :—குணவதியின் அட்டப்புரம்.

காலம் :—மாலை.

(குணவதியும் உதயனாரும் உரையாடுகின்றனர்.)

குணவதி :—உதயனாரே ! இவையெல்லாம் வீண் சமா தானங்கள்; நான் யாருக்குச் சலுகை காட்ட வேண்டு மென்று வற்புறுத்தினேனே அவரைச் சிறையிலேயே வருந்த விட்டு மற்றவர்களை யெல்லாம் விடுதலை செய்வதென்றால் இதிலிருந்தே அரசரின் போக்கு விளங்க வில்லையா ?

உதயனார் :—தேவி ! கூத்துரின் கொடுமைக்கு அரசரைக் குறைக்குறிப் பயவில்லை. அரசர் குறுக்கிடா திருந்தால் கூத்தர் இன்று நமது பூலவரைக் கொன்றே திர்த்திருப்பார்.

குணவதி :—உதயனாரே ! உமது பேச்சு வெகு விசித்திரமாயிருக்கிறது. மீண்டும் புலவரைச் சிறையிட்ட சோழ மண்டலாதிபதியின் கருணையை உம்மைத் தவிர வேறு யார்தான் புகழமுடியும் ?

உதயனார் :—சந்தர்ப்பம் அப்படியாகி விட்டது. என்மீது எவ்விதத் தவறும் இல்லை. தங்கள் கட்டளையை நான் சிறைவேற்றி விட்டேன்.

குணவதி :—நீங்கள் சிறைவேற்றி யிருக்கலாம். ஆனால் அதற்குப் பலன்தான் இல்லை. குருவுக்கேற்ற அரசர்; அரசருக்கேற்ற அழுமச்சர்.

குணவதி :- என்ன விவியம்?

தோழி :- அரசர் அந்தப்பூரம் வருவதாக அறிவிக்கச் சொன்னார்.

குணவதி :- அரசர் இப்போது எங்கிருக்கிறார்?

தோழி :- வசந்த மாளிகையில் கூத்தருடன் பேசிக் கொண்டிருந்தார். அநேகமாய் வரும் சமயங் தான்.

குணவதி :- சரி; நீ போ.

(தோழி போகிறான்.)

உதயணரே! இனி தாங்க நுழ் போகலாம்.

உதயணர் :- வணக்கம்; நான் வருகிறேன்.

குணவதி :- குழுதா! அரசர் இப்போது இங்கு வருகிறார்கள். புலவரரச் சிறையிலிருந்து விடுதலை செய்யும் வரை எனக்கு அரசரைப் பார்க்க விருப்பமில்லை. நீ போ. சீக்கிரம் எல்லாக் கதவுகளையும் தாளிட்டுவிடு. என் உத்திரவில்லாமல் யாரும் கதவைத்திறக்கக் கூடாது.

குழுதம் :- அம்மணி! இது விபர்தமான சங்கல்பமல்லவா?

குணவதி :- ஆம்; வேறு வழியில்லை. கலகம் பிறவாமல் சிபாயம் பிறவாது.

குணவதி :- பெறுப்பாளி நான். உம். சிக்கிரம் நான் சொன்னபடி செய். அரசர் என்ன கேட்டாலும் யாரும் பேசலாகாது.

குழுதம் :- உத்திரவு.

(கதவுகளைத் தாளிடுகிறோன்.)

(குலோத்துங்கன் வருகிறோன். கதவுடைப்பைக் கண்டு தினகங்கிறோன்.)

குலோத் :- ஆகா ! என்ன ? இந்நேரத்தில் கதவுகளைல் லாம் தாளிடப் பெற்றிருக்கின்றன. (சுற்றிப் பார்த்து) யார் ! யாரிங்கே ! இங்கே ஒருவருமில் லையா ? குணவதி ! - குழுதா ! - குணவதி !

(கதவைத் தட்டுகிறோன்.)

என்ன ! பதிலையே காணேங்ம !... குணவதி ! குணவதி !

(மீண்டும் கதவைத் தட்டுகிறோன்.)

என்ன ஆச்சர்யம் ! நூற்றுக் கணக்கான பணியாளர்கள் நடமாடிக்கொண்டிருக்கும் இம்மாளிகை மனிதவர்க்கமே இல்லாத பிலத்துவாரம் போல் சலனமற்றிருக்கிறதே !

(மீண்டும் ஆலேசத்துடன் கதவை உதைக்கிறோன்.)

குணவதி ! குணவதி !.....? குணவதிக்கு என் மீதில் ஏதேனும் கோபமாய் இருக்குமோ?...ஆம்; ஆம்; அப்படித்தான் இருக்கவேண்டும். அப்படி ஒன்றும் அவள் மனம் நோக நான் நடந்ததில் லையே.....! அப்படியே அரசிக்கு என்மீது கோப

மிருந்தாலும் இங்குள்ள மற்றப் பணிப்பெண்கள் கூடவரா என் கூப்பாட்டை அசட்டை செய்வார் கள்? முடி மன்னர்களைல்லாம் நடுங்கி அடி பணிந்து திரைப் பொருள் அளக்க அரசாட்சி செய்யும் குலோத்துங்கனுக்கா தன் அந்தப்புரத் திலேயே அவமதிப்பு? (பெருமூச்சவிட்டு) உம்; இருக்கட்டும். அரச முறைப்படி நமது சமஸ்தானப் புலவரையே அழைத்து அரசியின் ஊட்ஸீத் தீர்க்க ஏற்பாடு செய்வோம்.

(அங்குள்ள மனியை அடிக்கிறோன். ஒரு காவலன் வருகிறோன்.)

ஓடு சீக்கிரம்.

(காவலன் ஓடுகிறோன்.)

டேய்! டேய்! இங்கே வாடா!

காவலன் :-(திரும்பிவந்து) என்ன உத்திரவோ?

குலோத் : -எங்கேயடா ஓடுகிறோய்? மடையா!

காவலன் : -நீங்கள்தானே மகாராஜா ஓடுசீசான் வீர்கள்.

குலோத் : -நான் எங்கே போகச் சொல்லுகிறேன் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா?

காவலன் : -ஆமாம். சொல்லுங்கள்!

குலோத் : -நம் து சமஸ்தானப் புலவரிடம் போய் நான் இங்கு அவரை வரச் சொன்னதாகச் சொல்லிச் சீக்கிரம் அழைத்துவர வேண்டும்.

காவலன் :- உத்திரவு !

(இடுக்கிருன்.)

ஶுப்ளோத் :- என்ன ! உள்ளே ஆட்கள் நடமாடும் சப்தம் கேட்கிறதே ! எதற்கும் இன்னேரு முறை அழைத்துப் பார்ப்போம். குணவதி ! குழுத வல்லி !

(மீண்டும் தட்டுக்கிருன்.)

விருத்தம்.

“ கனவண்டவிடு கனக கொங்கமிசை நிலவெழுஞ்சு
கனால் சொரியுமென்றளக பந்திமிசை யளிகள் பந்திரிடு
மரினுவுமீர் கடைக டிற மினே ! குதள வளவெலு
மிளமுளைத் துடியள வளவெலு துண்ணிடைக்
காதளவெலுமாதர் விழிக் கடலமு தனையவர் திறமினே ”

குணவதி ! உங்க்கு நேர்ந்த குறைதான் என்ன என்பதை என்னிடம் சொல்லலாகாதா ! மன்னர் மன்னர்க்கும் வருகை கண்டு எதிர்கொண்டு வணங்கி உபசரிக்கும் உன் நாயகன், சோழ மன்னவெத்தின் துணைவன், உன் தரிசனத்திற்காக எத் தனை நேரம் காத்திருக்கிறான் ? இந்த இழிவு உன் ஜெயன்றே சாரும். உன் நாயகன் கால்கள் சோரக் காத்திருப்பது கண்டுமா உன் மனம் இளக்கவில்லை ?

(கூத்தரும் காவலனும் வருகின்றனர்.)

கூத்தர் :- மன்னு ! என்ன விஷயம் ? ஏன் இத்தனை அவசரமாக என்னை இங்கழைத்துவரப் பணித்தீர் ?

குலோத்:-விஷயம் என்ன வென்று எனக்கே விளங்க வில்லை. வழக்கப்படி அந்தப்புரத்திற்கு வந்தேன். வழக்கத்திற்கு மாருக அந்தப்புரக் கதவனைத் தும் அடைபாட்டிருக்கிறது. என்ன. சொல்லியும் பதிலில்லை. கதவும் திறந்தபாடில்லை.

க.த்தர்:-அரசியின் இத்தகைப் பொட்டாகுக்குக் காரணம்?

குலோத்:-அதைத் தெரியவும் தீர்க்கவும் தானே தங்களை அழைத்தது?

க.த்தர்:-இங்குள்ள பணியாளர்களெல்லாம் எங்கே?

குலோத்:-இல்லை; ஒருவரையுமே காணவில்லை.

க.த்தர்:-சரி; இருக்கட்டும். நான் அழைத்தப் பார்க்கிறேன்.

(கதவைத் தட்டி)

குணவதி! குணவதி! மகாராணி! உன் நாயகன் வாயிலில் காத்திருப்பது உனக்கு வருத்தமாயில்லையா? உலகெலாம் வணங்கும். வீறப்ரதா பன் உன் வாயிலில் உன் சேவைக்குக் காத்திருக்க உதாசினம் செய்வது முறையல்ல.

விருத்தம்.

“நானே யினியுனினை வேண்டுவதில்லை நளின மலர்த் தேனே கபாடந் திறந்திடுவாய்; திற வாவிட்டலோ வானேறனைய விரலிகுலாதிபன் நின்வாசல் வந்தால் தானே திறக்கு நின்கையிதழாகிய தாமரையே!”

(கூத்தர் பாடி முடிந்ததும் குணவதி மீண்டும் ஒரு தாளிடுகிறார்.)

குணவதி : - ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்.

(கூத்தர் அவமானமுங் கோபமும் கொண்டு திரும்புகிறார்.)

குலோத் : - பலவரே ! தாங்களும் இப்படி முனிவு கொண்டு சென்றுவிட்டால் நான் என்ன செய் வேன் ? அவள் பேதை. என் பொருட்டு தங்க ஞக்கு நேர்ந்த அவமதிப்புக்கு மன்னித்து, அரசி யின் கோபத்தைத் தணிக்கத் தாங்கள் தான் வழி செய்ய வேண்டும்.

கூத்தர் : - என்னை விடுப் பரீ கை கூடில் இறக்கி வேடிக்கை பார்த்து விட்டார் !

குலோத் : - நடந்ததை நினைத்து வருந்திப் பயனில்லை. தங்களையன்றி

கூத்தர் : - வேந்தே ! இனி இவ்விஷயத்தில் தலையிட எனக்கு விருப்பமில்லை. அதோ ! அமைச்சர் உதயனர் வருகிறார். அவரைக் கேட்டால் ஒருக்கால்.....?

(உதயனர் வருகிறார்.)

உதயனர் : - அரசே ! வணக்கம் ! அரசே ! இதென்ன ! இப்படி இங்கு நிற்பானேன் ? ஏதோ கவலை கொண்டவர்களோ, போல் நிற்கக் காரணம் ?

குலோத்:-காரணம்; (கேவிச்சிரிப்புடன்) குணவதி யின் அந்தப்பறத்திற்குட் செல்வக் குலோத்துங் கனுக்குத் தடை?

உதயனர்:-ஆகா! என்ன ஆச்சர்யம்!!

குத்தர்:-ஆச்சர்ய மில்லை; உண்மை.

உதயனர்:-விழையமின்ன தென்...று.....!

குத்தர்:-அதுதான் ஒருவருக்கும் விளங்கவில்லை.

உதயனர்:- (குத்தரிடம்) ஏன் தாங்களாவது அழைத் துப் பார்த்தால்.....?

குத்தர்:-எல்லாம் ஆயிற்று. என் குரல் கேட்டதும் இன்னெனுரு தாங்கும் போடப்பட்டு விட்டது.

உதயனர்:-ஓகோ! அப்படியா விழையம்!

குலோத்:-என்ன, உதயனரே! இதன் காரணம் ஏதேனும் உமக்குத் தெரியுமா?

உதயனர்:-எனக் கொன்றும் தெரியாது. ஆனால், நீங்கள் சொல்வதிலிருத்து புகழேந்திப் புலவரைச் சிறையிட்டு இருப்பது தான் அரசியின் கோபத்திற்குக் காரணமா யிருக்கலா மென்று நினைக்கிறேன். இல்லையானால் நமது சமஸ்தானப் புலவர் வேண்டுகோளையும் மறுத்திருக்க மாட்டார்கள்ளவரா? எதற்கும் புகழேந்திப் புலவரை விடுவித்து அவரைக்கொண்டே அரசியின் கோபத்தைச் சாதானம் செய்வது கலமென்நினைக்கிறேன்.

குலோத்:-ஆம்; உதயணர் சொல்வதும் உண்மைதான்.

அவள் தந்தையின் அபிமானப் புலவரும் அவள் ஆசிரியருமாகிய புகழேந்திப் புலவரைச் சிறையிட்டதுதான் அவனுடைய வருத்தத்திற்குக் காரணமாயிருக்கலாம். ஆம்; அவரை விடுவித்து அவரைக் கொண்டே.....

குத்தர்:-வேந்தே! இது விபரீத முடிவு! அரசத் துரோகியும், நாட்டில் அமைதியைக் குலைக்கும் கலக்கக்காரனுமாகிய புகழேந்தியை விடுவிப்பது பெரும் ஆபத்தில் முடியும்.

உதயணர் :-அரசே! புலவர் சொல்வதைப்போல், புகழேந்திப் புலவர் அவ்வளவு பயங்கர மனிதராக எனக்குப் புலப்படவில்லை. அவர் மகா உத்தமர். கனவிலூம் பிறருக்குத் தீங்கிமூக்கக்கருதாத அவரைச் சிறையில் வைத்திருப்பது தான் நம் நாட்டு மக்களுக்கு அதிருப்பியே தவிர, அவரை விடுதலை செய்தால் யாருக்கும் அதிருப்பி உண்டாகாது. மேலும் அவர் விடுதலை யால் பட்ட மகஷியும் மகிழ்ச்சியடைவார்கள்.

குலோத்:-ஆம்; நீங்கள் சொல்வதுதான் சரி! இதோ என் கணையாழி! இதைச் சிறைக்காவலரிடம் காட்டி, கமது; உத்திரவென்று சொல்லி புகழேந்திப் புலவரை விடுதலை செய்து, தக்க மரியாதை யுடன் சிவிகையில் இங்கு அழைத்து வாருங்கள்.

(கணையாழியை உதயணரிடம் கொடுக்கிறார்கள்.)

உதயணர் :-உத்திரவு! (வணா செல்லுகிறார்.)

கூ.த்தர் :- மன்னா ! நின் செய்கையின் மர்மம் எனக் கொன்றும் விளங்கவில்லை. இதைவிட ஸ் என்னையே சிறையிட்டுவிட்டோ அல்லது நாடு கடத்திவிட்டோ புகழேந்திரை விடுதலை செய் திருந்தால் நன்றாயிருந்திருக்கும்.

குலோத் :- புலவரே ! மன்னிக்க வேண்டும். குணவதி யின் ஊடலைத் தவிர்க்க வேறு வழியில்லை. இந்தத் தர்ம சங்கடத்திற்கிடையோ நான் வேறு என்ன செய்ய முடியும் ?

கூ.த்தர் :- அதற்காக நம் வைராக்கியத்திலிருந்து தவறி விடுவதா ? பலர் முன் பல முறை தங்களையும் என்னையும் அவமதித்துப் பேசிய புகழேந்தியை இந்த அற்ப காரணத்திற்காக விடுதலை செய் தால் — கண்டவர் நம்மை நகைக்கமாட்டார் களா ?

குலோத் :- இதில் நகைப்புக்கென்ன இருக்கிறது ? குற்றவாளியைத் தண்டிப்பதும் விடுவிப்பதும் இயற்கைதானே ?

(உதயணர் வருகிறார்.)

உதயணர் :- அரசே ! வணக்கம் !

குலோத் :- யார் ! உதயணரா ! என்ன ! இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டார்கள் ! என் புலவர் வர வில்லையா ?

உதயணர் :- ஆம் ; அதோ சிவிலையில் வருகிறார். சீக்கிரம் வரவேண்டுமென்றே குதிரையில் சென்று வந்தேன்.

கூத்தர் : - ஒஹோ ! புகழேந்தியின் வீடுதலையில் உதய ணாருக்கு ஏது இவ்வளவு அக்கரை ? காரியம் வெகு விரைவில்லவா நடைபெறுகிறது.

உதயணர் : - புகழேந்திப் புலவரின் வீடுதலையில் எனக்கு மட்டுமல்ல, இங்காட்டு மக்கள் அனைவருக்குமே அக்கரையுண்டு. ஆனால், காரியம் விரைவில் நடைபெறுவதற்குக் காரணம் அதுவல்ல. மகாராணியின் கோபம் தணிந்து மன்னரின் மனமும் மகிழ்ச்சியடையா வேண்டுமென்பதுதான்.

(சிவிகை வருக சப்தம் கேட்கிறது.)

அதோ அவரும் வந்துவிட்டார்.

கூத்தர் : - (தனக்குள்) ஆம்; அதோ வந்துவிட்டார் கல்விக் கடல்; புலவர் சிகாமணி ! (கேலீச் சிரிப்பு).

(புகழேந்தி வருகிறார்.)

குலோத் : - வருக ! வருக ! புலவர் பெருமானே ! நடந்த வற்றை எண்ணி வருந்தாது மன்விக்கவேண்டும். இவி.....!

(வணக்குகிறான்.)

புகழேந் : - (வணங்கிய அரசனைப் பரிந்து தழுவி) வேங்தே ! இதென்ன வீஜையாட்டு ! யாரை யார் மன்னிப்பது ? மனிதனை மனிதன் தண்டிப்பதும், மன்னிப்பதும், மன் வீடு கட்டி வீஜையாடும் சிறு வர்களின் வீஜையாட்டை [] போன்றது. நம்

அனைவரையுமே மன்னிக்கவும் ரகுபிக்கவும்
இறைவன் ஒருவன் இருக்கிறான்.

குலோத்:-ஆம்; என் மனோசாந்திக்காகவேனும்,
என்னை மன்னித்தேனன்று தாங்கள் ஒரு
வார்த்தை சொல்லாவிடில்.....!

புகழேந்தி:-கடவுள் தங்களை மன்னிப்பார். வேந்தே !
திடீரென்று என்னை விடுதலை செய்து இங்கு
அழைத்துவரக் காரணம் ?

குலோத்:-காரணம் ! உதயணர் சொல்லவில்லையா ?

புகழேந்தி:-இல்லை. என்னை விடுவித்து சீக்கிரம்
அழைத்துவர வேண்டுமென்பது தங்கள்
கட்டளையென்றும், வேரெஞ்சியென்றும் தமக்குத்
தெரியாதென்றும் சொன்னார்.

சூத்தர்:-(தனக்குள்) உம்...எல்லாம் கபட நாடகம்.

புகழேந்:-(சூத்தரைத் திரும்பிப் பார்த்து) யார் ?
சூத்தரா ! வணக்கம். வணக்கம். இதுவரை
நான் கவரிக்கவில்லை. மன்னிக்க வேண்டும்.

சூத்தர் :-பரவாயில்லை.

குலோத்:-மகாராணிக்கு இன்று அளவற்ற கோபம்
வந்துவிட்டது. எதற்காக யார்மேல் என்ற
விவரமொன்றும் தெரியவில்லை. அந்தப்புரக்
கதவனைத்தும் அடைபட்டிருக்கிறது. அழைத்
தாலும் பதில்

புக்மேங் :- ஆச்சரியம்தான். உம். (சற்று மெளனம்) ஏன் நமது கூத்துரைக் கொண்டு அரசியின் கோபத்தைத் தணிக்க.....?

சுலோத் :- எல்லாம் ஆயிற்று. ஒன்றும் பயனில்லை. இவி தங்களால் தான் குணவதியின் கோபத்தைத் தவிர்க்க முடியும்.

புக்மேங்தி :- கூத்தராலேயே முடியாத காரியம் என் வூல் எப்படி முடியும்?

குலோத் :- குணவதியின் விளையத்தில் அப்படி நினைப் பதற்கில்லை. ஏனெனில் அவள் உங்கள் மாணவி என்பதோடு மட்டுமின்றி அப்மானப் புத்திரியாகவும் இருப்பதால் அவசியம் உங்கள் சொல்லைத் தட்டமாட்டாள். பாம்பின் கால் பாம் புக்குத்தான் தெரியும். அவள் மனோநிலையை உங்களால்தான் அறிய முடியும்.

புக்மேங் :- குணவதிக்கும் எனக்கும் உள்ள தொடர் பையும் அன்பையும் இப்போதாவது நீங்கள் உணர்கிறீர்களே! அதுவே போதும்... உம்... ஏதோ...! அதையும் சோதித்துப் பார்ப்போம்.

(கதவருகிற் சென்று பாடுகிறார்.)

“இழையொன்றிரண்டு வகிரசெய்த நுண்ணிடை ஏந்தியபொற் குழையொன்றிரண்டு விழியணக்கே! கொண்டகோபந்தணி மழையொன்றிரண்டுகைம் மானுபரணன்னின் வாசல்வங்தால் பிழையொன்றிரண்டு பொருரோ குடியிற் பிறந்தவரே.”

(அணவதி கதவைத் திறந்துவந்து முந்தியை வணக்குகிறார்.)

குணவதி :-புலவர் நாயகமே ! வணக்கம் ; வாருங்கள்.

என் நிற்கவேண்டும் ? இதோ இந்த ஆசனத்தில் அமருங்கள்.

புகழேந்தி :-குணவதி ! உன் அன்புக்கு மகிழ்ச்சி. நான் அமருவதிதிருக்கட்டும். உன் வாழ்க்கைத் துணை வன், இந்நாட்டின் தலைவன், சோழர் குலத்தின் சுடரொளி, படைமுகமெங்கனும் பகைவர்கள் நடுங்கப் போர் புரிந்து வெற்றி விருதுகளின் கொற்றம் துலங்கச் சீரரசு செலுத்தும் உன் அன்பிற்குரிய நாயகன், உனது கருணைகடாட்சத் துக்காகக் காத்திருக்கக் கண்டும் காணுதவள் போல் இருப்பது. உன்போன்ற உயர்குடிப் பிறந்த மங்கையர்களுக்கு அழகல் ! முதலில் உன் மனுளைன அமரச் செய்.

குணவதி :-ஜெயனே ! அதைப்பற்றிப் பிறகு யோசிக்க வாம். தாங்கள் அமருங்கள்.

புகழேந் :-குணவதி ! உனக்கும், உன் காட்டிற்கும் உன் நாட்டு மக்களுக்கும், இரவலர்களுக்கும், புலவர்களுக்கும், தற்போது எனக்கும் காயக ஞிய சோழ மன்னனும், சோழ நாட்டின் சமஸ்தானப் புலவராகிய கூத்தரும் உன் வாசல் வந்து கால்கடுக்கக் காத்திருக்கக் கண்டும், அவர்களைக் கெளரவிக்காமல் என்னை மட்டும் அமரச் சொல்வது நியாயமா? பெண்கள் பொறுமையின் வடிவங்களாகும். உன் நாயகன் ஒன்றிரண்டு குற்றமிழைத்திருந்தாலும் அதைப் பொறுப்பது தான் உத்தமப் பாண்களின் கடன்.

குணவதி : - என் நாயகன் எனக்கு ஏதாவது குற்ற மிழைத்திருந்தால்லவா? அப்படியொன்றும் இதுவரை நேர்க்கத்தே இல்லையே?

புகழேந்தி : - பின்பு உனக்கு அரசரின்மேல் கோபம் வரக் காரணமென்ன?

குணவதி : - அரசர் தங்கள் விவுயத்தில் இழைத்த தவறை என்னுல் தாளமுடியவில்லை.

புகழேந்தி : - குணவதி! என் பொருட்டாகவா உனக்கு மன்னளிடம் இத்தனை கோபம்? இது அறியாமை. அரசன் நாட்டின் நன்மை திமைகளைக் குறித்து இத்தகைய காரியங்கள் அநேகம் செய்ய நேரிடலாம். இதற்கெல்லாம் நீ கோபிக்கலாமா? மேலும் தண்டனையை ஏற்றுக்கொண்ட நானே மன்னருடன் மகிழ்ச்சியோடு நேசமாய் இருக்கும் போது, எனக்காக நீ வருந்துவது நியாயமா?

குலோத் : - பிறர் குற்றத்தைப் பொறுப்பதுதான் தங்களைப் போன்ற பெரியோர்களின் குணம். தங்களுக்கு நான் உண்மையிலேயே மன்னிக்கக் கூடாத பெருங் தவறிமைத்து விட்டேன். ஆனால், இப்போது அதை நினைந்து வருந்துகிறேன். வெட்கமடைகிறேன். குணவதி இன்று என் அறிவுக் கண்களைத் திறந்தாள். குணவதியின் ஊடலே இன்று எனக்கு ஓர் ஒப்பற்ற உத்தமரின் தோழுமையை உண்டாக்கியது.

புகழேந்தி : - எல்லாம் நன்மைக்கே. சென்றதைச் சிந்தித்து வருந்துவதிற் பயணில்லை. வாருங்கள். எல்லோரும் அமருவோ?

குலோத் :-அமருவதற்கு இன்னும் மகாராணியின் தயவு பிறக்கவில்லையே !

குணவதி :-மகாராணியின் விருப்பம் எதுவோ அது நிறைவேறவிட்டது இவரி எப்போதும்போல் குணவதி உங்கள் அடிமைதான்.

குலோத் :-அப்பா ! இந்தப் பெண்களே பொல்லாத வர்கள். நினைத்ததை முடித்தே தீருவார்கள்.

(எல்லோரும் அமருகிறார்கள்.)

சாத்தகர் :-அதற்கு அனுசரணையாக உதயனாரைப் போல் ஒரு ஆள் இருந்தால் நினைத்த காரியம் ஏன் முடியாது ?

குணவதி :-ஆமாம். ஆனால் அவர் அனுசரணையால் புலவர்களைச் சிறையிடவோ, பலியிடவோ முடியாது. இத்தகைய நல்ல காரியங்களுக்குத்தான் அவர் பாடுபடுவார்.

ஏகமேங் :-இதென்ன பேதமை ! பெரியோர்கள் மனம் நோக இப்படியெல்லாம் பேசலாமா ? அவர் என்னைச் சிறையிடாதிருந்திருந்தால் இத்தனை தமிழ்ப் புலவர்களின் நட்பும் எனக்குக் கிடைத் திருக்குமா ? சிறைக்கூடமா அது ? இல்லை இல்லை, கனிக்கூடமாகவே திகழ்ந்தது எனக்கு ஆஹா ! அங்கு நான் கண்ட இன்பக் காட்சிகளையும், சிந்தனைச் சிற்பங்களையும் இன்ப நினைவு களையும் என்னக்கும் மறைக்க முடியுமா ? ஆஹா ! அதை இன்பத்தையும் அறிவின்

ஆராய்ச்சித் திறத்தையும், அருந்தமிழ்த் திறத்தையும், அன்பின் பெருமையையும், நான் அங்கல்வா பூரணமாகக் கண்டேன்?—கள்ளம், கபடம், சூது, காமம் முதலிய தூர்க்குணமுன்ன வர்களுக்குத்தான் சிறை ஒரு நரகம் போலும். என் வரை சிறை வாழ்க்கை ஸ்வர்க்க வாழ்க்கையாகவே திகழ்ந்தது.

குலோத்:-நன்மையாயினும் தீமையாயினும் நடந்த வற்றை யெல்லாம் மறந்து, புலவர் மனிகளாகிய நீங்கள் இருவரும் நட்டினர்களாயிருந்து எனக்கும் என் நாட்டு மக்களுக்கும் அறிவுரை பலவும் கவிதை, காவியம், இலக்கியம் முதலிய தமிழ்ச் சுவையமுதும் ஊட்டி மகிழ்விக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளுகிறேன். இம்மகிழ்ச்சியின் அறிஞரியாக நாளை வசந்த மாளிகையில் ஒரு சிறு விருந்தளிக்க ஏற்பாடு செய்ய நீணக்கிறேன். அதில் நீங்கள் இருவரும் மகிழ்ச்சியோடு கலந்து கொள்ள வேண்டும்.

இரு புலவர்களும் :-ஆஹா ! அப்படியே !

[**திரை.**]

காட்சி-20.

இடம்:-முரளை கர் அரண்மனை தர்பார். **காலம்:-**பகல்.

(சந்திரன், அமைச்சர், புலவர்கள் முதலானவர்களுடன் வீற்றிருக்கிறான்) **ப**யோரின் குத்தகல்க்கர

கோதி சிரக்கம்பங்களுக்கு இடையே சாட்டியம் நண்ட
பெற்று முழுகிறது.)

இரு புலவர் :-நடனம் வெகு அற்புதமாக இருந்தது
'இன்று, ஆனால்...! அரசரின் மனம் நடனத்தில்
ஸயிக்கவே இல்லை.

அமைச்சர் :-ஆம். நானும் கவனித்தேன். இன்று
மட்டுமல்ல! சில நாட்களாகவே அரசர் ஆழ்ந்த
சிந்தனையில்.....?

சந்திரன் :-உண்மைதான். மனிதன் வாழ்நாளெல்லாம்
இத்தகைய கேளிக்கைகளால் அடையும். சிற்
றின்பங்களிலேயே மூழ்கித் திருப்தியடைந்து
வாழ்வை முடித்துக்கொள்ளுகிறோன். அத்துடன்
அவனையே மறந்துவிடுகிறது. மனிதன் முயற்சி
யால் முடியாத காரியம் எதுவுமில்லை. முயற்சி
யும் அறிவுத் திறனும் மனோவலியும் உள்ளவர்
கள் செய்யும் அரிய காரியங்களால் இறந்தும்
இறவாதவராய் புகழுடம்புடன் உலகில் எத்தனை
பேர் வாழுகிறார்கள்?

புலவர் :-ஆம்.

“தோன்றிற் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலிற் ரேன்றுமை நன்று,”

என்பது வள்ளுவரின் மனறயல்லவா?

சந்திரன் :-என் ஆசையும் அதுதான். என் வாழ்
நாளைக்குள் மக்கள் அனைவருக்கும் நன்மை
பயக்கக் கூடி விடும் உலகம் உள்ளவரை அழியா

ததுமாகிய ஓர் அரிய காரியத்தைச் செய்ய வேண்டும். இதற்குத் தக்க யோசனை கூறு வோருக்கு ஆயிரம் பொற்காசகள் வெகுமதி யளிக்கத் தீர்மானித்துள்ளேன்.

அமைச் : - சிறந்ததோர் கலாசாலை யமைத்து அரிய கலைகள் அணைத்தையும் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்தால்.....!

சந்திரன் : - (திருப்தியற்றவராய் தலையை அடைக்கிறார்.)

சேனுதிபதி : - நம்மிலும் சிறந்த ஒரு பெரிய வல்லரசின் மீது படையெடுத்து வீரப்போரியற்றி வெற்றி கண்டால்.....!

சந்திரன் : - போரில் ஜெயாபஜையம் ஒருவர் பங்கல்ல. மேலும் நம்மைப் பகைக்காமல் இருக்கும்போது வலுவில் நாமாக அதர்ம யுத்தம் தொடுத்து அதன் காரணத்தால் நிரபராதிகளாகிய கோடிக் கணக்கான பொதுமக்களின் உயிரை வதைப்ப தென்பது பேராசைப் பேய்பிடித்த கொடுங் கோலர்களின் செய்கையாகும்.

ஒரு அந்தனர் : - ஒரு பெரிய அன்னசத்திரம் கட்டி ஏராளமான மான்யம் விட்டுப் பிராமணர்களுக்கு அன்ன தானம், வஸ்திர தானம், கோதானம் முதலிய தானங்கள் வழங்கினால் தங்களை இகத் திலும் பரத்திலும் வாழ்த்தார்கள். சாஸ்திரங்கள்கூட.....

சந்திரன் : - போதும். போதும். தமிழ் நாட்டில் இப்போதிருக்கும் சோம்பேறிக் கூட்டமும், காவுயப் போலி வேடதாரிகளும் போதும். இன்னமும் இத்தகைய கூட்டத்தை உற்பத்தி செய்யும் கைங்கர்யத்தில் நாம் இரங்கவேண்டாம்.

ஒரு புலவர் : - அரசே ! இவையெல்லாவற்றையும் விடத் தற்போதுள்ள சிறந்த புலவர்களில் ஒருவரைக் கொண்டு உயர்ந்துதோர் இலக்கிய நூலோ அல்லது காவியமோ இயற்றினால், உலகமக்களில் அறிவு வளர்ச்சிக்கும், உலகுள்ளவரை தங்கள் பெயரும் நூலாசிரியர் பெயரும் நிலைத்திருக்குமல்லவா !

சந்திரன் : - ஆம் ; இது நல்ல யோசனை ! தற்போது தமிழ் நாட்டுக்கு இதைவிட நம்மால் செய்யத் தகுந்த தொண்டு ஒன்றும் இருக்க முடியாது. ஆனால்...! அதற்குத் தகுந்த புலவரைத் தேடிப் பிடிப்பதென்பது...?

புலவர் : - அரசே ! தாங்கள் நினைத்தால் வெகு சீக் கிரத்தில் முடியும்.

சந்திரன் : - உண்மையாகவா ? புலவரே ! அதற்காக எத்தனை பொருள் செலவாயினும் சரி. இன்று முதலே அம்முயற்சியில் பூரணமாக இறங்கத் தயார். தகுந்த புலவர் எங்குள்ளார் ? தொரிவியுங்கள்.

புலவர் : - புகழேந்திப்புலவரைப் பற்றித் தாங்கள் கேள்விப்பட்டபடி கிரீர்கள்லவா ?

சந்திரன் :-ஆம் ; கேள்விப்பட் டிருக்கிறேன். ஆனால் அவர் மதுரையின் ஆஸ்தாஸப் புலவராய் இருந்து அவரால் அவர் குமாரிக்குக் கொரவச் சீதனமாய் சோழனாட்டுக்கு அனுப்பப் பெற்ற தாகவல்லவோ கேள்வி.

புலவர் :-ஆமாம். ஆனால்...! சோழ மன்னன் குலோத் துங்கன் அவர் பெருமையறியாமல், தன் சமஸ்தானப் புலவராகிய ஒட்டக் கூத்தரின் சொல்லை நம்பிப் புகழேந்திப்புலவரைச் சிறையிட்டு வைத் திருந்து, அஞ்சாட்டு அரசியின் பெரு முயற்சியால் விடுதலை யடைந்திருக்கிறார். அரசனும் புலவருக்கு அறியாமையால் இழைத்த கொடுமைக்கு வருந்தித் தற்போது மிக்க மரியாதையோடு ஆதரித்து வருகிறார்.

சந்திரன் :-ஆம். புலவர்களே அவர் பெருமையை வியந்து கூறப் பலமுறை கேட்டிருக்கிறேன். அவரையா சோழன் சிறையிட்டு வருத்தினுன்? என்ன அங்யாயம்!...உம். உலகம் உள்ளவரை நீங்காத பழிச்சொல்லை யல்லவா தேடிக்கொண்டான் சோழன்?

புலவர் :-சந்தேகமென்ன! அவர் புலமைத் திறத்தைப் புலவர்களே புகழ்ந்து புகழேந்தியென்ற சிறப்புப் பெயரளிக்கப் பெற்ற அவரைச் சிறையிட்ட கொடுமையை உலகம் எப்படி மறக்கும்?

சந்திரன் :-மறக்காதுதான். உம்...: அதிருக்கட்டும். புலவரே! அவரை நெங்கு எப்படியாவது அழைத்தவர் வேண்டுமோ அதற்கு வழி?

புலவர் :- சோழனுக்கும், அவருக்கும் தனித்தனியே தாங்களே இரண்டு ஒலையெழுதி தக்க நூலுவர் மூலம் அனுப்பினால்.....!

சந்திரன் :- அது எப்படி முடியும்? தன் தவறை உணர்ந்து அதற்குப் பிராயச்சித்தமாக அளவற்ற அன்புடன் நடத்தும் சோழன் தற்போது அவரை அனுப்பச் சம்மதிப்பானு? அல்லது முன்பின் அறியாத புலவர்தான் நம் அழைப்பக்கு இனங்கு வாரா?

புலவர் :- அரசே! அவருக்குத் தெரிந்தவர் தெரியாதவர் என்ற வித்தியாசமே கிடையாது. அன்புடன் அழைக்கும் எவர் வேண்டுகோளையும் புறக் கணிக்கமாட்டார். அந்தச் சந்தேகமே தங்க ஞக்கு வேண்டாம். வேண்டுமானால் கானே சென்று அழைத்து வருகிறேன். தாங்கள் ஒலையெழுதிக் கொடுங்கள்.

சந்திரன் :- ஆம். அதுதான் சரி! தாங்களே போனால் தான் காரியம் எளிதில் முடியும். தங்களுக்குத் துணையாக சில வீரர்களையும் சிவிகையையும் அனுப்புகிறேன்.

புலவர் :- அப்படியே ஆகட்டும்.

சந்திரன் :- அமைச்சரே! நாளை நம் புலவர் சோழ நாட்டுப் பிரயாணத்துக்கு வேண்டிய வசதிகளைல்லாம் செய்து கொடுங்கள்.

அமைச்சர் :- உத்திர

சந்திரன் :- சரி, புலவரே ! நானை காலையிற் புறப்படாத் தயாராயிருங்கள். அதற்குள் நான் மீண்டும் சந்திக்கிறேன்

புலவர் :- (வணங்கி) சித்தம்.

(அரசர் போகிறார்.)

[திரை.]

காட்சி—21.

இடம்:—வசந்தமாளிகை.

காலம்:—பகல்.

(குலோத்துங்கன், புகழேந்தி, கூத்தர், உதயனர், முரளை நகர்ப்புலவர், காவலர்.)

குலோத்து :—புலவரே ! என்ன யோசனை ? சிந்தனை பலமாயிருக்கிறதே !

புகழேந் :—இன்றுமில்லை. சில நாட்களாகவே என் மனத்தில் ஒரு எண்ணம் உண்டு. அதைச் சொன்னால்.....!

குலோத்து :—சொன்னால் நிறைவேற்றுவேனு என்ற சந்தேகமா ? புலவரே ! தங்கள் மனக்குறை எது வானாலும் நிறைவேற்றி வைப்பேன். தங்கள் விருப்பமென்ன ? சொல்லுங்கள்.

புகழேந் :—அரசே ! இதென்ன இப்படிக் கேட்கிறீர்கள். ரசிகமணியாகிய தங்கள் ஆதரவும், கலைக் கடலாகிய கூத்தரின் மூழையும், அன்பு

கொண்டு நேசிக்கும் குணவதியின் கருணையும் இருக்கும் வரை எனக்கேது மனக்குறை ?..... உம்...வேறென்றுமில்லை ; புலவர்கள் இயற்கை மிலேயே ஊர் சுற்றுவதில் விருப்பம் உள்ளவர்கள் என்பது தாங்கள் அறியாததா என்ன ! அப்படி-கொஞ்ச நாளைக்கு-வெளியூர்கள் போய் வரலாமா என்று சிந்தலே . அதற்குத் ... த...ா...ன் தங்கள்.....!

குலோத்து : - புலவரே ! தங்களின் பெருமையறியாது சிறையிட்டு வருத்திய காலத்திலெல்லாம் பொறு மையோடு அணித்ததையும் பொறுத்திருந்த தாங்கள், என் தவறை நானே உணர்ந்து வருந்து என்னுயிரினும் மேலாக நேசிக்கும்போது என்னை நீங்கிப் பிரிந்துபோக நினைப்பது தர்மமா ?

(ஒரு காவலன் வந்து வணக்குகிறார்.)

சேவகன் : - அரசே ! முரளை நகரிலிருந்து ஒரு புலவரும் சில வீரர்களும் தங்களைக் காண வந்திருக்கிறார்கள்.

குலோத்து : - சரி ; நீ போய் அவர்களை உடனே தக்க மரியாதையுடன் இங்கு அழைத்துவா,

(காவலன் வணக்கிச் செல்கிறார்.)

முரளை நகரிலிருந்து..... ! என்ன காரணமா மிருக்கும் ?

உதயனர் : - உடன் வீரர்களும் வந்திருப்பதால், அரசரே அனுமதிருக்கலாம்.

கூத்துர் : - எல்லாம் சற்று நேரத்தில் தெரிந்துவிடு கிறது.

(புலவரும் வீரர்களும் வந்து வணக்குகிறார்கள்.)

புலவரும், வீரரும் : - அரசே வணக்கம்.

குலோத்து : - வணக்கம். வாருங்கள்; வாருங்கள்; அதோ அப்படி அமருங்கள் - உம். - தாங்கள் முரலை நகரிலிருந்து வந்த புலவரோ?

புலவர் : - ஆம். எம் அரசர் தங்களுக்கும் புகழேந்திப் புலவருக்கும் இரு ஒலைச்சுருள்கள் கொடுத்து அனுப்பியிர்ளார்.

(ஒலைச்சுருளைக் கொடுக்க, குலோத்துக்கன் வாங்குகிறான்.)

குலோத்து : - அப்படியா! மிக்க மகிழ்ச்சி.....! உம். தங்கள் பெயர்...?

புலவர் : - என்னைக் குணசிலர் என்றழைப்பார்கள். இவ் வீரர்களை வழித்துக்கீணக்காக உடன் அனுப்பி வைத்தார்.

குலோத்து : - உங்கள் அரசரும் அரசியும் மற்றும் குடி மக்கள் அணைவரும் சௌக்கியந்தானே?

புலவர் : - ஆம்; எல்லோரும் சௌக்கியமே.

குலோத்து : - (ஒலையை உதயணரிடம் கொடுத்து) உதயணரே, இதைப் படியுங்கள்.

(உதயணர் ஒலையைப் படிக்கிறார்.)

“எங்கள் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய சோழ மண்டலாநிபதி திருவுயர் குலோத்துங்கச் சோழர் அவர்கள் சமூகத்திற்கு முரணை நகர் மன்னன் வணக்கமாய் எழுதிக் கொள்ளும் அஞ்சல்.

இங்கு நானும் என் குடிமக்களும் நலம். தாங்களும் தங்கள் நாட்டு மக்கள் யாவரும் நலம் பல பெற்று வாழ இறைவனை வழுத்துகின்றேன்.

எல்லையற்றதும் இனிமை சிறைந்ததுமாகிய தமிழ்க்கலையில் தங்களுக்குற்ற ஆர்வத்தையும், எப்பொழுதும் நற்புலவர்கள் பலர் இணைபிரியாது அருகிருந்து இடைவிடாது கார்மேகம் போல் வருஷிக்கும் இலக்கண இலக்கிய இசை இன்பத்தில் திணைத்துத் தாங்கள் தமிழை வளர்க்கும் முறையையும் கண்டு அளவிலா மகிழ்ச்சி யடைகிறேன். தமிழ் நாட்டின் ஒப்பற்ற கலைச் சிகரங்களாக விளங்கும் புகழேந்திப் புலவரையும், ஓட்டக்கூத்தரையும் நண்பர்களாக அடையப்பெற்ற தங்களைப் போன்ற பாக்கியசாலி கள் உலகில் வேறு யாருமே இருக்க முடியாது.

அன்பரே ! சிறிதளவேனும் எனக்குக் கலையார்வம் உண்டென்றால் அதற்குக் காரணம் தங்களைப் போன்றவர்களின் நட்பேயரகும். இவ்வகையில் நான் தங்களைக் கண்டு உண்மையில் பொருமைகடப் படுகிறேன். என் ஆசை; தங்கள் உயிர்த் தோழர்களும் ஒப்பற்ற புலவர்களுமாகிய சூத்தரைடனும், புகழேந்தியுடனும்

சில நாட்களாயினும் அளவளரவி அவர்களின் கவிதா இன்பத் தேலை வாரி வாரி உண்டு உவப் படைய வேண்டுமென்பதே ஆகும். ஆனால், ஏக காலத்தில் இரு பெரும் புலவர்களையும் பிரிசுத் தாங்கள் ஒருப்படமாட்டார்; 'ஆதலால் தங்கள் அபிமானப் புலவராகிய புகழேந்திப் புலவரை மட்டும்' சில காலம் என் அரசாங்க கெளரவ விருந்தினராய் அனுப்பி வைக்க வேண்டுகிறேன். தாங்கள் எனது இவ்வேண்டு கோளைப் புறக்கணிக்கமாட்டார்களன் நம்பு கிறேன்.

இப்படிக்கு,
தங்கள் அன்பு மறவாத
சந்திரன் சுவர்க்கி, முரணை நகர்.

க.த்தர் :-வினோதமான வேண்டுகோள்.

குலோத்து :-இல்லை; வேண்டுகோள் வினையமானது தான், ஆனால்.....!

க.த்தர் :-ஆனாலென்ன! சற்றுமுன் புகழேந்தி தாமா கவை வெளியூர் போக விரும்பினார். இப்போது அழைப்பாடுன் போக ஒரு சந்தர்ப்பம் கிடைத் திருக்கிறது.

குலோத்து :-உண்மைதான். ஆனால், சிலைமை தர்ம சங்கடமானது.

குணசலீர் :-அரசே! புலவர் சில நாட்களாவது எங்கள் விருந்தினராய். இருந்தால் போதும் என்பது தானே எங்கள் மன [] ன் வேண்டுகோள்.

மீண்டும் வேண்டும்போது தாங்கள் அழைத்துக் கொள்ளலாமே!

கூத்தர்:- ஆம்; புகழேந்தியும் சற்று முன் அதைத் தானே விரும்பினார். அவர் விருப்பப்படி சில நாள் போய் விட்டுத்தான் வரட்டுமே.

புகழேந்:- அரசே! என் வேண்டுகோள் முரளை நகர் செல்ல வேண்டு மென்பதல்ல. இவ்வழைப்பி; எதிர் பார்த்து! ஆகையால், தங்கள் சித் தப்படி.....!

குலோத்து:- மன்னாரின் வேண்டுகோளை மறுப்பதும் முறையன்று. தங்களை வேற்றார் அனுப்பவும் மனமில்லை. உம்; (பெருமுச்சவிட்டு) இருக்கட்டும். எதற்கும் குணவதியின் அபிப்பிராயத்தையும் கேட்டுக்கொண்டு நாளை புறப்படுவதுபற்றி யோசிப்போம்.

[திரை.]

காட்சி—22.

இடம்:- முரளை நகர் அரண்மனை.

கர்லம்:- பகல்

(சந்திரன், அமைச்சர், புகழேந், குணசிலர் முதல் யோர் உரையாடிக் கொண்டிருக்கின்றனர்.)

சந்திரன்:- வலவர் பெருமானே! தங்களைச் சந்திக்கப் பெற்ற இன்னுரே என் யாழ்க்கையின் கன்னுள். என் வேண்டுகோட்டுப் பொருட்படுத்தித் தங்களை

இங்கனுப்பி மகிழ்வித்த சோழ மன்னரின் பெருங் தகைக்கு என்றும் நன்றியுடையவனு யிருப்பேன்.

புகழேந் :-மன்ன! உங்கள்போன்ற மன்னர்களின் அன்பும் ஆதரவும் இன்றேல், புலவர்களுக்குப் புகலி டம்தான் வேறேற்று? உங்கள் அன்புக்கு எம்மால் செய்யத்தகும் கைம்மாறும் உண்டோ?

அமைச்சர் :-ஏன் இல்லை? மன்னர்களுக்கு ஏன் உலக மக்கள் அனைவருக்குமே வாழ்க்கை நெறிகளையும் உயர்ந்த நீதிகளையும் வகுத்துக் கொடுப்பவர் தங்களைப்போன்ற புலவர்கள் தானே! புலவர்கள் செய்யும் அழியாத திருப்பணிகளுக்கு உலகோர் அனைவருமே கடமைப் பட்டவர்கள்லவா!

சந்திரன் :-உண்மைதான். உலகத்திற்கு ஒப்பற்ற சேவை செய்வோர்கள் புலவர்கள்தான். இதில் சந்தேகமென்ன?

புகழேந் :-மன்ன! அதெல்லா மிருக்கட்டும். என்னை இங்கு அலைத்த காரணம் என்னவென்பதை...!

சந்திரன் :-முதலில் தங்களைக் காணவேண்டு மென்ற ஆசை. இரண்டாவது தங்களைக் கொண்டு உயர்ந்த நூல் ஒன்று இயற்றுவித்து உலகோர் பயனடையச் செய்ய வேண்டுமென்ற விருப்பம்.

புகழேந் :-உலகிற்குப் பயன்பட. தக்க உயர்ந்த. நூல் நான் செய்வதா?

சந்திரன் :-ஆம். தாங்கள் தான் செய்யவேண்டும். தங்களால் தான் முடியும்.

புகழேந் :- இது அசாத்தியரமான தில்லையென்றாலும், சோழ மன்னரிடம் சில நாட்களில் வருவதாகச் சொல்லிவந்த சொல்லுக்கு.....!

குணசீலர் :- அதனு வென்ன! மீண்டும் ஒரு ஆளை அனுப்பி நமது தீர்மானத்தைத் தெரிவித்து, விட்டால் போகிறது.

புகழேந் :- நீங்கள் எதைப்பற்றிய நூல் வேண்டு மென்று விரும்புகிறீர்கள்?

சந்திரன் :- தங்களுக்குத் தெரியாதா என்ன!

புகழேந் :- அதற்கல்ல. காவியமா? அல்லது, பொது வான நீதி நூலா.....?

சந்திரன் :- நூலென்றால், அது எந்த ரூபத்தில் இயற்றி னாலும் நீதி கிறைந்ததாகத்தான் இருக்கும். என்றாலும் கதாரூபத்தில் இருந்தால் பாமரரும் விரும்பிக் கேட்கவும் எளிதிற் புரிந்து கொள்ள வும் முடியும்.

புகழேந் :- ஆம்; உண்மைதான். அப்படியே செய் வோம். இதைப்பற்றிய முடிவுகளை நாளை வீவர மாகத் தெரிவிக்கிறேன்.

சந்திரன் :- தங்கள் சித்தம் போல் ஆகட்டும். இன்று தங்களைக் காண வேண்டுமென்று அந்தப்புரத்தில் யாவரும் ஆவலோடு காத்திருப்பார்கள். வாருங்கள்; அங்கு போகலாம்.

புகழேந் :- அப்படியே ஆகட்டும்.

(பாகிருர்கள்)

காட்சி—23.

இடம் :—குணவதியின் அந்தப்புரத் தோட்டம் காலம்:—மாலை.

(குணவதி ஒரு மேடையில் சயனித்தவண்ணம் பாடுகிறார். குழுதம் இனை மீட்டுகிறார்.)

(பல்லவி)

இசையினில் யான் கண்ட இன்ப மதற்கு இனை
இவ்வுலகினிலில்லையே செழுந்தமிழ்— (இ)

(அனுபல்லவி)

பசுங்கிளி இனமும் விலங்கினமும் தன்
வச மிழுங்கேள்ளம் பரவசப்கொள்ளும் தமிழ்— (இ)

(சரணம்)

எதுகையோடு நல்ல மோளையு மெழில்சேர்
இனியபொருள் செறியும் இனிய தமிழில் பண்ணைச்
சுதியுடன் இணைத்தே லயத்துணையோடு
சொல்வமுவில்லாமல் சொல்லும் செழுந்தமிழ்— (இ)

(பின்புறம் வந்த குலோத்துங்கன் குணவதியின் பாடலை
இனைந்து பாடுகிறான். குணவதி திடுக்கிட்டுத் திரும்பிப்
பார்க்கிறார்.)

நணவதி :-ஓஹோ! என் பாட்டைக் கேவி செய்
கிறீர்தளா?

குலோத்:-என்ன! உன் பாட்டைக் கேவி செய்
கிறீர்தனு? “பசுங்கிளி இனமும் விலங்கினமும்
தன் வசமிழுங்கே உள்ளம் சூசம் கொள்ளும்”

உன் இசையினில் யான் கண்ட இன்பத்திற்கு
இணை இவ்வுலகினில் இல்லை யென்றல்லவா
சொன்னேன்.

குணவதி :- உம். நீங்கள் கூடத்தான் நன்றாகப் பாடு
கிறீர்கள்.

குலோத் :- உண்மையாகவா?

குணவதி :- உண்மையாகத்தான் சொல்லுகிறேன்.

குலோத் :- இல்லை; குழுதா! நீ.....

குழுதம் :- ஆமாம்; மகாராஜா இவ்வளவு அழகாகப்
பாடுவாரென்று நான் நினைத்ததே இல்லை.

குணவதி :- பார்த்தீர்களா? உங்கள் பாட்டைக் கேட்டு
குழுதம்கூட ஆச்சரியப்படுகிறுள்!

குலோத் :- என் பாட்டு அவ்வளவு நன்றாயிருக்கு
மென்று எனக்கு நம்பிக்கையில்லை. அப்படி
இருந்தாலும் அதற்குக் காரணம் நீயர்கத்தான்
இருக்க வேண்டும்.

குணவதி :- இல்லை; குழுதா, இதெல்லாம் விண் புரளி.
அன்றைக்குக்கூட மகாராஜா முன்பே நன்றாகப்
பாடுவாரென்று யாரோ சொல்லவில்லை?

குழுதம் :- யார் சொன்னது? எனக்குச் சரியாக நினை
வில்லையே!

குணவதி :- (கண்ணைக் காட்டி) ஆமாமென்று சொல்
வேண்டு.

மற்றவர் :- அட்டே ! உமக்கு விஷயம் தெரியாதோ ! முரணை நகர் சென்றிருந்த நமது புகழேந்திப் புலவர் நேற்றுதான் இங்கு வந்தார். அந்த மகிழ்ச் சியின் காரணமாக மன்னர் எல்லா ஆலயங்களுக்கும் இன்று விசேஷ ஆராதனைகள் நடத்த உத்திர விட்டிருக்கிறார். அதோ மகாராஜா கூட வருகிறார் போலிருக்கிறதே !

(சோழன், புலவர்கள், மற்றும் பரிவாரங்கள் யாவரும் வருகிறார்கள். தீபாராதனை முடிகிறது.)

குலோத்து : - புலவர்களே ! சிவபெருமானின் அலங்காரத் திருக்கோலத்தைப் பார்த்திர்களா !

கூத்தர் : - ஆம்; ஜயன் இன்று ஆனந்த ரூபியாம் விளங்குகிறார்.

புகழேந் : - இன்றென்ன ! என்றுமே அவர் ஆனந்த ரூபிதானே.

குலோத்து : - ஆம். ஆனால் இந்த உண்மையைத் தாங்கள் உணர்ந்திருப்பதைப் போல், மற்றவர் எல்லோரும் உணர்ந்து கொள்ள முடிவதில்லை. உண்மையில் கான் இன்று காணும் எழிலை என்றுமே கண்டதில்லை. இப்புண்ணிய மூர்த்தியின் மீது இன்று நீங்கள் இருவரும் பாடவேண்டும்.

கூத்தர் : - என்ன கருத்தில் பாடவேண்டும் ?

குலோத்து : - “ நெய்த்தானைச் சேவித்தே ” என்பதை ஈற்றியாக வைத்துக் கீழ்க்கு பாடுங்களேன்.

குத்தர் :- பாடுகிறேன்.

(விருத்தப் பாட்டு)

விக்காவுக்கா வீத்தாவிப்போய்
 விட்டார்க்ட்டார் சட்டேர்புக்கார
 இக்காயத்தா சைபாடுற்றே
 இந்றேற்றிப்போய் வைப்பீர்ஸிற்பீர்
 அக்காடப்பேய் தொக்காடாச்சு
 முப்பாடத்தி வைப்பாடப்பூண்
 நெக்காடக்கா னத்தாடப்போம்
 நெய்த்தானத்தானைச் சேவிப்போம்.

புகழேந்தி :-

(விருத்தப் பாட்டு)

தற்கோவிப்பூ சற்பாகத்தே
 தட்டாமற்சாங்கக்கே சிற்பீர்
 முற்கோவிக்கோவிப் பூசித்தே
 முட்டாமற் சேவித்தே சிற்பீர்
 வற்றுரெட்டோ டைப்பாரைச்சேல்
 மைப்பூகத்தே றித்தாவிப்போய்
 நெற்றுளுற்றுலைப் பாகிற்சேர்
 நெய்த்தானத்தானைச் சேவித்தே.

குலோத்து :- மிக்க மகிழ்ச்சி ! மிக்க மகிழ்ச்சி !! , டூஸ்
 வர்களே ! கற்பனையிலும் காண முடியாத ரூக்கப்
 பங்களை யெல்லாம் உங்கள் கவிலைதகளில் காலு
 கின்றேன்.

புகழேந் :- இது இயற்கைதானே !

குத்தர் :- கவிலையில் இன்பம் காண்பது எல்லோருக்
 கும் சாத்தியமில்லை. தங்களைப் போல் ரசிகர்
 களால் தான் முடியும்.

குலோத்து : - ஆம். சரி ; கேரமும் ஆகிவிட்டது. இப்படி நடந்துகொண்டே பேசலாம்; வாருங்கள்.

(போகிறார்கள்)

[திரை.]

காட்சி-26.

இடம் : - திருக்குறுங்குடி திருமால் ஆலயம். காலம் : - பகல்

(திருமாலுக்குத் தீப ஆராதனை நடைபெறுகிறது. சோழன் புலவர்கள், பக்தர்கள் யாவரும் வணங்குகின்றனர்.)

குலோத்து : - நம்மை ஒன்றுபடுத்தி மகிழ்வித்த திருமாலின் மீதும் நிங்கள் இருவரும் ஒவ்வொரு கவித்துறை கூறவேண்டும்.

கூத்தர் : - அப்படியே ஆகட்டும்.

(விருத்தப். பா)

திக்குனெட்டுக்கயங் துக்கமுற்றுத் திடுக்கிட்டலற
மைக்கடற்குட் சரங்கதக்க விட்டோர்க்கிடமாமதுர
வீக்குமுற்றிக்கணுச் சற்றுவிட்டுத்தெரித் திட்டமுத்தைக்
கொக்குமொக்கிக் கக்கி விக்குமச்சோலைக் குறுங்குடியே

புகழேந்தி :-

(விருத்தப். பா)

எட்டெழுத்தைக் கருத்திற்குமித்திட்டு ஸ்த்தம்பரவும்
சிட்டர்கட்டுக்கிறுப் பொற்பாதத்தைச் சிறக்கத்தருமல்
வட்டுநட்டைப்பணி மெத்தையற்கிடம் வாரிசப்பொ
குட்டினத்துக்குலம் தத்திமுத்தீ குறுங்குடியே...

கூட்டத்தினர் : - ஆஹா ஹா ஹா ! அற்புதம், அற்புதம் !

குலோத்து : - ஆம் ; அற்புதம்தான். கேற்று நெய்த தான்த்திற் பாடல்களைப் போலவே இவையும் ஏற்றத்தாழ்வின்றி அமைந்திருக்கின்றது.

புகழேந் : - அரசே ! இவையாவும் தங்கள் அன்பின் தூண்டுதலால் எங்கள் உள்ளத்திலிருந்து ஒலிக் கும் எதிரொலிகள் தானே !

குலோத்து : - ஆம் ; ஆனால் இத்தகைய இன்ப எதி ரொலிகளை தங்களைப் போன்ற புலவர்களின் உள்ளத்தில் மாத்திரமே எழுகின்றன. சரி; வாருங்கள். கலாமண்டபத்திற்குப் போவோம்.

(போகிறார்கள்.)

[திரை.]

காட்சி - 27

இடம் : - உறைழூர் வீதி.

காலம் : - மாலை.

(குலோத்துங்கன், புகழேந்தி, கூத்தர், மூவரும், கிழாக்கிருங்கள். அங்கோர் வீட்டின் முகப்பில் அமர்ந்திருக்கிற ஒன்றையார் அரசனைக் கண்டு ஒரு காலையும், புகழேந்தியைக் கண்டு மற்றொரு காலையும் மடக்குகிறார். ஆனால், கூத்தரைக் கண்டதும் இரு கால்களையும் நீட்டிக்கொள்கிறார். இதைக் கண்டு கூத்தர் அவமானமும் ஆத்திரமும் கொள்கிறார்.

கூத்தர் : - அரசே ! பார் த்தீர்களா இக்கிழவியின் செருக்கை !

குலோத்து : -யார் இந்தக் கிழவி ?

புகழேந் : -யாரா ? இவர் ஒளவை முதாட்டியா ரல்லவா ! —அம்மையே, வணக்கம்.

ஒளவை : -அன்படிரே ! வணக்கம். அரசே ! வணக்கம்

கூத்தர் : -அம்மையே ! தாங்கள் இவ்வாறு என்னை அவ மதித்ததற்குத் தக்ககாரணம் கூறியாகவேண்டும்.

ஒளவை : -காரணம் சொல்ல வேண்டுமோ ? சொல்லு கிறேன் கேள். கிரீடாதிபதியாகிய சோழனுக்கும் புலவர் பதியாகிய புகழேந்திக்கும் மரியாதை செய்யவேண்டியது கடமையென நான் நினைத்து அப்படியே செய்தேன். ஆனால் அதுத்தபடியாகக் கல்வியறிவு நிறையப் பெறுத நீர் வரக் கண்டதும் முன் மரியாதைக்காக மடக்கிய இரு கால்களை யும் நிட்டினேன். இதில் தவசெறன்ன ?

குலோத்துங் : -அம்மையே ! எனது சமஸ்தானப் புலவரை எனக்கு முன்பாகவே, தமிழ் முதாட்டியாராகிய தாங்கள் இப்படி அவமதிப்பது முறையாகுமா ?

ஒளவை : -நான் முறை தவறி விட்டேன்ன்பது தங்கள் முடிவா ? இல்லவே இல்லை. புகழேந்தியின் புலமைக்கு முன் கூத்தரின் புலமை எவ்வகைக் கும் சடாக முடியாது.

கூத்தர் : -என் கேள்விக்குப் பதில் இதுவல்ல. இது வீண் பேச்சு.

ஓளவை : - கூத்தரே ! வீண் பேச்சுப் பேசபவள் நான்ஸ்ல. அது இச்சகம் பேசிப் பிழைக்கும் உம்மைப் போன்ற புல்லியர்களின் செயல். கோபம் வந்து பயனில்லை. நீர் சிறந்த புலவரென்று சொல்லுகிறீரே ! எங்கே ? மதியென் ஞும் பொருள் முழுமூறை தோன்ற சோழனையும் சேர்ம் நாட்டையும் புகழ்ந்து ஒரு செய்யுள் சொல்லுங்கள் ; பார்ப்போம்.)

கூத்தர் : - (கேவிச் சிரிப்புடன்) உம்... சொல்லிவிட்டால் ?

ஓளவை : - அதைப்பற்றிப் பிறகு யோசிப்போம்,

கூத்தர் : - உம்.....! சொல்லுகிறேன்.

(விருத்தப்பா)

“ வெள்ளத்தடங்கச்சினவாளை வேவிக்கமுகின் மீதேறித் துள்ளிமுகிலைக்கிழித்துமழைத் துளியோடிறங்குஞ்சோணுடா கள்ளக்குறும்பர்குலமறுத்தகண்டா வுண்டர்கோபாலா. பின்னை மதிகண்டபேதைப் பெரியமதியுமிழந்தானே.”

ஓளவை : - (கைகொட்டி கைக்கத்து) ஓட்டா, ஒட்டா, கெட்டாய். நன்று ; நன்று. உன் கவி பாடுக் கிறமை ! வெட்கம். வெட்கம். (புகழேந்தியைப் பார்த்து) புலவரே ! நான் வேண்டியபடி மதி மூன்று வரதாங்கள் ஒரு செய்யுள் சொல்லுங்கள்.

புகழேந்தி : - (வணங்கிப்பாடுகிறேன் ; அம்மையே.

(விருத்தப்பா)

“ பங்கப் பழனத் துழுமுழவர்
 பலவின் கனியைப் பறித்ததென்று
 சங்கிட டெறியக் குருக்கிளாநீர்
 தனைக்கொண் டெறியுங் தமிழ்நாடா
 கொங்கர்க் கமரா பதியளித்த
 கோவே ராசகுல திலகா
 வெங்கட் பிறைக்குங் கரும்பிறைக்கு
 மெவிந்த பிறைக்கும் விழிவேலே ”

ஓளவை :- ஆஹா ! பாட்டென்றால் இப்படியல்லவா
 இருக்கவேண்டும் ? புலவரே ! மிக்க மகிழ்ச்சி !
 கூத்தரே, புகழேந்தியின் பெருமையறியாது
 அவருக்கு எத்தனை தீங்கிமூத்தீர் ? அகங்
 காரப் பேயையும், பொருமைத் தீயையும்
 வளர்த்து, தன்னித்தானே அவைகளுக்குப் பலி
 யிட்டுக்கொள்வது மதியீனமல்லவா ? வேண்
 டாம். இனியேனும் உம்போன்ற புலவர்களை
 மதித்து அவர்களிடம் அகுயையும் பொருமை
 யும் கொள்ளா திருப்பதே புலவர்களுக் கழகு.
 வேந்தே, இந்த சிகிஞ்சி தங்களுக்கு வருத்தத்
 தையே உண்டாக்கி இருக்கும். என்றாலும்,
 கூத்தரின் நன்மையைக் கோரியும் புகழேந்தியின்
 திறமையைத் தாங்களும் உனர வேண்டும்
 என்று நினைத்துமே இப்படி செய்தேன். மன்
 ணிக்கவேண்டும்.

குலோத்து :- அம்மையே ! எனக்கொன்றும் வருத்த
 மில்லை. மக்கள் அனைவருக்கும் தாங்கள் தாய்
 போன்றவர்கள். குழந்தைகள் குற்றத்தைத்

திருத்துவது இயற்கைதானே! அதிருக்கட்டும். தாங்கள் இங்கு எப்போது வந்தீர்கள்? ஏன். இச் சிறு குடிசையில் அமர்ந்திருக்கிறீர்கள்? வாருங் கள்; அரண்மனைக்குப் போவோம்.

ஒளவை :- வேங்தே! அரண்மனையும் சிறு குடிசையும் எனக்கு ஒன்றுதான். செருக்குற்ற செல்வர் களுடன் பழகுவதைவிட வறுமை மிக்க ஏழை களுடன் பழகுவதே இன்பமா யிருக்கிறது. அன்பு, தயை, கருணை, சாந்தம் முதலையே அரியா குணங்களை அவர்களிடத்தில் தான் பரிசூரன் மாய்க் காண முடிகிறது.

குலோத்து : - நாளை நமது கலா மண்டபத்தில் புகழேந் திப் புலவர் இயற்றிய நளன் சரித்திரத்தை அரங் கேற்ற ஏற்பாடு செய்திருக்கிறேன். தாங்கள் அவசியம் வரவேண்டும்.

புகழேந் : - ஆம்; அம்மையே! அவையில் உங்களைப் போன்ற பெரியோர்கள் இருந்தால் தான், எனக்கும் மகிழ்ச்சியாய் இருக்கும். மேலும், ஏதேனும், குற்றம் குறைகள் இருஞ்சிருக்கப் படுத்துச் சொல்லித் திருத்துவீர்கள்.

ஒளவை : - புலவரே! தாங்கள் எழுதிய காவியத்தைக் கேட்காமல் இருப்பேனு! அவசியம் வருகிறேன். ஆனால், தங்கள் பாட்டில் குற்றமா? ஓருக்காலும் இருக்காது.

குலோத்து : - சரி; வாருங்கள். அரண் மீண்டும் குப்போவோம்.

(எல்லோரும் போகிறார்கள்.)

[திரை.]

காட்சி—28.

இடம் :— சோழன் கலாமண்டபம்.

காலம் :— பகல்.

(சோழ நாட்டில் கலாமண்டபம் என்று வில்லாத எழிலுடன் அலங்கரிக்கப் பெற்றிருக்கிறது. பொது மக்களும் புலவர்களும் ஏகமாய்க் கூடியிருக்கின்றனர். ஒருபுறம் அரசர், கூத்தர், கம்பர், ஒளவை முதலியோர் அமர்ந்திருக்கின்றனர்.)

புகழேந் :— (கைகூப்பி வணங்கி) வாழ்க, செந்தமிழ் !

எல்லோரும் :— (எழுங்கு கைகூப்பி) வாழ்க !

புகழேந் :— வாழ்க, தமிழ் நாடு !

எல்லோ :— வாழ்க !

புகழேந் :— வாழ்க, தமிழ் மன்னர் !

எல்லோ :— வாழ்க !

(புகழேந்தி அமருகிறார். யாவரும் அமருகின்றனர்.)

புகழேந் :— பெருமை மிக்க புலவர்களே ! மாட்சிமை மிக்க மன்னர்ப்பிரானின் வேட்டுக்கோளுக்கிணங்கி

என்னால் இயற்றப்பெற்ற நளவெண்பா வெனும் நளன் சரித்திரத்தைச் சொல்லத் தொடங்கி நளவின் நாடு கூரச் சிறப்பு முதல் நளன் தமயந்தி இருவரும் அன்னத்தின் தூதினால், ஒருவர்மீதொரு வர் காதல் கொள்வதும், தமயந்தியின் சுயம்வரம் நிச்சயித்தலும், தமயந்தியை மணம்புரிய எண்ணிய இந்திரன், அக்கினி, யமன், வருணன் ஆகியோருக்காக நளன் தமயந்தியின்பால் தூது செல்வதும், தமயந்தி நளனையே மணக்க உறுதி கொள்வதும், நளன் இந்திரன் முதலானே ரிடம் வரம் பெற்றேகலும் நேற்றுவரை கூறக் கேட்டார்கள். இனி தமயந்தி நளனைக் கண்டது முதல் விரக வேதனைப் படுவதையும், தமயந்தி யின் சுயம்வரத்தையும் பற்றிச் சொல்வோம்.

தூது வந்து சென்ற நளனைத் தொடர்ந்தே தமயந்தியின் உள்ளமும் சென்றுவிட்டது. அதை மீட்க வகையறியாமல் தவிக்கிறார்கள் தமயந்தி. என்றைக்கும் போல் தான் அன்றைக்கும் சூரி யாஸ்தமனத்திற்குப் பின் உலகை இருள் கவ்விற்று. ஆனால், அன்று அவளுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒளிவடிவில் தோன்றித் தன் உள்ளத்தைப் பிரகாசிக்கச் செய்த நளன், தன்னை விட்டு நீங்கி விட்டானல்லவா! அதனால் தான், தன் உள்ளமும் உலகமும் இருண்டுவிட்ட தாக கிளைக்கிறார்கள். நளன் செல்லுகிறான்; அன்று தான் மாலை மறைவையும் அவள் காண்கின்றார்கள். எப்படி!

(வெண்பா)

மல்லிகையே வெண்சங்கா வண்டே வான்கரும்பு
வில்லிகளை தெரிந்து மெய்காப்ப—மூல்லையெலும்
மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே
புன்மாலை யந்திப்பொழுது.

கூத்தர் :- நிறுத்தும் புலவரே ! நிறுத்தும். பாட்டின்
முதல் அடி என்ன ?

புகழேந் :- மல்லிகையே வெண்சங்காய் வண்டுதே—

கூத்தர் :- புலவரே ! போதும். மலரின் மேல் புறத்
தில் அமர்ந்து மதுவருங்கி ரீங்காரம் செய்யும்
வண்டினங்களுக்கு, சங்கின் கீழ்ப் புறத்தை
வாயில் வைத்து ஊதுவோரை உவமையாகக்
கூறியது குற்றமல்லவா ? இப்படித் தப்புப்
பாட்டுப் பாடும் உம்மையும் சிறந்த புலவரென்று
தமிழ் மூதாட்டி ஒளவையார் பாராட்டியது
ஆச்சரியந்தான் !

புகழேந் :- கூத்தரே ! புலவர்களும் அறிஞர்களும்
நிறைந்துள்ள இத்தகைய அவையில் அகம்பாவ
யும் ஆத்திரமும் கொண்டு, தமிழ் மூதாட்டி
போன்ற பெரியோர்களை இழித்துப் பேசவது
தங்களுக்கே இழிவாகும். என் பாட்டில் குற்ற
மிருப்பின் என்னைத்தான் கேட்க வேண்டும்.

கூத்தர் :- அந்த நியாயங்கள் எனக்குத் தெரியும். என்
கேள்விக்குப் பதில் சொல்லும். இல்லையேல் எல்
லோருக்கும் முன் உமது குற்றத்தை ஒப்புக்
கொள்ளும்.

புகமேங் :- என் பாட்டுக ஓனைத்தும் குற்றமாகத் தோற்றுவதற்கும் சமய சந்தர்ப்பம் தெரியாமல் பெரியோர்களை அவமதிப்பதற்கும் எப்படித் தங்களுக்குக் கர்வமும் அகம்பாவமுமாகிய மயக்கம் காரணமா யிருக்கிறதோ, அப்படியே மலர்களி லுள்ள மதுவை அளவு கடந்து அருந்தி மயங்கித் திரியும் வண்டினங்களுக்கும் வாயியன்றும் மற்ற தென்றும் தெரியாமற் போவது இயற்கை தானே !

(எல்லோரும் கை தட்டி ஆரவாரம் செய்கின்றனர்.)

புகமேங் :- ஜயன்மீர் ! அவையின் கண் ஜயம் யாருக் கேனும் தோன்றுமாயின், கேட்க வேண்டியதும் நூலாசிரியன் ஜயத்தை அகற்ற வேண்டியதும் கடமை. ஆனால், கூத்தரின் எண்ணம் அது வல்ல. எப்படியாவது என் நூலில் குற்றம் கற பித்து என்னை இழிவுபடுத்த வேண்டுமென்ற அவாலினாலேயே ஆரம்பத்திலிருந்து இத்தகைய போலி வாதங்கள் செய்கிறோர். எனினும் அதற்கும் தக்க மறுப்பளித்து என் நூல் மாசற்ற தென்று மெய்ப்பிக்க வேண்டியிருப்பதால், இவ் சங்கர்ப்ப வாதங்களுக்காக வருந்தாமலும் இந்தக் காரணத்தினாலேயே கூத்தர் தாழ்ந்த வரென்று நினைத்து ஆரவாரம் செய்யாமலும் இருக்க வேண்டுமாய்க் கேட்டுக்கொண்டு நூலைத் தொடங்குகிறேன்.

(கை) █ வணக்குகிறோர்.)

(வெண்பா)

புற்கென்று ரங்கி புனைமலர்க்க ணீரரும்ப
நிற்கின்ற தங்கோ நிலங்காப்பா—முற்கொண்டு
அடைகின்ற வேந்தர்க்கும் ஆண்டஞ்சிலேர்க்கும்
இடையின்ற காலம் போவின்று.

பைந்தொடி யாளாவி பருகுவா ணிற்கின்ற
அங்கி முறுவலித்த தாமென்ன—வந்ததால்
மையார்வேற் கண்ணுள் வனமுலைமே லாரழுலைப்
பெய்வா னமைந்த பிறை.

கூட்டுமை போற்கிறரிந்த கூரிருளைக் கூங்கோட்டால்
கோட்டுமென் கொண்ட குளிர்த்திங்கள்—சட்டுமணிப்
பூணிலா மென்முலைமேற் போதச் சொரிந்ததே
நீணிலா வென்னும் செருப்பு.

அன்னங்கள் தீங்களுமாவ் வாதித்தன் ரூஞும்போய்
மன்னும் படியகலா வல்லிரவில்—மின்னும்
மழைத்தாரை வல்லிருக்கும் வாடைக்கும் நாக்கள்
பிழைத்தால் வங்தே னென்னும் பேர்.

செப்பிளங் கொங்கைமீர் தீங்கட் சுடர்பட்டுக்
கொப்புளங் கொண்டகுளிர்வானை—இப்பொழுதும்
மீன்பொதிந்து நின்ற விசும்பென்ப தென்கொலோ !
தேன்பொதிந்த வாயாற் றெரித்து.

கூத்தர :- வலவரே ! இங்கொரு வினு !

புகழேங் :- என்ன ! சந்தேகமிருந்தால் கேளுங்கள்.

கூத்தர :- வானத்தில் ஸிறைந்திருக்கும் நடசத்திரங்களை
கொப்புளங் கொண்ட குளிர் வானென்று சொல்
வது அழகாகத்தான் இருக்கின்றது. ஆனால்...!
அக்கொப்புளங் களிலிருந்து சிமோ அல்லது சிலை
நீரோ வடிய வேண்டாமா தற்கு.....!

புகழேந் :- இரவில் பனித் தாரைகள் பெய்யவில்லையா?
அதையே நீராக வைத்துக்கொண்டால் போகி
றது.

(எல்லோரும் கை கொட்டுகிறார்கள். நகைக்கிறார்கள்.)
எல்லோரும் :- சரி, சரி! புலவர் சொல்வது ரொம்ப
சரி!

குலோத்து :- வீண் ஆரவாரம் ஏன்? கலைக்கூடத்திலா
கேளிக்கை?

கம்பர் :- வீண் வாதங்களையும் அர்த்தமற்ற கேள்வி
களையும் கேட்டால் கூட்டத்தில் கொந்தளிப்பு
ஏற்படுவது இயற்கை தானே!

கூத்தர் :- ஜூயா, கவிச்சக்கரவர்த்தி கம்பரே! இங்கு
யாரும் வீண்வாதம் செய்யவில்லை. சந்தேகப்
பட்டு யார் எதைக் கேட்டாலும் நூலாசிரியன்
தக்க சான்று சொல்லித்தான் ஆகவேண்டும்.

இளவை :- கேள்விகள் எழுவது இயற்கைதான்.
ஆனால், அவை அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும்
பொருத்தமாய் இருக்கவேண்டாமா?

குலோத்து :- அம்மையே! அதைப்பற்றிப் பிறகு பேசு
வோம். இன்று எனக்கு ஏதோ மனம் நிம்மதி
யற்றிருக்கிறது. ஆகையால் நூலின் பிற்பகு
தியை நாளை தொடங்கலாமென நினைக்கிறேன்.

புகழேந் :- ஆம்; என் விருப்பமும் அப்படித்தான்.

இளவை :- அப்படியானால் இன்று இத்துடன் நிறுத்தி
விடலாம்.

புகழேந் :-(எழுங்கு வணங்கி) அன்பர்களே ! நூலின் பிற்பகுதி நானை தொடங்கப் பெறும். எல்லோ ருக்கும் வணக்கம். வாழ்க செந்தமிழ் !

எல்லோ :-வாழ்க !

புகழேத் :-வாழ்க தமிழ் மன்னர் !

எல்லோ :-வாழ்க !

புகழேந் :-வாழ்க தமிழ் நாடு !

எல்லோ :-வாழ்க !

[திரை.]

— — —

நாட்சி-29.

இடம்:—வீதி.

காலம்:—மாலை.

(புகழேந்தி மிக்க துயரத்துடன் அடிமேலடி வைத்து அயர்ச்சியோடு மெள்ள நடந்து வருகிறார்.)

புகழேந் :—சங்கவரா ! இது என்ன சோதனை ? கூத்த னென்னும் இக் கூற்றுவனின் தூற்றுதலையும் அவமதிப்பையும் நான் எத்தனை நாட்களுக்குத் தான் சகித்துக் கொண்டிருப்பேன். தவணைக்குப் பாம்பையும் பாம்புக்குக் கிரியையும் எவிக்குப் பூணியையும் படைத்தது போலல்லவா எனக்குக் கூத்தனை ஜன்மப் பகைவனுய்த் தோற்று வித்திருக்கிறுய். நான் மனமார அவனுக்கு ஒரு தீங்கும் விளைக்காதிருக்க போது அவன் ஏன்

எப்பொழுதும் புண்ணில் கோவிடுவது போல் என்னை வருத்தித் திருப்தி யடைகிறுன்? ஒளவையும், கம்பரும்—என்? இந்த உலகணைத்துமே என் கவியைக் கேட்டுப் புகழ், இந்தக் கூத்தன் மட்டும் இகழுவதற்கும் என்னைக் கண்டு அருடைய கொள் வதற்கும் நான் அவனுக்குத் செய்த தீமைதான் என்ன? நான் இப்பிறவிசில் யாருக்கும் எவ்விதத் தீங்கும் செய்ய என் மனத்தாலும் கிளைத்தறி யேனே! அன்று சோழனுக்குப் பெண் கேட்க வந்தான் பாண்டியன் அவைக்கு. அவையிலேயே பாண்டியனை இழிவுபடப்பாடினான். அப்போது நான் பாண்டியரின் அபிமானப் புலவனு யிருந்தேன். என் உயிர்த் தோழனுகிய பாண்டியனை இழிவுபடுத்திப் பாடியதைப் பொருமல், பதிலுக்குப் பாடினேன். இது ஒரு குற்றமா? என் கடமையைத்தானே செய்தேன். பின்பு சோழ நாடு வந்தபின், பலவர்களைப் பலியிடும் கொடுமையைக் கண்டு என் மனம் குழறியது. அத்தீச் செயலைத் தடுக்க எத்தனித்ததற்காக என்னைப் பல்லாண்டு சிறைப்படுத்தி வருத்தினான். அவையெல்லாம் கூட எனக்கு வருத்தமாய்த் தெரிய வில்லை. ஆனால், சதா அவனால் ஏவப்படும் சொல்லம்பு அல்லவா என் உள்ளத்தைச் சல்லடைக்கண்கள் போல் துளைத்துச் செல்கிறது.—இந்நாட்டை விட்டே வேறெங்கேனும் போய் விடலா மென்றாலும் என் அன்புத் தெய்வமாகிய குணவுதியின் பாசமல்லவா என் கால்களுக்கு நிங்காத் தளையாக நிற்கிறது?

(ஆட்டுமெளனம்.)

ஆம். அதுதான் சரி! தன்னைக் கொல்ல வரும் பசவையும் கொல்லலாம். கலாதேவியின் திருக் குமாரர்களாகிய கவிஞர்களையும் பலவர் களையும் பலியிட்டு மகிழ்ந்த இவரைக் கொன்றால் கடவுள் கூட மகிழ்ச்சி யடைவார். ஆம். அவன் இவ்வூலகில் இருக்கும் வரை தான் ஸ்மதியுடன் இருக்க முடியாது. இதோ! இதோ! போகி ரேன். இன்றிரவுக்குள் அவனை ஒழிக்காமல் விடுவதில்கீ.

(செல்லுகிறார்.)

(புகழேந்தி பேசியதையும் செல்வதையும் பதங்கி யிருந்து கவனித்துக் கொண்டிருந்த இரண்டு வேவுக் காரர்கள் விரைந்து செல்லுகின்றனர்.)

[திரை.]

காட்சி—30.

இடம்:—கூத்தரின் வீடு.

காலம்:—இரவு.

(புகழேந்தி ஒரு பெரும் பாராங்கல்லைச் சுமந்தபடி இரு ஸில் மறைந்து மறைந்து, மெள்ள வருகிறார்.)

புகழேந்:—(மெதுவாகத் தனக்குள்) இதுதான் கூத்தரின் இல்லம். வீட்டில் விளக்கெரிகிறது. ஆனால், நிசப்த மாயிருக்கிறது. கூத்தன் இரிமேல் தான் வருவான். வரட்டும். இன் ...ன் அவன் ஆயுள் முடிந்துவிடும். இந்தப் பு ந்கல் தான்!.....

இல்லை. அவன் அகம்பாவம் தான் அவனுக்கு எமன்.

(யாருக்கும் தெரியாத ஒரு மறைவான இடத்தில் மறைந்து நிற்கிறோர். கூத்தரும் தளர்ந்த நடையுடன் முனைமுனைத்துக்கொண்டே வந்து திண்ணையில் அமருகிறோர்.)

கூத்தர :-(தமக்குள்) என்னே ! புகழேந்தியின் புல மைத் திறன்! ஆஹா! நினைத்தாலும் நெஞ்சசம் புளகமடையும் கற்பனையும் பொருட்செறிவும் சொல்லமைப்பின் அழகும் என் உள்ளத்தையே கொள்ளொ கொள்கின்றதே ! ஆஹாஹா !!

(உணர்ச்சி மிகுதியில் தம்மை மறந்து பாடுகிறோர்.)

(வெண்பா)

“ கொங்கை யிளங்காற் குளிர்ந்தவிளங் சொற்கரும்பாற் பொங்கு சுழியாம் புனற்றடத்தில்—மங்கைதன் கொய்தாம வாசக் குழனிழற்கி மாறேறனே வெய்தாமக் தாம விடாய்.”

(பாட்டுச் சப்தம் கேட்டு கூத்தரின் மனைவி கதவைத் திறந்துகொண்டு வருகிறார்கள். கூத்தரின் அயர்வைக் கண்டு திகைக்கிறார்கள்.)

தேவி : -ஸ்வாமி ! ஏன் இப்படித் திண்ணையிலேயே உட்கார்ந்து விட்டார்கள்? இங்நேரம் வரை இங் கேயே தான் தங்கள் வருகைக்காகக் காத்திருந்தேன். சற்று முன்புதான் கதவை அடைத்துக் கொண்டு உள்ளீர் சென்றேன். இரவு நாழிகை பத்துக்கு மேற்கொருக்குமே! இவ்வளவு நாழிகை

வரை உணவு உண்ணதிருந்தால் உடம்பு கெட்டுப் போகாதா? வாருங்கள் உள்ளே; அழுதுண்ணலாம்.

(கூத்தர் மெளன்மாகப் புன்னகை செய்கிறார்.)
ஸ்வாமி! ஏன் மெளனம் சாதிக்கிறீர்கள்? தங்களுக்குப் புசிக்கவில்லையா? வாருங்கள்? உள்ளே போகலாம்.

(மீண்டும் பைத்தியம் போல் சிரித்துவிட்டுப் பாடுகிறார்.)

கூத்தர்:-

(வெண்பா)

“இந்து கெஞ்ச மெழுந்த திருங்காதல் அந்து மான மழிந்ததுகான்—மற்றினியுன் வாயுடைய தென்னுடைய வாழ்வென்றான் வெங்காமத் தீயுடைய கெஞ்சுடையான் நேர்க்குது.”

தேவி:-ஸ்வாமி! இதோ என்னைப் பாருங்கள். நான் அழைப்பது தங்களுக்குத் தெரியவில்லை? இந்நேரத்தில் என்ன இப்படி ஏதேதோ பாடுகிறீர்கள்?

கூத்தர்:-சி, முட்டாள். ஏதேதோவா பாடுகிறேன் நான்? அற்புதமான கவிதைகள்! நினைத்தாலும் இரிக்கும் சிகரற்ற கவிதைகள்! தமிழ்த்தாயின் தவப்புதல்வர் புகழேந்தியின் பொன் மொழிகள். ஆஹாஹா! நினைக்கும் போதெல்லாம் என் கெஞ்சம் பரவசமாகிறது!

தேவி:-இருக்கட்டும்; ஏதேனும் கொஞ்சம் ஆகாரம் உண்ட பின்பு பாடிக்கொண்டிருக்கலாம். வாருங்கள். சிசி வேளையாகப் போடுகிறது.

கூத்தர் :- தேவி ! எனக்குப் பசியில்லை ; என்னைத் தொந்தரவு செய்யாதே.

தேவி :- பசியில்லையா ? இரவு இத்தனை நாழிக்குப் பிறகு கூடவா பசியில்லை ? இரவில் பட்டினியாய் படுக்கக் கூடாது. முடிந்தவரை கொஞ்சம் பாலும் பழமுமாவது சாப்பிடலாம் ; வாருங்கள்.

கூத்தர் :- தேவி ! பாலும், பழமும், தேனும் அல்ல ! இப்போது நீ அமுதத்தையே கொடுத்தாலும் கூட எனக்கு இனிக்காது. புகழேந்தியின் தமிழமுதம் என் உள்ளமெல்லாம் சிறைந்திருக்கிறது. புலனெல்லாம் குளிர்ந்திருக்கிறது.

தேவி :- சாப்பிட முடியாவிட்டால், உள்ளேயாவது வரச்கூடாதா ? இன்னேரத்தில் இந்தக் காரிருளில், வெளியே உட்கார்ந்திருக்கலாமா ?

கூத்தர் :- தேவி ! தேவி ! என்ன சொன்னாய் ? காரிருளில், ஆமாம் கா...ரி...ரு...ளி...ல்...காதவி...யை—ஆமாம் ; ஆமாம்.

(பாடிக்குர்)

(வெண்பா)

“ காதவியைக் காரிருளிற் கானகத்திற் கைவிட்ட
பாதகனைப் பார்க்கப் படாதென்றோ—நாதம்
அளிக்கின்ற ஆழிவா யாங்கலவு ஞேழ
ஒளிக்கின்ற தென்னே, வரை ”

தேவி :- உங்கள் ஜன்மப் பகைவரென்று எப்போதும் தூற்றிக் கொண்டிருக்கும் புகழேந்தியின் பாடலையா இவ்வள கழுகிறீர்கள் !

கூத்தர் : - ஜன்மப் பகைவன். ஆம். ஆத்திரத்தால் முன் கோபத்தால்—பொறுமையால் கற்றறிந்த உயர்ந்த தமிழ்ப் புதல்வளை பகைவனைன்று நினைத்தேன். வசை செய்தேன். சிறையிலிட்டு வருந்தினேன். பலர் முன்னிலையில் இழிவு செய்ய வும் முயன்றேன். ஆனால், புகழேந்தியின் பொறுமையும் உயர்ந்த புலமையும் என்னை அவருக்கு அடிமையாக்கிவிட்டது. அமுதத்தினும் இனிமை சிறைந்த அவருடைய கவிதைகள் என் உள்ளத்தைக் கவர்ந்துவிட்டன. இதைப் பகிரங்கமாய் ஒப்புக்கொள்ள என் மனம் பின் வாங்கு கிறது. நான் செய்த துரோகங்களுக்கெல்லாம் அவரிடம் மன்னிப்புப் பெறவேண்டு மென்று நினைக்கிறேன். ஆனால் அடுத்த விநாடியே என் கோழைத்தனமும், அகங்காரமும் அதைத் தடுத்துவிடுகின்றன. பேய்க்கும் குரங்குக்கும் ஒப்பிடும் இந்த மனத்தின் விசித்திரமே விசித்திரம்.

புகழேந்தி : -(ஆச்சரியத்துடன் தனக்குள்) என்ன ஆச்சரியம்! கூத்தரா இப்படிப் பேசுகிறார்? கூத்தரா என் பாடலைப் பற்றி இவ்வளவு வியங்கும் உயர்த்தியும் பேசுகிறார்? நான் கனவு காண்கிறேனா? அல்லது இடம் தவறி வந்து விட்டேனா?

(சற்று கூர்ந்து பர்க்கிறார்.)

இல்லை: இல்லை. சரியான இடம்தான். கூத்தரே தான் என்னைப் புகழேந்துபேசுகிறார். ஜயோ! உதட்டில் பகைமையுப் பள்ளத்தில் நட்பும்

கொண்டுள்ள இந்த உத்தமரையா நான்
கொல்லத் தீர்மானித்தேன்.

(வெறி கொண்டவரைப்போல் அலறிக்கொண்டு ஓடிப்
போய் கூத்தரைத் தழுவுகிறோர்.)

அன்பரே ! அன்பரே ! என்னை மன்னியுங்கள்.
தங்கள் உள்ளத்தின் உண்மையறியாது தங்
களைக் கொலை செய்ய வந்த இந்தச் சண்டாளைனை
மன்னித்து விடுங்கள். முன்பின் யோசியாமல்
எவ்வளவு பெரிய தீங்கிழழுக்க இருந்தேன் ?

(திகைப்படைந்த கூத்தர் புகழேந்தியை மார்புறத்
தழுவிக்கொள்கிறார்.)

கூத்தர் :-புலவரே ! இது என்ன வேடிக்கை ? இந்
நேரத்தில் இங்கு எப்படி வந்தீர்கள். நான் எதற்
காகத் தங்களை மன்னிக்க வேண்டும்?

புகழேந்தி :-கூத்தரே ! நான் பாவி. தங்கள் உள்ளத்
தின் தூய்மையறியாது கொலை செய்ய வந்தேன்.
கொடியோனுன் என்னை மன்னிப்பீர்களா ?
என்னை மன்னிப்பீர்களா ?

கூத்தர் :-நன்பரே ! பதருதீர். வாருங்கள் ; இப்படி
உட்கார்ந்து விஷயத்தை விவரமாகச் சொல்லுங்
கள்.

(உள்ளழுத்து மனைகொடுத்து அமரச் செய்கிறார்.)

புகழேந்தி :-அன்பரே ! இவ்வளகில் இதுவரை நான்
யாரையும் பசையாகக் கருதியதில்லை. தாங்கள்
சோழனுக்குப் போன் கேட்க வந்தபோதும்கூடத்

தங்களிடம் எனக்குத் துவேயும் தோன்றிய தில்லை. ஆனால், கம்பரும் ஓள்வையும் மற்று முள்ள புலவர்களும் புகழும் என் காவியத்தைத் தாங்கள் இகழ்ந்து தூற்றுவதைக் கண்டு என் உள்ளாம் கொதிப்படைந்தது. கவிதையீயற்றுவதி ஒும் காவியம் இயற்றுவதிலும் உள்ள கஷ்டங்களை தீர்த்தும் தெரிந்த ஒரு புலவரே என் கவிதையை இகழ்வதைக் கண்டு என் உள்ளாம் வெறி கொண்டது. அறிவு மழுங்கியது. தாங்கள் இருக்கும் வரை நான் சிம்மதியுடன் இருக்க முடியாதென்ற முடிவு தோன்றியது. உடன் உங்களை இன்றிரவு கொன்று தீர்த்து விடுவ தென்ற தீர்மானத்திலேயே இங்கேரத்தில் இங்கு தனித்து வந்தேன். இதோ! இதோ பாருங்கள். தாங்கள் உறங்கும்போது தங்கள் தலையில் போட்டுக் கொல்வதற்காகக் கொண்டு வந்த பாராங் கல்லீப் பாருங்கள்!

கூத்தர் :-ஆம் ஆம்; நான் செய்த திமைகளுக்கு என் தலையில் இப்பாறையைப் போட்டாலென்ன! சித்திரவதைகூடச் செய்யலாம். அதனால் உமக்குப் பாவமே இல்லை.

புகழேந்தி :-கண்பரே! நண்பரே! இனியும் என்னை வதைக்காதிர்கள். தங்கள் மனமார என்னை மன்னித்தேளென்று ஒரு வார்த்தை சொல்லுங்கள்.

கூத்தர் :-அன்பரே! இதென்ன வேடிக்கை! என்னற்ற கொடுமைகளைச் செய்த கல்கெஞ்சனுகிய என்னைத் தாங்களால்லவா? என்னிக்க வேண்டும்?

புகழேந்தி:- ஆம். நாம் இருவரும் ஒருவர் உள்ளத்தை ஒருவருக்குத் திறந்து காட்டிப் பரிசுத்தமாக்கிக் கொண்டு விட்டோம். இனி நாம் உலகில் உள்ள வரை ஒருயிரும் சருடலுமாய் ஒன்றுபட்டுத் தமிழ் தாய்க்குத் தளராது தொண்டு செய்வதற் காகவே கலாதேவி தங்கள் தேவியின் ரூபத்தில் வந்து நம்மைக் கூட்டி வைத்தாள் போலும். சமயத்தில் தங்கள் தேவியார் தங்களை அழுதுண்ண அழைத்திராவிடில் சண்டாளங்கிய நான் தங்கள் தலையில் இக் கல்லைப் போட்டுக் கொன்று கொடிய பாவத்தைத் தேடிக்கொண்டிருப்பேன். தங்களை மரணத்திலிருந்தும் என்னைக் கொலை பாதகத்திலிருந்தும் விடுவித்துத் தம்மையும் வைதவ்யத்திலிருந்து காப்பாற்றிக் கொண்ட தங்கள் தர்மபத்தினி மகா உத்தமி! நம் உள்ளத் தின் மாசு நீக்கி மட்டமையைப் போக்கி அன்பொளி தேக்கி ஆனந்தமுண்டாக்கிய அருள் தெய்வம் தங்கள் மனைவிதான். (தேவியை' நோக்கி) அன்னையே! பெண்மையின் சக்திதான் உலகத்தை உண்டாக்குகிறது. இன்பம், எழில், கருணை, சாந்தம், தயை, அன்பு. பொறுமை ஆகியவை களுக்கெல்லாம் உறைவிடம் தான். பெண்கள் என்று மறைகள் சொல்லுகின்றன. அதை முதலில் குணவதி யிடத்தும், இன்று தங்களிடத்தும் கானுகின்றேன். நான் இழைக்க இருந்த மகத் தான் தவறுக்கு என்னை மன்னித்தேனன்று தாங்களாவது ஸ்ரூ வார்த்தை சொல்லுங்கள். அப்போதுதான் மனம் நிம்மதியடையும்.

கலைவாணன்

தேவி :- ஸ்வாமி ! எல்லாம் இறைவனின் சித்தப்படி நடைபெறும். நான் அபஸீல் கல்வியறிவு ஸ்ரம் பப் பெறுதவள். தாங்கள் கலைக்கடல். தங்களைப் போன்ற கலைவாணர்களின் நட்பைப் பெற்று என் கணவர் நீண்ட நாள் வாழுவும் அவர் அடியினைகளுக்கு நான் தொண்டு செய்து வாழுவும் ஏழையாகிய என்னை ஆசிர்வதியுங்கள்.

புகமேந்தி :- அம்மையே ! கற்பின் பூஷணமாகிய தங்களைக் கடவுள் காப்பாற்றுவார்.

தேவி :- ஸ்வாமி ! இன்றுதான் முதன் முதலாக எங்கள் இல்லத்திற்கு வந்திருக்கிறீர்களாகையால், தாங்கள் இன்று எங்கள் இல்லத்திற்கு விருந்தினர், அமுது தயாராயிருக்கிறது. இதோ வடிக்கிறேன்; அமருங்கள்.

கூத்தர் :- உள்ளாம் ஒன்றுபட்டு அன்பால் பிணீக்கப்பட்ட பிறகுமா புகமேந்தியை விருந்தாளி என்று சொல்லுகிறோம்? இல்லை. அவர் இனி நம்மில் ஒருவர்.

புகமேந்தி :- புலவரே ! அம்மையார் சொல்வதுதான் சரி ! தங்கள் மூலம் சோழனுக்குப் பெண் கொடுத்த சம்பந்தியல்லவா ! நான், எனக்கு விருந்து செய்யக் கடமைப்பட்டவர்கள் தானே நீங்கள் ?

(இருவரும் சிரிக்கிறார்கள்.)

(இதுவரை இவையனைத்தையும் மறைந்திருந்து கவனித்துக் கொண்டிருந்த கோத்துங்களும், உதய ணரும் மனம் மதிழ்து ரூபவருகின்றனர்.)

குலோத்து : - விருந்துக்கு நாங்களும் வந்துவிட்டோம்.
 (புகழேந்தியிடம்) மாப்பிள்ளைக்குத் தெரியாமலே
 சம்பந்தி வீட்டில் திருப்தியாய் விருந்து சாப்பிட்டு
 விட்டாமென்று நினைத்திர்கள்? அதுதான் முடியாது.
 பார்த்திர்களா! நீங்கள் அழைக்காமலே
 விருந்துக்கு நாங்கள் வந்துவிட்டோம்.

(அங்கேரத்தில் அங்கு வந்த அரசனையும், உத்யணைரை
 யுங் கண்ட மூலரும் திகைத்து நிற்கிறார்கள்.)

கூத்தர் : - அரசே! இதென்ன ஆச்சரியம்! எல்லாம்
 எதிர்பாராத சம்பவங்களாக வல்லவா இருக்கிறது.
 இந்த அகாலத்தில் கால் நடையாக இருளையும் பொருட்படுத்தாமல் இச்சிறு குடுசைக்கு எழுந்தருளியதற்கு.....?

குலோத் : - காரணம் தானே? அதுதான் முன்பே
 சொன்னேனே! புகழேந்திப் புலவருக்குத் தாங்கள் நடத்தும் சம்பந்தி விருந்தில் கலந்து கொள்வதற்குத் தான் வந்தோமென்று.

புகழேந்தி : - இல்லை. நீங்கள் எப்படியோ உளவறிந்து
 தான் இங்கு வந்திருக்கவேண்டும். ஆனால், இப்போது அதை மறைக்கிறீர்கள்.

குலோத் : - இல்லை; இதில் மறைக்கவேண்டிய ரகசியம் எதுவுமே இல்லை. கூத்தர் ஆதிமுதல் உங்களுக்கு இடையூரு யிருந்ததைச் சகியாமல், தாங்கள் கூத்தரைக் கொலை செய்யத் தீர்மானித்து புறப்பட்டவரை வேவுக்காரர்களால், அறிந்துதான் இங்கு வந்தேன். ஆனால், முடிவு வேறு விதமாய்

கலைவாணன்

நிகழ்ந்ததைக் கண்டு மகிழ்ச்சி யள... ஸ. கூத்தர் கொலை செய்யப் படாவிடினும் கூத்தரைக் கொலை செய்ய முயற்சித்த குற்றத்திற் காகத் தங்களோ.....!

(புன்சிரிப்புடன் கண்ணைச் சிமிட்டிக் கொள்ளுகிறோ.)

குகழேஞ்சி :-ஆம். நான் குற்றவாளிதான். கூத்தரின் உள்ளன்பைக் காண முடியாத உன்மத்தன், கொலைகாரன், கொடிய பாவி நான். குற்றம் மன் வீக்க முடியாத குற்றமத்தான். அதற்காக எங்கத் தண்டனையும் ஏற்றுக்கொள்ளுத் தயார்.

கூத்தர் :-இல்லை; குற்றவாளி தாங்கள்ல; தாங்கள் என்னை ஒரே முறை கொலை செய்ய நினைத்தீர்கள். ஆனால், நான், தங்களை வாழ்க்கை யெல்லாம் கொலை செய்தேன். எறும்புக்கும் இன்னல் விளைக்கச் சகியாத தங்கள் உள்ளத்தை சதா புண்படச் செய்தேன். பொருமையால் அரசரையும் தூண்டி தங்களைச் சிறையிடச் செய்தேன். ஆகையால், நியாயப்படி தண்டனையடைய வேண்டியவன் நானே.

குலோத் :-உங்கள் வாக்குமூலத்தின்படி நீங்கள் இருவருமே குற்றவாளிகள்தாம்! ஆகையால் இங்நாட்டு மன்னன் என்ற முறையில் நான் அளிக்கும் தண்டனையை நீங்கள் இருவரும் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான். (சிரித்து கண்களைச் சிமிட்டி) என்ன உதயணரே!

உதயணர் :-(புன்சிரிப்புடன்) சூம்; அரசர். ஆக ஞானையை மீற முடியுமா? வாளிகள் தண்ட

கலைவாணன்

அ... கட்டுப்பட்டுத் தானே ஆகவேண்டும்
ஆனால்.....! தண்டனை என்னவென்பது தெர்ச
வேண்டாமா?

குலோத்:-தண்டனையா! அவர்கள் இருவா
பரஸ்பரம் ஒருவர் மனச்சிறையில் மற்றை
வாழ்க்கை யெல்லாம் அடைப்பட்டிருக்க வேல
இம்.

(புலவர்கள் இருவரும் ஆச்சரியத்தோடு அரசி
பார்க்கிறார்கள்.)

உதயணர்:- (சிரித்து) இதுதான் தங்கள் தண்ட
னையா?

குலோத்:-இல்லை; இன்னுமொரு தண்டனையும் இருக்க
கிறது. அவர்கள் இருவரும் சேர்ந்து, உயிருள்
வரை என் மனச் சிறையில் அடைப்பட்டிருக்க
வேண்டும்.

(புலவர்கள் இருவரும் ஆச்சரியமுறைகின்றனர்.)

இரு புலவரும் :-வேங்தே! என்ன மனச்சிறை?

(மகிழ்ச்சி மிகுதியால் கூத்தரும் புகழேந்தியும் அர
சரைத் தழுவுகின்றனர். அன்பின் பெருமைகளை
வியந்து எவ்வோரும் பாடுகின்றனர்.)

புகழேந்தி :-இந்த மகிழ்ச்சி என்றும் கம்மிடையே
நிலவு இறைவன் அருள்புரிய வேண்டும்.

முற்றுப் பெற்றது.

வகுள்தான் தேவை !

ந. கிருநேரம் நான்கு மர்கள்



ஜூபிடர் பிக்சர்ஸ் சர்க்கட்டு

மக்ரஸ் திருப்பூர்